



No. 10,067 — FRIDAY, JANUARY 27, 1950

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices . . . . .	105	Western Province . . . . .	—
Final Orders . . . . .	—	Central Province . . . . .	—
Land Sales by the Government Agents:—		Southern Province . . . . .	—
Western Province . . . . .	—	Northern Province . . . . .	—
Central Province . . . . .	—	Eastern Province . . . . .	—
Southern Province . . . . .	—	North-Western Province . . . . .	—
Northern Province . . . . .	—	North-Central Province . . . . .	—
Eastern Province . . . . .	—	Province of Uva . . . . .	—
North-Western Province . . . . .	—	Province of Sabaragamuwa . . . . .	—
North-Central Province . . . . .	—	Land Acquisition Notices . . . . .	106
Province of Uva . . . . .	—	Notices under the Land Development Ordinance . . . . .	117
Province of Sabaragamuwa . . . . .	—	Land Redemption Notices . . . . .	118
		Land Resumption Notices . . . . .	—
		Miscellaneous Land Notices . . . . .	119
		Lands under Peasant Proprietor Scheme . . . . .	—

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,521 (Vavuniya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned within a period of three months from the 27th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Vavuniya Kachcheri, this 23rd day of December, 1949.

N. MANICKA-IDAICKADAR,  
Assistant Government Agent,  
Vavuniya District.

NOTE.—(a) Any other information in respect of such lands can be obtained from the Assistant Government Agent, Vavuniya, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) No lot situated within the boundaries mentioned in the schedule which has not been included in the list of noticed lots, will be dealt with under this notice, and no claim need be made in respect of any such lot.

#### SCHEDULE

##### Description of the Land referred to

The following lots situate in the village of Sinnapputukkulam in Kilakkumulai South Udaiyar's Division of Vavuniya South, Tamil Division of the Vavuniya District in the Northern Province, all of which lots fall within the boundaries:—

- North: The village limit of Vavuniya and the village limit of Madukanda in Vavuniya South (Sinhalese) Division;
- East: Part of road to Mamaduwa (the village limit of Velikkulam) and the village limit of Velikkulam;
- South: Lands covered by F. S. P. 4,739;
- West: The village limits of Irampaikkulam and Vavuniya.

Lot	Village Plan No. 68 Name of Land	Extent A. R. P.
1	Cart track	0 3 39
2	Kurumankadu	9 2 10
3	Do.	0 2 18
4	Channel	0 0 6
6	Main road and reservation	0 3 21
7	Kurumankadu	1 1 0
8	Sinnapputukkulam	10 0 39
9	Kurumankadu	0 1 39
11	Do.	6 1 37
12	Do.	0 1 3
13	Do.	0 1 0
14	Well and reservation	0 0 12
15	Kurumankadu	0 1 3

Lot	Name of Land	Extent		Description of the Land referred to
		A.	R. P.	
17	Main road and reservation	2	2 12	The following lots situate in the village of Velikkulam in Kilak-kumulai South Udayar's Division of Vavuniya South, Tamil Division of the Vavuniya District, in the Northern Province, all of which lots fall within the boundaries:— North: The village limit of Madukanda in Vavuniya South Sinhalese Division; East: Part of road (the village limit of Madukanda), road to Trincomalee (the village limit of Madukanda), and lands covered by F. S. P. 4,739; South: Lands covered by F. S. P. 4,739; West: The village limit of Sinnapputukkulam, part of road to Mamaduwa (the village limit of Sinnapputukkulam).
18	Kurumankadu Pilawadiwalawu	9	0 8	
19	Attidiwalawu Kurumankadu	1	3 37	
20	Kurumankadu	1	0 8	
21	Taviddaiadikani	0	3 32	
22	Kurumankadu	0	3 20	
23	Do.	1	0 6	
24	Do.	0	3 38	
25	Do.	1	0 0	
26	Do.	1	0 0	
27	Do.	1	0 0	
28	Cart track	0	2 27	
29	Kurumankadu	1	0 6	
30	Bund abandoned	0	1 32	
31	Channel (dry)	0	0 13	
32	Velikkulam	0	3 18	
33	Kurumankadu	1	0 6	
34	Do.	1	0 0	
35	Do.	1	3 7	
36	Do.	0	3 35	
37	Do.	0	3 7	
38	Do.	0	3 25	
39	Path and reservation	0	2 2	
40	Kurumankadu	1	1 3	
41	Do.	0	3 9	
42	Do.	0	3 5	
43	Do.	36	2 32	
		102	2 15	

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,522 (Vavuniya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such lands is made to the undersigned within a period of three months from the 27th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown.

Given at the Vavuniya Kacheheri, this 23rd day of December, 1949.

N. MANICKA IDAIKKADAR,  
Assistant Government Agent,  
Vavuniya District.

NOTE.—(a) Any other information in respect of such lands can be obtained from the Assistant Government Agent, Vavuniya, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) No lot situated within the boundaries mentioned in the schedule which has not been included in the list of notified lots, will be dealt with under this notice, and no claim need be made in respect of any such lot.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Minor road and reservation	0	3 33
3	Pahalakatuwela	0	0 18
4	Ithiadiyilkadu Pahalakatuwela	1	0 33
5	Pahalakatuwela	0	0 2
6	Velikkulamkadu Arasadiyilkadu	27	1 14
7	Cart track	0	1 9
8	Kanchurayadivalavu	1	0 0
9	Do.	1	0 0
10	Do.	0	3 38
11	Reservation for path	0	0 30
13	Vilattadiyilkadu	1	3 30
14	Main road and reservation	4	2 1
15	Sudukadu	10	1 8
16	Do.	0	1 27
17	Footpath	0	0 2
18	Kaddaikadu	1	0 6
20	Reservation for path	0	0 32
22	Do.	0	0 14
23	Puliadiyilvalavu	0	1 8
24	Do.	0	1 11
25	Paniadiyilvalavu	0	1 8
26	Path and reservation	0	0 36
28	Puliadiyilvalavu	0	3 1
29	Kovilkani	0	0 14
30	Do.	0	0 19
31	Path and reservation	0	0 28
33	Horror-ela	0	0 9
35	Ithiadiyilvalavu	1	1 11
36	Ithiadiyilkadu Aladiyilkadu	1	1 14
39	Arasadiyilkadu, Velikkulamkadu	17	0 39
40	Velikkulam	70	1 36
41	Candiadiyilvalavu, Kulakkaduadiyilkani	1	1 39
42	Kovilkani Kulakkaduadiyilkani Naruviladiyilkanu	3	3 6
43	Kovilkani	0	0 25
44	Reservation for path	0	0 15
45	Ithiadiyilvalavu	1	0 6
46	Kulakkaduadiyilkani Karambikadu	5	3 22
47	Karambikadu Velikkulamkadu	9	2 0
		166	1 4

## Land Acquisition Notices

Q 2111A.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Colombo South Drainage and Reclamation Scheme, to wit:

### Preliminary plan No. A 2,516. Village—Welikada (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
<i>At 10 a.m.</i>					
2	Pallyagodakumbura, part of assessment No. 223/1, Model Farm Road	Swamp contains part of a channel	M. L. M. Ghouse, 379, Kollupitiya Road, Colombo	0	1 27.5
3	Pallyagodakumbura <i>alias</i> Urukotuwekumbura <i>alias</i> Orutotuwekumbura, part of assessment No. 223/1, Model Farm Road	do	Mrs. N. B. Cooray, A. L. Cooray, N. J. Cooray, Miss E. S. Cooray and Mrs. C. A. Gunawardena, Nawala, Rajagiriya, heirs of late N. B. Cooray	0	1 29.7
4	Urukotuwekumbura <i>alias</i> Orutotuwekumbura, part of field, No. 8, Welikada	Swamp contains parts of water hole and channels	do.	0	3 1.4
5	Vilikumbura <i>alias</i> Jaganakumbura part of field No. 14, Welikada	Water hole	N. Peter Cooray, N. Martin Cooray, Mrs. Sam G. de Silva, N. Benjamin Cooray and N. Charlotte Cooray of Nawala, N. Abraham Cooray of Kotte, N. William Cooray of Temple Road, Maradana and N. Peter Cooray of Kolonnawa	0	0 5.5
6	Wetakeyagahakumbura, part of assessment No. 6/2, Nawala Road	Grass field (abandoned) contains part of ditch, cart road, channels and masonry culvert	Ella de Silva, Victor de Silva and Hilda de Silva of 61, Kanatta Road, Borella, heirs of the late C. E. de Silva	0	2 36.4
7	Walakumbura <i>alias</i> Kandagahawala, part of field No. 10, Welikada	Water hole	Mrs. E. S. Amarasinghe of Circular Road, Nawala, Rajagiriya	0	0 11.6
8	Helpatakumbura <i>alias</i> Kandagahawala, part of field No. 11, Welikada	Swamp contains parts of water hole, Depa-elas and channel	do.	0	1 36.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
9	Gorakagahakumbura <i>alias</i> Alubodan-gahakumbura <i>alias</i> Dorakodakumbura <i>alias</i> Eluwilakumbura <i>alias</i> Vilekumbura <i>alias</i> Diganekumbura <i>alias</i> Kandagahawalakumbura, parts of fields Nos. 2, 4, 6 and 12, Welikada	Swamp contains parts of Depa-elas	Lionel Amarasekera, c/o D. M. Weerasinghe, Advocate, Law Library, Colombo	0 1 10·6
10	Dorakodakumbura <i>alias</i> Wattabodakumbura, part of assessment No. 3/17, Nawala Lane No. 2	Grass field contains parts of Depa-elas	Mrs. Matilda Jayawardena, D. M. O's bungalow, Kalutara	0 0 13·3
<i>At 2.30 p.m.</i>				
11	Gorakagahakumbura <i>alias</i> Eluvilokumbura <i>alias</i> Telegahakurunduwatta, part of assessment No. 4, Circular Road	Grassfield contains parts of channel and earth drain	Mrs. E. S. Amarasingha of Circular Road, Nawala, Rajagiriya	0 0 34·3
12	Purane-kumbura <i>alias</i> Dawatagahakumbura <i>alias</i> Perakotiyawalakumbura <i>alias</i> Gorakagahakumbura, part of field No 17, Welikada	Paddy field (abandoned) contains parts of water hole and channel	H. M. Perera of Welikada, Rajagiriya and N. C. E. Cooray of Nawala, Rajagiriya	0 1 2·5
13	Walakumbura part of field No. 15, Welikada	Paddy field and swamp contains parts of Depa-ela	D. T. Samarasingha of Kuruppumulla, Panaduro	0 0 26·1
14	Pallyawilakumbura <i>alias</i> Purane-kumbura <i>alias</i> Galabodakumbura no assessment number, Welikada	Swamp contains part of Depa-elas	Mrs. Elisa Isbella Cooray, N. V. T. Cooray, Miss L. G. Cooray, N. C. O. Cooray of Nawala, Rajagiriya and Mrs. N. R. Cooray of Madampitiya	0 1 1
15	Gorakagahakumbura <i>alias</i> Alubodan-gahakumbura <i>alias</i> Dorakodakumbura <i>alias</i> Eluwilakumbura <i>alias</i> Vilekumbura <i>alias</i> Diganekumbura <i>alias</i> Kandagahawalakumbura, parts of field Nos. 2, 4, 6 and 12, Welikada	Swamp contains parts of Depa-ela	Lionel Amarasekera, c/o D. M. Weerasingha, Advocate, Law Library, Colombo	0 0 10·4
16	Pallyagodakumbura, part of field No. 13, Welikada	Swamp contains parts of channels	M. L. M. Ghouse, 379, Kollupitiya Road, Colombo	0 2 13·4
17	Do.	do	Swamp	0 0 14·7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 8, 1950, at the times stated below, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 18, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

## Q 3237.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for construction of 3 Anicuts in Hapitigam Korale, to wit:—

## Preliminary plan No. A 2,563. Village—Kitulwala Pahalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Horankumbura	.. Paddy field ..	Pathirennehelage Agonis of Gaspé, Banduragoda ..	.. 0 0 1·29
2	Kirillemahalyaddo	.. do ..	Pathirennehelage Daniel of Gaspé, Banduragoda ..	.. 0 0 2·09
3	Dematahatha	.. do ..	Amaratunga Appuhamilage Aranolis Appuhamy of Uduulla, Banduragoda ..	.. 0 0 0·80
4	Do.	.. do ..	Ilandaripedige Chara of Kitulwala, Banduragoda ..	.. 0 0 0·68
5	Wagura	.. do ..	Amaratunga Appuhamilage Aranolis Appuhamy of Uduulla, Banduragoda ..	.. 0 0 1·18
6	Badahelayakumbura	.. do ..	Davith Dissanayaka, Banduragoda ..	.. 0 0 1·42
7	Kamburawa	.. do ..	R. F. Jeerasingha of Udugampola, Gampaha ..	.. 0 0 1·82

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on February 27, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 16, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

## Q 3154.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a Housing scheme, to wit:—

## Preliminary Plan No. A. 2,593. Village—Mutwal

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Part of premises bearing assessment Nos. 452 and 452/1 to 6, Alutnawata Road	Garden contains 1 coconut tree 40 years, 3 jak trees 40 years, 1 jaku tree 8 years, 1 kon tree 15 years, 2 murunga trees 3 to 10 years, 1 beling tree 10 years, 1 amberella tree 10 years, 5 plantain bushes and 1 sepalika tree 5 years, parts of 2 zinc and wood buildings, a zinc wood shed, a zinc masonry latrine, a masonry wall, water tap and paved floor	S. Don John Perera and S. Don Lionel Perera both of 452, Alutnawata Road, Colombo	0 0 12·43

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on February 27, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 16, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

## L. H. 370.

HAVING been duly directed by the Executive Committee of Local Administration, acting under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a Middle Class Housing Scheme, to wit:—

## Preliminary plan No. A 2,116. Village—Kuda Hinatiyangala (within the Urban Council limits of Kalutara)

Lot	Name of Land	Description	Extent A. R. P.
1	Bogahawatta, part of assessment No. 86 of Hill Street	Garden contains 14 coconut and 1 mango trees 40 years, 1 jak tree 60 years, 1 jak and 20 arecanut trees 20 years, 10 arecanut trees 12 years, 14 arecanut trees 6 years, 101 papaw trees and 22 plantain bushes 1 year, 27 coconut plants 1-3 years, a well and a cadjan mud house, said to be owned by Pakir Tharby Sinna Lobbe and Y. M. Haniffa, both of Kalutara	0 1 9·9

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
3	Madatiyagahawatta <i>alias</i> Manchadigahawatta, part of assessment No. 138 of Colombo Road	Garden contains 26 coconut and 1 breadfruit trees 40 years, 3 coconut, 1 breadfruit, 3 mango, 1 jambu, 1 domba, and 47 arecanut trees 20 years, 1 nawa and 33 arecanut trees 15 years, 1 siyambala, 1 pinijambu, 1 kottamba and 1 pulun trees 8 years, 2 masonry buildings and a masonry well said to be owned by B. V. Aronsingho of Kalutara	0	1	14.9
5	Manchadigahawatta <i>alias</i> Madatiyagahawatta, part of assessment No. 80 of Hill Street	Garden contains 1 coconut tree 50 years, 3 coconut trees 35 years, 4 arecanut trees 15 years and 1 pinijambu tree 2 years, said to be owned by Thamby Marikkar Paththumma, M. A. M. Sameen and M. A. M. Hassim of Kalutara	0	0	10
6	Do.	Garden contains 1 coconut tree 50 years and 11 coconut trees 35 years and part of foot path, said to be owned by Thamby Marikkar Paththumma, M. A. M. Sameen and M. A. M. Hassim of Kalutara	0	0	13
7	Do.	Garden contains 24 coconut trees 50 years, 49 coconut trees 35 years, 12 coconut and 3 breadfruit trees 18 years, 1 kitul tree 25 years, 1 jak, 11 arecanut and 1 nawa trees 15 years, 1 belin tree 8 years, 3 coconut trees, 5 plantain bushes and 1 betel creeper 1 year, and a mud cadjan house said to be owned by Thamby Marikkar Paththumma, M. A. M. Sameen and M. A. M. Hassim of Kalutara	0	2	11.5
8	Welabodawatta, part of assessment No. 72 of Hill Street	Garden contains 9 coconut trees 50 years, 18 coconut trees 35 years, 3 coconut trees 8 years and 9 arecanut trees 10 years said to be owned by M. L. M. Hassan of Katukurunda	0	1	7.8
9	Welabodawattekumbura, part of assessment No. 72 of Hill Street	Paddy field. Contains 2 coconut trees 25 years and 1 kottamba tree 10 years, said to be owned by M. L. M. Hassan of Katukurunda	0	0	27.2
10	Welabodawattekumbura, part of assessment No. 67 of Hill Street	Paddy field said to be owned by D. B. Lokuliyana and L. B. L. John, both of Kalutara	0	0	14.2
12	Welabodawattekumbura, part of assessment No. 67 of Hill Street	Paddy field said to be owned by D. B. Lokuliyana and L. B. L. John, both of Kalutara	0	1	2.9
14	Welabodawatta, part of assessment No. 73 of Hill Street	Rubber. Contains 191 rubber trees 30 years, 8 coconut trees 50 years, 1 coconut and 2 arecanut trees 12 years and 1 breadfruit tree 20 years, said to be owned by D. B. Lokuliyana and L. B. L. John, both of Kalutara	0	3	2.2
15	Bogahawatta, assessment Nos. 74 and 75 of Hill Street	Garden contains 14 coconut and 6 orange trees 50 years, 21 coconut trees, 2 bamboo bushes 40 years, 3 coconut, 1 domba trees, 3 plantain bushes 1 year, 1 breadfruit tree 12 years, 1 breadfruit, 1 umbul and 1 jak trees 4 years, 1 goraka, 1 domba, and 1 godapora trees 20 years, 16 arecanut trees 10 years and 2 masonry buildings, 2 cadjan huts and a well, said to be owned by P. M. Issababy, P. M. Ramatnachchiya, P. L. Sulayamma, P. L. M. Sali, P. L. Abdul Rahaman, P. L. Abdul Rasak, A. R. M. M. Zam and M. L. S. M. Dasthakar, all of Kuda Hinatiyangala	0	2	6
16	Bogahawatta, part of assessment No. 77 of Hill Street	Garden contains 12 coconut and 1 kon trees 50 years, 18 coconut, 1 jak, 7 breadfruit, 1 nanan, 3 mango and 2 belin trees 40 years, 4 jak, 1 ratagoraka, 1 godapora and 1 jambu trees 25 years, 1 walla, 1 pulun, 2 hik, and 1 walsapu trees 10 years, 4 rukattana, 1 pinijambu and 2 orange trees 15 years, 3 plantain bushes 1 year and a tiled masonry building, said to be owned by A. A. M. Salm, A. A. M. Sarpi, A. A. M. Sittinuri, A. A. M. Soyadoon, R. Karunatileka, P. A. Cooray, M. M. Ismail, M. A. Thaha, I. L. M. Abdul Aziz, all of Kalutara	0	3	20.6
17	Do	Garden contains 13 coconut and 2 jak trees 50 years, 1 breadfruit tree 30 years, 1 nawa and 1 domba trees 20 years, and 2 pinijambu trees 12 years, said to be owned by A. I. Mohammadu Niyas and A. M. H. Saith Marikkar, both of Kalutara	0	1	24.1
18	Do.	Garden contains 1 wehboniya tree 40 years and part of path, said to be owned by A. I. Mohammadu Niyas and A. M. H. Saith Marikkar, both of Kalutara	0	0	6.5
19	Wengatiyagahawatta, part of assessment Nos. 139 and 139A of Colombo Road	Garden contains 4 coconut trees 50 years, 1 kottamba tree 40 years, 1 ratagoraka and 1 mango trees 25 years, 1 kamaranka and 2 nawa trees 20 years, 10 arecanut trees 15 years and part of path, said to be owned by M. I. Zam Labdeen, M. A. M. S. Ahammadu Marikkar, M. L. M. Mohammadu Abubakkar, S. T. Mohammadu Sali, Thamby Pathu Nachchiya, A. A. M. Salm, K. M. Junas, Y. M. Haniffa, M. Lebbe Maharroof, S. Lebbe Mohammadu Sahiz and M. A. M. Mohammad Ubahis, all of Kuda Hinatiyangala, Kalutara	0	0	6
20	Do.	Garden contains 3 coconut and 2 jak trees 60 years, 17 coconut, 2 jak, 2 mango, 2 mangosteen and 1 sadikka trees 40 years, 2 coconut and 1 rampa trees 4 years, 1 breadfruit, 1 belin, 1 goraka and 1 kabaranka trees 30 years, 1 belin, 1 kitul, 1 pinijambu, and 1 jambola trees 10 years, 1 domba and 1 jambola trees 15 years, 13 arecanut trees 20 years, 1 jak tree 2 years, and 1 plantain bush 1 year, 2 masonry buildings, 1 mud cadjan hut, a masonry well and part of path, said to be owned by H. I. Zam Labdeen, M. A. M. S. Ahammadu Marikkar, M. L. M. Mohammadu Abdubakkar, S. T. Mohammad Sali, Saith Thamby Paththu Nachchiya, A. A. M. Salm, K. M. Junus, Y. M. Haniffa, M. Lebbe Maharroof, S. Lebbe Mohammadu Sahiz, and M. A. M. Mohammad Ubahis, all of Kuda Hinatiyangala, Kalutara	0	3	4.4
21	Diganewatta, assessment No. 140 of Colombo Road	Garden contains 7 coconut, 1 jak, 1 breadfruit and 1 mangosteen trees 40 years, 1 jak, 1 belin and 1 pinijambu trees 12 years, 14 arecanut trees 20 years, 1 aguressa tree 6 years, 3 arecanut and 3 lime trees 4 years, 1 mango tree 3 years and 1 mud cadjan house said to be owned by C. H. Caldera Dissasckera of Kalutara	0	0	23.7
22	Kongahawatta, part of assessment No. 142 of Colombo Road	Garden contains 1 jak tree 50 years, 1 coconut tree 35 years, 1 breadfruit tree 18 years, 1 jambola tree, 1 arecanut, and 1 pinijambu trees 15 years, 1 coconut, 1 belin and 1 penala trees 10 years, 1 mango tree 5 years, 1 masonry building and a masonry foundation said to be owned by T. Anthonishami of Kuda Hinatiyangala	0	0	14
23	Do.	Garden contains 3 coconut trees, 40 years, 1 nanan tree 15 years and 1 pinijambu tree 4 years and part of path said to be owned by T. Anthonishami of Kuda Hinatiyangala	0	0	3.8
24	Do.	Garden contains 2 coconut trees 40 years said to be owned by T. Anthonishami of Kuda Hinatiyangala	0	0	1.7
25	Kongahawatta, part of assessment No. 145 of Colombo Road	Garden contains 4 coconut trees 40 years, 1 coconut plant 4 years, 1 karapinchu tree 20 years, 1 arecanut, 1 nawa and 1 breadfruit trees 15 years, 5 arecanut trees 2 years, 1 mud cadjan hut and a masonry well, said to be owned by T. M. Jameshami of Kuda Hinatiyangala	0	0	12.7
26	Kongahawatta, assessment No. 148 of Colombo Road in Division No. 3	Garden contains 11 coconut trees 50 years, 2 breadfruit, 1 hik and 1 godapora trees 20 years, 1 pamburu, 1 ehatu, 1 kabaranka trees and 1 bamboo bush 30 years, 1 arecanut tree 15 years, 4 arecanut trees 4 years, 1 kenda and 1 nawa trees 10 years said to be owned by Mohammadulebbe Mahulroof and Abdulla Marikkar Mohamed Sasadeen, both of Kuda Hinatiyangala	0	1	26.5
27	Madangahawela, part of assessment No. 36 of Hill Street	Paddy field said to be owned by T. M. Hamid Ali of Kuda Hinatiyangala	0	2	8.5
28	Bogahawattewela, assessment No. 76 of Hill Street	Paddy field said to be owned by P. M. Issababy, P. M. Ramatnachchiya, P. L. Sulayamma, P. L. M. Sali, P. L. Abdul Rashak, A. R. M. M. Zam, M. L. S. M. Dasthakar and P. L. Abdul Rahaman, all of Kuda Hinatiyangala	0	0	24.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on March 7, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, January 20, 1950.

C. P. DE SILVA,  
Assistant Government Agent

L, B. 1539

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a working class Housing Scheme at Weligama, U. C., to wit:—

Preliminary plan No. A 1,186. Village—Paranawidiya, Ward No. 3—Pelena

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
30	Kappittawatta, assessment Nos. 620 and 620A and part of assessment No. 619 of Ward No. 3	Coconut garden contains 422 coconut trees 40 years, 34 coconut trees 15 years, 12 bread fruit trees 10-30 years and part of foot path	A. L. M. Udumal Alm, A. R. M. Nemeth Ullah, M. A. M. Siddik, all of Galbokke, Weligama, H. H. Akorisappu and M. L. M. Mohammed Thasim, both of Main Street, Weligama	3	0	22.55
31	Kappittawatta, assessment Nos. 621 (garden), 622 (mud cadjan house), 623 (wood cadjan house), 624 (mud cadjan house) of Ward No. 3	Coconut garden contains 376 coconut trees 40 years, 134 coconut trees 12 years, 7 bread fruit trees, 30 years, 2 mud cadjan houses and a wood cadjan house and part of foot path	S. A. S. H. Maulana of Alut Widiya, Weligama	3	0	28.88
32	Kappittawatta, assessment Nos. 625 (garden) and 625A (cadjan shed) of Ward No. 3	Coconut garden contains 150 coconut trees 40 years, 72 coconut trees 4 years, 3 breadfruit trees 30 years, 2 wood cadjan sheds, an earth well and part of foot path	Abdul Rahaman Mohammed of Galbokke, Weligama; 1 cadjan shed and the well are claimed by G. M. Andiris Appu of Weligama and other cadjan shed is claimed by T. W. A. Arnolisappu of Weligama	1	1	1.41
33	Kappittawatta, assessment No. 626 of Ward No. 3	Coconut garden contains 219 coconut trees 40 years, 51 coconut trees 12 years, a wood cadjan hut and part of foot path	S. D. Kulatunga of Pelena, Weligama the wood cadjan hut is claimed by K. A. Babunappu of Weligama	1	1	21.71
34	Honpalawatta, part of assessment No. 627 of Ward No. 3	Coconut garden contains 176 coconut trees 40 years, 12 coconut trees 12 years, 4 breadfruit trees 25 years, a mud cadjan house, cart track and part of a foot path	D. S. Kulatunga of Pelena, Weligama, the mud cadjan house is claimed by T. W. A. Carolisappu of Weligama	1	1	12.35

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Divisional Revenue Officer's Office, Weligama, on February 18, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, January 18, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands required for a public purposes, namely for H/Watukanda Sinhalese Mixed School, to wit:—

Supplement No. 1 to final village plan No. 147. Village—Watukanda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
33	Pelakoswattihena	Citronella contains 2 jak trees 1-3 years, 1 kaju tree and 1 mango tree 2 years	(1) Kirama Sobitha Thero, Viharadhipathy of Watukanda. Vihara, Katuwana, Walasmulla (2) Cultivation claimed by Koralahinge Saudias and (3) Kankanam Vitharanage Siyadoris, both of Watukanda	0	0	10.2
34	Do.	Garden contains 18 jak trees 1-3 years, 4 kaju trees 3 years, 1 permanent building and 3 temporary buildings	(1) Kirama Sobitha Thero, Viharadhipathy of Watukanda. Vihara, Katuwana, Walasmulla (2) Permanent building constructed by J. Weerasinghe, Head Teacher, H/Watukanda Sinhalese Mixed School and (3) Kirama Sobitha Thero (4) Temporary buildings constructed by Kirama Sobitha Thero	0	2	33.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Walasmulla Resthouse, on February 28, 1950, at 2.30 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 17, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, new court buildings at Walasmulla, to wit:—

Supplement No. 4 to final village plan No. 163. Village—Walasmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
225	Bogahawatta Kotuwegodawatta	Coconut garden contains 87 coconut trees 40 years, 1 jak tree 50 years and 49 coconut trees 2 years	(1) A. M. M. Hassan (2) K. H. J. de Silva, both of Walasmulla and others	1	2	6.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Walasmulla Resthouse, on February 28, 1950, at 12 noon, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 17, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, Urubokka-oya Anicut Scheme Channels, to wit:—

Supplement No. 1 to final village plan No. 257. Village—Talunna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
73	Pimmulana	Paddy field	D. Sardhananda Thero, trustee of Kadiragoda Temple, Ranna	0	0	38.1
74	Kongahawatta	Part of coconut garden	(1) V. P. Don Andrayas of Talunna (2) D. S. G. Don Mathes of Ganewela, Ranna R. O.	0	0	10
82	Penikolalanda	Chena	(1) Kendala Vidanapathiranage Don Nicholas of Talunna, Ranna R. O.	0	0	3.8
83	Andaragodakumbura	Paddy field	(1) T. C. Abeygoonawardena of Kotuwegoda, Matara	0	0	10.1
84	Mullekumbura	do.	(1) Weerasakera Malavi Arachchige Don Deonis of Pattiyaapola, Netolpitiya (2) Dona Allensina Weerakoon Ratnayaka of Ganewela, Ranna	0	1	24.2
87	Andaragodakumbura	do.	(1) T. C. Abeygoonawardena of Kotuwegoda, Matara	0	2	7.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Government School, Ranna, on March 2, 1950, at 2.30 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 19, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, acquisition of land for H/Kotigodella School, to wit:—

Lot	Name of Land	Description	Final village supplement No. 3 to plan No. 298. Village—Kambussawela Name of Claimant	Extent A. R. P.
161	Pinkoratuwa alias Aremahawatta	Garden contains 33 coconut trees, 6 jak trees and 7 mango trees 35 years	(1) Senanayakage Hendrick Appu, (2) Liyanagamage Dondias, (3) S. V. P. Jamis Appuhamy, (4) S. V. P. Danoris, (5) S. V. P. Kirigoris, (6) S. V. P. Nikulas, (7) S. V. P. Hamy, (8) S. V. P. Nonahamy, (9) S. V. P. Pinhamy, (10) S. V. P. Carolis, (11) W. K. Babun Appuhamy, (12) W. K. Hendrick Appuhamy, (13) W. K. Dinghamy, (14) Tuppahige Menikhamy, (15) V. H. Davith, (16) V. H. Edwin, (17) V. H. Nonahamy, all of Kumbussawela, Beliatta	0 2 16.9
162	Aremahawatta alias Kapukoratuwa	Citronella 10 years, contains 9 coconut trees 3-10 years and a thatched mud house	(1) K. Chandrajoti Thero of Sri Sumanananda Chitayarama of Kotigodella, Beliatta	0 3 11
163	Mahagalawatta	Garden contains 2 plantain bushes, a thatched mud school building and a thatched mud latrine	(1) Ubesinghe Arachchige Menikhamy of Kambussawela, Boliatta	0 0 35.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Belhatta Police Station, on February 28, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 17, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

No. L. A. 29-3.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a road from Masar to Malvil, to wit:—

Lot	Name of Land	Description	Preliminary plan No. A. 1,449. Village—Saranpattu Name of Claimant	Extent A. R. P.
3	Poovadaithotam	Garden contains 1 palmyra tree 30 years and few palmyra plants in clusters 1-10 years	Sinnamma, widow of V. Sinnathamby of Paranthan (presently at Mirusuvil)	0 0 15.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on March 13, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Jaffna, January 19, 1950.

P. J. HUDSON,  
Government Agent.

LA 593

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the distributory system under L. B. channel, Ridibendi-ela scheme, to wit:—

Lot	Name of Land	Description	Supplement No. 1 to I. S. PP. 7. Village—Nikaweratiya and Magallegama Name of Claimant	Extent A. R. P.
274	Ibbawalekumbura, Wel-pitiyekumbura	Paddy	(1) T. M. A. Kiri Banda, (2) T. M. A. Menuhami, (3) T. M. A. Ranmenika, (4) T. M. D. Punchimenika, (5) T. M. P. Dingiri Amma, (6) T. M. A. Kuma	0 0 34
275	Kumbureiswatta, Wel-pitiyehena	Chena	(1) T. M. Appuhamy, (2) T. M. P. Ranhami, (3) T. M. P. Mudiyanse, (4) T. M. P. Kuma, (5) T. M. P. D. Punchi Banda, (6) T. M. A. Kiri Banda, (7) T. M. A. Menuhami, (8) T. M. A. Ranmenika, (9) T. M. A. Punchimenika, (10) T. M. A. Kuma, (11) T. M. W. Herat Banda, (12) T. M. B. Tikiri Banda, (13) T. M. B. Mutumenika, (14) T. M. D. Ran Banda, (15) T. M. D. Punchi Menika, (16) T. M. D. Mutumenika, (17) T. M. Tikiri Banda Vidane, (18) T. M. Malhami	0 0 16
276	Ibbawalekumbura, Wel-pitiyekumbura	Paddy	(1) T. M. A. Kiri Banda, (2) T. M. A. Menuhami, (3) T. M. A. Ranmenika, (4) T. M. A. Kuma, (5) T. M. D. Punchimenika, (6) T. M. D. Dingiri Amma	0 1 26
277	Ibbawalekumbura	do.	(1) T. M. P. Ranhami, (2) T. M. P. Mudiyanse, (3) T. M. P. Punchi Banda, (4) T. M. P. Kuma	0 0 20
278	Do.	do.	do.	0 0 23
279	Do.	do.	T. M. W. Herat Banda	0 0 16
280	Ibbawalahena	Chena	Same claimants as of lot 275	0 0 27
281	Ibbawalekumbura	Paddy	T. M. Tikiri Banda Vidane	0 1 7
282	Do.	do.	T. M. Malhami	0 0 26
283	Ibbawalahena	Chena	do.	0 0 4
294	Koulwewelanda	Chena	H. M. Ukkuhami	0 1 18
295	Koulwewekumbura	Paddy	do.	0 0 14
296	Koulwewelanda	Chena	do.	0 0 15
297	Koulwewekumbura	Paddy	do.	0 0 33
301	Koulwewelanda	Chena	(1) H. M. Tikiri Banda, (2) H. M. Dingirimenika, (3) H. M. Punchimenika	0 1 0
302	Do.	do.	do.	0 0 14
303	Koulandekumbura	Paddy	P. Kiri Banda	0 0 17
304	Do.	do.	(1) D. B. Kaluhami, (2) D. B. Ranhami, (3) D. B. Ukkuamma	0 0 21
305	Do.	do.	T. M. Mudiyanse	0 1 9
306	Do.	do.	(1) U. Kiri Banda, (2) U. Appuhami	0 0 34
307	Koulwewelanda	Chena	do.	0 0 10
308	Do.	do.	do.	0 0 1
309	Koulwewelalandekumbura	Paddy	do.	0 0 7
310	Koulwewelanda	Chena	do.	0 0 2
311	Do.	do.	(1) B. Ranhami, (2) B. Menikhami, (3) B. Kaluhami, (4) B. Dingirimenika, (5) B. Mutumenika	0 0 2
312	Koulwewelalandekumbura	Paddy	do.	0 0 6
313	Do.	do.	P. Kiri Banda	0 0 4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
316	Talgahalandu	Chena	(1) H. M. Ukkuhamy, (2) U. Appuhamy, (3) B. Menathamy (4) P. Tikiri Banda (5) H. M. Puchi Menika, (6) H. M. AppuhamyWidarala	0	1 6
334	Kulankatuwewepaulawatta	Coconut garden	(1) H. M. Ukkuhami, (2) H. M. Punchimenika	0	0 17
370	Karambehena	Chena	H. M. Ukkuhami	0	1 33
373	Karambohenekumbura	Paddy	(1) H. M. Appuhami Vedarala, (2) H. M. Punchimenika	0	0 35
374	Do.	do.	(1) T. M. Ukkumenika, (2) H. M. Ukkuhami	0	1 10
376	Do.	do.	do.	0	0 35

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nikaweratiya Resthouse, on February 20, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, January 6, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Hon. the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Colonization of Bathmedille scheme, to wit:—

Lot	Name of land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Extract 1 of Inset 14 to topo P. plan No. 47. Village—Part of Kiulegederagama					
72	Kotaerapuyayehena	Chena	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela, Basnayake Mudiyansele Heenmenika, Basnayake Mudiyansele Ranmenika, Don Andrias Indrawathie, and Weerasinghe Mudiyansele Ganethirala, all of Kiulegederagama, A. S. M. Abdul Cader of Meegahakiula, Weerasinghe Mudiyansele Huduhamy of Pathahagala, and Kalagahayatagedara Ganethirala of Pathahagala	25	3 33
Sup. No. 1 to F. V. P. 362. Village—Pallewela					
178½	Aliatagodahena	Chena	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela, Basnayake Mudiyansele Heenmenika of Kiulegederagama, and Don Andrias Indrawathie of Kiulegederagama	0	0 1
179	Aliatagodakumbura, Aliatagodahena	Paddy field and chena, includes an extent of A.0 R.0 P.25 already constructed as bund and channel by the Irrigation Department	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela, Basnayake Mudiyansele Heenmenika of Kiulegederagama, and Don Andrias Indrawathie of Kiulegederagama	5	2 11
179½	Aliatagodehena	Chena	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela, Basnayake Mudiyansele Heenmenika and Don Andrias Indrawathie, both of Kiulegederagama	0	0 3
180	Aliatagodakumbura	Paddy field	Kirivehera Vihare; Chief Trustee, Bogahakumbure Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0	1 4
181	Do.	do.	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	3	2 20
182	Do.	Paddy field contains bund and channel	Basnayake Mudiyansele Heenmenika of Kiulegederagama	1	3 9
183	Do.	Paddy field	do.	0	0 30
184	Asweddumekumbura	do.	Kirivehera Vihare; Chief Trustee, Bogahakumbure Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0	0 35
185	Do	do.	Navaratne Mudiyansele Appuhamy and Navaratne Mudiyansele Kirwanthe, both of Pallewela	0	1 35
186	Do.	do.	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	0	2 23
187	Egodaarawewatta	Garden contains 15 coconut trees 35 years, 53 arecanut trees 30 years, 5 kitul trees 10 years, 5 jak and 3 mango trees 20 years, 7 orange, 4 lime and 5 murunga trees 10 years, and 2 buildings with mud walls (1 tiled and the other thatched)	Navaratne Mudiyansele Appuhamy of Pallewela	0	3 26
188	Asweddumekumbura	Paddy field	Navaratne Mudiyansele Ukkumenika of Pallewela	0	3 2
189	Do.	do.	Kirivehera Vihare; Chief Trustee, Bogahakumbure Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0	2 10
190	Do.	do.	Kohene Heenmenika of Godunna	0	1 22
191	Do.	do.	Randunuwanni Mudiyansele Bandaramenika of Kivulegederagama	0	1 32
192	Do.	do.	Randunuwanni Mudiyansele Punchirala of Kivulegederagama	0	1 12
193	Do.	do.	Ratnayake Mudiyansele Siyatu of Kivulegederagama	0	1 33
194	Do.	do.	Ambaliyaddekuma of Udapussellawa	0	1 26
195	Siyambalagahakumbura	Paddy field contains bund and channel	Dodangahaarawegedara Dhanapala Mudiyansele Utku Banda of Bopitiya	0	2 33
196	Asweddumekumbura, Egodaarawewatta	Paddy field and garden contains 20 coconut trees, 5 jak trees, 3 mango trees and 3 arecanut trees 40 years, and 2 orange trees 10 years	Ratnayake Mudiyansele Appuhamy, and Ratnayake Mudiyansele Puchi Banda, both of Pallewela	1	3 15
196½	Egodaarawewatta	Chena	do.	0	0 2
197	Kadamudunewatta	Parts of road and channel (contains 1 coconut tree)	Meragalpanikkiyalage Ranbadiya of Meegahakula	0	0 5
198	Do.	Garden contains 1 arecanut tree 25 years and parts of road and channel	do.	0	0 12
199	Medagedarawatta	Garden contains 1 coconut tree and 1 arecanut tree 30 years, and parts of road and channel	J. W. S. M. Nandawathie of Kiulegederagama	0	1 2
200	Bathalakotuwekumbura, Bathalakotuwewatta	Paddy field and garden contains 59 arecanut trees, 3 coconut trees, 3 jak trees, 3 mango trees, 1 kitul tree, and 1 tamarind tree 30 years, and a temporary building (mud walls, tiled roof)	Ratnayake Mudiyansele Puchi Banda, and Ratnayake Mudiyansele Appuhamy, both of Pallewela	0	2 9
201	Konakumbura	Paddy field	Basnayake Mudiyansele Heenmenika of Kiulegedara	0	2 8

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
202	Konakumbura	.. Paddy Field ..	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	0	1 5
203	Do.	.. do. ..	Dambeyatagedara Kuma of Veragala	1	0 31
204	Do.	.. do. ..	Basnayake Mudiyansele Ranmenika of Giragama	0	1 17
205	Do.	.. do. ..	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	0	1 28
206	Dehigasarawa	.. Vegetable garden ..	Ratnayake Mudiyansele Heenmenika of Kiulegedara	0	0 21
207	Do.	.. Parts of road and channel ..	do.	0	0 11
208	Do.	.. Garden contains 1 coconut tree, 2 jak trees, and 1 lime tree 15 years	Dehigasarawe Herath Appu of Pallewela	0	0 38
209	Konekumburewatta	.. Garden contains 13 coconut trees 5-20 years, 1 jak tree 20 years, and two temporary houses (one mud walls tiled roof and the other thatched roof and walls)	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela-gama, Basnayake Mudiyansele Heenmenika of Kiulegedara, and D. A. Indrawathie of Kiulegedara	0	0 30
210	Do.	.. Garden contains 19 coconut trees 5-20 years	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela, Kohane Heenmenika of Godunna	0	0 31
211	Konekumbura	.. Paddy field ..	Kohane Heenmenika of Godunna	0	1 4
212	Do.	.. do. ..	Ambagahakandure Ganethirala of Pallewela	0	1 27
213	Bogahakumbura	.. do. ..	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	0	1 4
214	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Appuhami and Ratnayake Mudiyansele Puchi Banda, both of Pallewela	0	3 34
215	Bogahumulawatta	.. Parts of road and channel ..	Basnayake Mudiyansele Puchirala of Kiulegedara-gama	0	0 16
216	Kudupolewatta	.. Parts of road and channel ..	Ratnayake Mudiyansele Karunaratne of Pallewela	0	0 12
217	Do.	.. do. ..	S. M. Ukkumenika, S. M. Kuma, S. M. Dingirimenika, and S. M. Ranmenika, all of Pallewela	0	0 19
218	Bogahakumbura	.. Paddy field ..	Leelawathie of Bogahakumbure Tennepanguwa	0	3 19
219	Do.	.. do. ..	D. A. Mahanama of Kiulegedara	0	1 30
220	Do.	.. do. ..	Basnayake Mudiyansele Heenmenika of Kiulegedara	0	3 11
221	Elamulatawatta	.. Parts of road and channel ..	Basnayake Mudiyansele Piyasena of Pallewela	0	0 19
Sup. No. 1 to F. V. P. 365. Village—Kivulegedaragama (Part of)					
379	Pussekumbura	.. Paddy field ..	Egodawattegedara W. M. Ganethirala, and Egodawattegedara W. M. Puchi Banda, both of Kiulegedara	0	2 22
380	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Somawathie of Kiulegedara	0	1 38
381	Do.	.. do. ..	Medagedara Herath Appu, Medapatana Sudumenika, and Wattedenegedara Kiriwanthe, all of Pathahagala, Bogahawattegedara Ganethirala of Veragala, Kumbukeyatagedara Heenappu of Kandakepu-ulpotha, and Burutheyatagedara Herath Appu of Kiulegedara	0	1 29
382	Do.	.. do. ..	Ambagahakandure Alutgedara Appuhamy, Uda-kiulegedara Sudumenika and Udakiulegedara Kiriwantha, all of Kiulegedaragama	0	0 32
383	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Puchirala of Kiulegedara	0	1 6
384	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Appuhamy of Kiulegedaragama	0	1 3
385	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedara	0	1 13
386	Do.	.. do. ..	Kudugalegedara Karunatilake of Pallewela	0	1 12
387	Pussekumbura, Pussehena	.. Paddy field and chena ..	Ratnayake Mudiyansele Puchirala of Kiulegedara	0	3 4
388	Pussekumbura	.. Paddy field ..	Ratnayake Mudiyansele Bandaramenika and Ratnayake Mudiyansele Hudukuma, both of Kiulegedaragama	0	1 6
389	Pussekumbura, Dhasalahena	.. Paddy field and chena ..	Iriyagahaulpotha Alutgedara Appuhamy of Dadayantalawa	0	3 36
390	Pussekumbura	.. Paddy field ..	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedara	0	2 21
391	Do.	.. do. ..	Iriyagahaulpotha Talagahayatagedara Sudumenika and Iriyagahaulpotha Talagahayatagedara Banda, both of Dadayantalawa	0	1 6
392	Do.	.. do. ..	Iriyagahaulpotha Paragahaarawe Banda of Dadayantalawa	0	0 28
393	Do.	.. do. ..	Bogahamaditto Pansale Vipulasara Thero, Dimbuleyatagedara Sudu Banda of Kiulegedara, Alutgedara Puchi Banda of Taldena, and Alutgedara Heenmenika of Taldena	0	1 37
394	Do.	.. do. ..	Karandagaspiyagedara Sudu Banda and Amithasara Thero, both of Taldena	0	1 31
395	Do.	.. do. ..	Nugeyatagedara Heenmenika, ditto Ranmenika, ditto Sudukuma, ditto Ukku Banda, ditto Loku Tisahamy and ditto Heen Tisahamy, all of Kandakepu-ulpotha	0	2 24
396	Do.	.. do. ..	Ulpothe Kongahayatagedara Appuhamy of Kiulegedaragama	0	1 39
397	Do.	.. do. ..	Bogahawattegedara Appuhamy of Veragala	0	2 38
398	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedara	0	3 13
399	Do.	.. do. ..	Weerasinghe Mudiyansele Heen Banda of Kiulegedara	0	1 19
400	Do.	.. do. ..	Navaratne Mudiyansele Vidane of Kiulegedara	0	1 29
401	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Heenmenika of Kiulegedara	0	1 23
402	Do.	.. do. ..	Alutgedara Heenmenika of Taldena	0	2 16
403	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Appuhamy of Kiulegedara	0	0 30
404	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedara	0	1 35
405	Do.	.. do. ..	Karandamandiyegedara Heenmenika of Kiulegedara	0	1 24
406	Do.	.. do. ..	Nugeyatagedara Siyathurala of Kandakepu-ulpotha	0	2 27
407	Do.	.. do. ..	Kirivehara Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0	1 16
408	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedara	0	1 9
409	Do.	.. do. ..	Basnayake Mudiyansele Puchi Banda of Kiulegedara	0	1 27
410	Do.	.. do. ..	Ratnayake Mudiyansele Nandawathie of Kiulegedara	0	1 11
411	Do.	.. do. ..	Dambeyatagedara Kuma of Veragala	1	1 18



Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
412	Pussekumbura, Pussehona	Paddy field and chena	Ratnayake Mudiyansele Panchirala of Kiulegedara	0	3 28
413	Pussekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Bandaramenika of Kiulegedara	0	1 8
414	Do.	do.	Pearawo Lokumenika of Kumbukwela	0	2 18
415	Do.	do.	Ratnayake Mudiyansele Panchi Menika of Pathahagala	0	1 25
416	Do.	do.	Udakiulegedara Heenmenika	0	2 35
417	Kapuwattokumbura	do.	Dunumadaleyatagedara Tisahamy of Pathahagala	0	1 9
418	Do.	do.	Dambeyatagedara Appuliamy of Pathahagala	0	1 16
419	Do.	do.	Navaratne Mudiyansele Vidane of Kiulegedaragama	0	1 12
420	Do.	do.	Irigahaulpotha Pahalawatte Panchi Banda and Iriyagahaulpotha Pahalawatte Lokumenika, both of Dadayantalawa	0	1 28
421	Do.	do.	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedaragama	0	1 12
422	Do.	do.	Ratnayake Mudiyansele Sudu Banda of Kiulegedaragama	0	1 23
423	Kapuwattokumbura, Kapuwattehena	Paddy field and chena	Basnayake Mudiyansele Ranmenka of Pallewela	3	1 35
424	Kapuwattokumbura, Pussekumbura	Paddy field and threshing floor	Weerasinghe Mudiyansele Ganethirala	5	1 25
425	Arawekumbura, Arawehena	Paddy field and chena	Siyambaleyatagedara Ganethirala, ditto Hudubanda and Panchi Banda, all of Kiulegedaragama	1	2 7
426	Arawekumbura	Paddy field	Weerasinghe Mudiyansele Ukku Banda and Weerasinghe Mudiyansele Ukkumenika, both of Kiulegedaragama	0	1 38
427	Do.	do.	Weerasinghe Mudiyansele Panchirala of Kiulegedaragama	0	2 3
428	Do.	do.	Kirivehera Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Privena, Kailagoda, Badulla	0	1 27
429	Do.	do.	Weerasinghe Mudiyansele Heenmenika of Kiulegedaragama	0	1 11
430	Do.	do.	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedaragama	0	1 3
431	Do.	do.	Weerasinghe Mudiyansele Ganethirala of Kiulegedaragama	3	1 32
433	Aratugahapitiyehena	Chena	Basnayake Mudiyansele Kiri Banda of Pallewela and Ratnayake Mudiyansele Hudu Banda of Kiulegedaragama	0	3 21
434	Aratugahapitiyokumbura	Paddy field	Dumbuleyatagedara Hudu Banda of Kiulegedaragama and Kirivehera Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Privena, Kailagoda, Badulla	1	0 36
435	Do.	do.	Dissanayake Mudiyansele Hudu Banda of Kiulegedaragama	0	0 36
436	Do.	do.	Weerasinghe Mudiyansele Ganethirala of Kiulegedaragama	0	1 1
437	Do.	do.	Basnayake Mudiyansele Kiri Banda of Kiulegedaragama	0	0 34
438	Do.	do.	Basnayake Mudiyansele Panchirala of Kiulegedaragama	0	1 7
439	Do.	Paddy field and chena	Basnayake Mudiyansele Kiri Banda of Kiulegedaragama	0	2 5
440	Do.	Paddy field	Basnayake Mudiyansele Ranmenka, ditto Heenmenika, ditto Ganethirala, and D. A. Mahanama, all of Kiulegedaragama	1	0 2
441	Do.	do.	Ratnayake Mudiyansele Sudumenika of Kiulegedara	0	1 10
442	Do.	do.	D. A. Mahanama of Kiulegedaragama	0	2 21
443	Do.	do.	Ratnayake Mudiyansele Appuhami of Kiulegedaragama	0	0 38
444	Do.	do.	Ratnayake Mudiyansele Dingirimenika of Kiulegedaragama	0	1 31
445	Aratugahapitiyehena	Chena contains 2 temporary buildings and part of another temporary building	Basnayake Mudiyansele Heenmenika, ditto Ganethirala, ditto Ranmenka, ditto Kiri Banda, and D. A. Mahanama, all of Kiulegedaragama	0	2 37
446	Kolontennekumbura, Kolontennehena	Paddy field and chena	Ratnayake Mudiyansele Heen Appu of Pathahagala	1	3 15
447	Do.	do.	Ratnayake Mudiyansele Panchimenika of Pathahagala	0	2 29
448	Kolontennekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Ranmenika of Pathahagala	0	1 34
449	Do.	do.	Ratnayake Mudiyansele Kiriwanthe of Kiulegedaragama	0	1 14
450	Kolontennekumbura, Kolontennehena	Paddy field and chena	Ratnayake Mudiyansele Herath Appu of Pathahagala	0	3 35
451	Kolontennehena	Chena	Ratnayake Mudiyansele Heen Appu, ditto Ranmenika, and ditto Panchimenika, all of Pathahagala	6	0 21
452	Watuyayekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Ranmenika of Pathahagala	0	2 11
453	Do.	do.	Ratnayake Mudiyansele Herath Appu of Pathahagala	0	2 4
454	Do.	do.	Ratnayake Mudiyansele Panchimenika of Pathahagala	0	3 38
455	Do.	do.	Ratnayake Mudiyansele Heenappu of Pathahagala	0	1 9
456	Do.	do.	Agalakumbure Ranmenika of Pathahagala	0	2 26
457	Do.	do.	Ratnayake Mudiyansele Panchimenika of Pathahagala	0	1 4
458	Do.	do.	Navaratne Mudiyansele Hudumenika of Kiulegedara	0	1 2
459	Do.	do.	Ratnayake Mudiyansele Heenappu of Veragala	0	0 18
460	Do.	do.	Ratnayake Mudiyansele Heenappu of Pathahagala	0	1 19
461	Do.	do.	Ratnayake Mudiyansele Vidane of Kiulegedaragama	0	1 14
462	Do.	do.	Ratnayake Mudiyansele Hudumenika of Kiulegedara	0	1 1
463	Watuyayehena	Chena	Iriyagahaulpotha Paragaha-arawe Banda of Dadayantalawa	1	3 1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
464	Watuyayekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Panchirala and Ratnayake Mudiyansele Panchi Banda, both of Kiulegedaragama	1	0 23
465	Do.	do.	Ratnayake Mudiyansele Herath Appu of Pathahagala	0	1 29
466	Do.	do.	Ratnayake Mudiyansele Heenappu of Veragala	0	1 37
467	Do.	do.	Ratnayake Mudiyansele Panchi Banda of Kiulegedara	0	1 18
468	Do.	do.	Ratnayake Mudiyansele Heenmemka of Kiulegedara	0	1 29
469	Do.	do.	Ratnayake Mudiyansele Panchi Banda of Pathahagala	0	1 0
470	Do.	do.	Ratnayake Mudiyansele Somawathie of Kiulegedara	0	2 6
471	Do.	do.	Ratnayake Mudiyansele Heenmenika of Kiulegedara	0	2 23
472	Watuyayekumbura, Watuyayehena	Paddy field and chena	Ratnayake Mudiyansele Sudu Banda of Kiulegedara	1	0 19
473	Thanthriyayekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Nandawathie of Kiulegedaragama	0	2 21
474	Do.	do.	Weerasinghe Mudiyansele Heenmenika of Kiulegedaragama	0	1 22
475	Do.	do.	Disanayake Mudiyansele Ukkumenika of Kiulegedaragama	0	1 23
476	Welthuduwekumbura, Welithuduwehena	Paddy field and chena	Weerasinghe Mudiyansele Huduhamy of Pathahagala	1	2 1
477	Watuyayehena	Chena	Basnayake Mudiyansele Ganethirala of Pallewela, Basnayake Mudiyansele Heenmenika, Basnayake Mudiyansele Ranmenika and D. A. Indrawathie, all of Kiulegedaragama	1	1 0
478	Dewagawahena	do.	Dissanayake Mudiyansele Vidane of Kiulegedaragama	0	3 18
479	Asweddumekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Dingiri Banda of Kiulegedara	0	1 34
480	Do.	do.	Ratnayake Mudiyansele Heen Panchirala of Kiulegedaragama	0	2 31
481	Dewagawahena	Chena	do.	1	0 0
482	Navagahapitiyekumbura, Nawagahapitiyehena	Paddy field and chena	Weerasinghe Mudiyansele Heen Banda of Kiulegedaragama	0	3 17
483	Navagahapitiyekumbura	Paddy field	Ratnayake Mudiyansele Ganethirala of Kiulegedaragama	0	1 29
484	Do.	do.	Randunuwanni Mudiyansele Banda, ditto Vidane and ditto Heenappuhamy, all of Pathahagala	0	1 29
485	Do.	do.	Weerasinghe Mudiyansele Ganethirala of Kiulegedaragama	0	1 7
486	Udagalagawahena	Parts of bund and channel	Kolongahayatagedara Bandara Menka of Kiulegedaragama	0	0 7
487	Warapitiyekumbura, Gamawelakumbura, Ratupasketiyehena	Paddy field and chena	Mr. F. Taldena, Proctor, Badulla	13	2 20
488	Kapuwattekumbura	Paddy field	Weerasinghe Mudiyansele Ukkumenika of Kiulegedaragama	0	1 22
489	Kapuwattekumbura	Paddy field and chena	Weerasinghe Mudiyansele Heen Appuhami of Kiulegedaragama	0	2 29
490	Do.	Paddy field	Weerasinghe Mudiyansele Panchi Banda of Kiulegedara	0	3 29
491	Kapuwattekumbura, Kapuwattehena	Paddy field and chena	Kiriyehera Vihare ; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla, Bubule-arawe Tissahami, and Bubule-arawe Heenmenika, both of Kandakepu-ulpotha	1	3 33
492	Gamawelakumbura, Karandamandiyewatta	Paddy field and garden contains 2 palmyra trees 50 years and 3 murunga trees 10 years	Mr. F. Taldena, Proctor, Badulla	9	2 14
493	Ambalamayayewatta	Garden contains 2 temporary houses (1 tiled with mud walls and the other thatched walls and roof)	Kopiwattegedara Dissanayake Mudiyansele Tisahamy of Taldena	0	1 24
494	Ambalamayayewatta, Ambalamayeyehena	Chena and garden contains 19 coconut trees 10-20 years, 11 jak trees 10-25 years, 11 orange trees 20 years, 17 lime trees 15-20 years, 1 mango tree 15 years, 50 murunga trees 15 years, 1 permanent house (brick walls and tiled roof), and 2 temporary houses (1 mud wall and thatched roof and the other thatched roof and walls)	Weerasinghe Mudiyansele Ganethirala of Kiulegedaragama	1	1 13
495	Karandamandiyewatta	Garden contains 2 coconut trees 30 years, 1 mango tree 35 years, 1 jak tree, 8 orange trees, and 15 murunga trees 25 years, 1 permanent building (brick walls and tiled roof), 1 temporary building (mud walls and thatched roof), and 1 temporary building (thatched roof and walls)	Weerasinghe Mudiyansele Heenappuhami of Kiulegedaragama	0	2 15
496	Do.	Garden contains 2 coconut trees and 4 mango trees 30-40 years, 3 jak trees, 2 orange trees, 1 lime tree, 3 palmyra trees and 1 tamarind tree 15-20 years and 1 temporary building (thatched roof and walls)	Weerasinghe Mudiyansele Panchi Banda of Kiulegedaragama	0	1 31
497	Do.	Garden contains 9 coconut trees, 10 orange trees and 37 murunga trees 15-20 years, 4 jak trees and 4 lime trees 5-10 years, 1 permanent building (brick walls, tiled roof) and 1 temporary building (thatched roof and mud walls)	Weerasinghe Mudiyansele Heen Banda of Kiulegedara	0	2 28
498	Nikadupitiyekumbura	Paddy field	do.	0	1 29
499	Karandamandiyehena	Chena contains parts of channel, bund and road	Weerasinghe Mudiyansele Heen Banda, ditto Ganethirala, ditto Heen Appuhami, ditto Panchirala, all of Kiulegedara	3	2 4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
500	Karandamandiyehena ..	Chena ..	.. Weerasinghe Mudiyansele Heen Banda, ditto Ganethirala, ditto Heen Appuhami, and ditto PUNCHIRALA, all of Kiulegedaragama	0 2 4
501	Gamawolakumbura	Paddy field ..	.. Weerasinghe Mudiyansele Heenmenka of Kiulegedaragama	0 2 3
502	Do	do ..	.. Weerasinghe Mudiyansele Ganethirala of Kiulegedaragama	0 2 11
503	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele PUNCHIRALA of Kiulegedaragama	0 1 3
504	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele Ganethirala of Kiulegedaragama	0 1 10
505	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele Heen Banda of Kiulegedaragama	0 1 38
506	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele PUNCHI Banda of Kiulegedaragama	0 2 26
507	Do.	do ..	.. Weerasinghe Mudiyansele Ganethirala and Weerasinghe Mudiyansele Heen Appuhany, both of Kiulegedaragama	0 1 16
508	Do.	do ..	.. Weerasinghe Mudiyansele Heen Banda of Kiulegedaragama	0 1 7
509	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele Heen Appuhami of Kiulegedara	0 1 9
510	Do.	do ..	.. S. M. Tissahani of Pallewela ..	0 1 30
511	Do.	do ..	.. Ratnayake Mudiyansele Hudumenika of Kiulegedaragama	0 1 34
512	Do.	do. ..	.. Sawkenda Mudiyansele Lokumenika of Bogahakumbura	1 1 24
513	Do.	do. ..	.. Ratnayake Mudiyansele Tissahani of Kiulegedaragama	0 3 29
514	Do.	do. ..	.. Navaratne Mudiyansele Hudumenika of Kiulegedaragama	0 3 3
515	Do.	do. ..	.. Dambayatagedara Kuma of Veragala ..	0 3 30
516	Do.	do. ..	.. Ratnayake Mudiyansele Suduhami of Kiulegedaragama	0 2 16
517	Do.	do. ..	.. Ratnayake Mudiyansele Hudumenika of Kiulegedara	0 1 8
518	Do.	do. ..	.. J. W. S. M. Nandawathie of Kiulegedaragama ..	0 3 35
519	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele PUNCHI Banda of Kiulegedaragama	0 3 20
520	Do.	do. ..	.. Alutgedara Kuma of Pathahagala ..	1 3 10
521	Gangaragollewatta ..	Garden contains 50 jak, 1 coconut and 2 breadfruit plants 1-2 years, and 3 temporary buildings (mud walls and thatched roofs)	.. Disanayake Mudiyansele Ganethirala of Kiulegedara	1 0 4
522	Maladungollewatta	Garden contains 4 coconut trees, 3 orange trees and 15 murunga trees 6 years, 1 temporary building (mud walls and tiled roof) a temporary latrine and parts of road and channel	.. D A. Mahanama of Kiulegedara ..	0 0 39
523	Thalgaswatta	Paddy field ..	.. Galbokkedara Kiriwanthe of Pathahagala ..	0 2 6
524	Kolongasarawa ..	do. ..	.. Kirivehera Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0 3 19
525	Kolongaha-arawa ..	do. ..	.. J. W. S. M. Kularatne of Kiulegedaragama ..	0 1 33
526	Do.	do. ..	.. Weerasinghe Mudiyansele Nandawathie of Kiulegedara	0 2 12
527	Do.	do. ..	.. M. W. Bandaramenika of Garagama, Tennepanguwa	0 2 13
528	Do.	do. ..	.. Alutgedara Kuma of Pathahagala ..	0 1 29
529	Thalgaswatta	do. ..	.. Ratnayake Mudiyansele Sudumenika of Kiulegedara	0 2 37
530	Kiulegedarawalauwa ..	Vegetable garden contains road and channel	.. Nissanka Mudiyansele Hudumenika of Kiulegedara	0 0 8
531	Do.	Garden contains 2 mango trees 30 years and part of road and channel	.. do. ..	0 0 28
532	Pansalewatta ..	Vegetable garden contains part of road and channel	.. Kirivehera Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0 0 4
533	Siyambalagahawatta ..	Garden contains 5 coconut trees 20 years and parts of road and channel	.. J. W. S. M. Kularatne and J. W. S. M. Tilakarathne, both of Kiulegedaragama	0 0 35
534	Kiulegedarawatta ..	Garden contains 6 coconut trees 40 years, and 1 mango tree 15 years	.. Egoda-arawe Migahayatagedara Appuhami, and ditto PUNCHI Banda, both of Kiulegedaragama	0 0 31
535	Thalgaswatta	Garden contains 1 coconut tree and 5 murunga trees 15 years	.. Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	0 1 6
536	Do.	Paddy field ..	.. do. ..	0 3 38
537	Kolongaha-arawa ..	do. ..	.. Ratnayake Mudiyansele Sudumenika of Kiulegedara	1 1 5
538	Do.	do. ..	.. Ratnayake Mudiyansele Heenmenika of Godunna	0 1 15
539	Do.	do. ..	.. Kirivehera Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	0 1 36
540	Kolongaha-arawewatta..	Garden contains 4 coconut trees, 1 breadfruit tree, 1 mango tree	.. Navaratne Mudiyansele Muthu Banda of Kiulegedara	0 0 16
541	Kolongaha-arawa ..	Paddy field ..	.. Ratnayake Mudiyansele Kiriwanthe and ditto Babynona, both of Kiulegedaragama	1 2 17
542	Do.	do. ..	.. Ratnayake Mudiyansele Ukkumenika of Kiulegedara	0 1 6
543	Do.	do. ..	.. Ratnayake Mudiyansele Sudumenika of Kiulegedara	0 1 38
544	Peragasyayahena ..	Chena ..	.. Ratnayake Mudiyansele PUNCHIRALA ditto Dingiri Banda, and ditto Appuhami, all of Kiulegedara	9 1 12
545	Ambayatagedarawatta ..	Garden contains 2 atomba trees 60 years	.. Unapanduregedara Ganethirala of Kandakepu-ulpotha	0 0 16
546	Do.	Garden contains 1 tamarind tree 75 years	.. Alutgedara PUNCHI Banda of Kandakepu-ulpotha	0 3 6
547	Gongotugolohenyaya ..	Chena ..	.. Ratnayake Mudiyansele PUNCHIRALA of Kiulegedaragama, and Maluwegoda Appuwa Henaya of Kirawanaella, Tennepanguwa	9 2 1
548	Ratupasketiyekumbura..	Paddy field ..	.. Basnayake Mudiyansele Ganethirala of Pallewela	5 0 39
549	Karambawelpitiyehena ..	Chena ..	.. Bogahayatagedara Banda of Mahiyadda, Alutgedara Kiri Banda, and ditto Ranmenika, both of Kandakepu-ulpotha	5 2 0

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
550	Dalukgahapotawepansaleyaya <i>alias</i> Kiriweherehena	Chena .. ..	Kuivehera Vihare; Chief Trustee, B. Dhammaloka Thero, Sri Saddharmananda Pirivena, Kailagoda, Badulla	18 0 9
432	Kuivehera	Chena contains a dagoba, vihare, devale, and part of a permanent building	do. .. ..	2 3 5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Irrigation Department Circuit Bungalow, Kendaketiya, on February 27, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Badulla, January 17, 1950.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Hon. the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the 11th mile on the Palugama-Boralanda-Haputale Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
Supplement No. 2 to Final Village Plan No. 460. Village—Part of Ratkarauwa Village				
117	Dularawekumbura	.. Paddy field	.. Ratnayake Mudiyansele Appuhami of Dularawegedara, Ratkarauwa, Idalgashinna	0 0 3.1
118	Dularawewatta	.. Garden contains 1 jak, 3 sapu, 1 tuna, 1 graveha, 1 dadab and 1 konda trees 10 years	Sudu Banda Navaratne, Food Production Overseer, Puhulpola, Welimada	0 0 3.4
119	Dularawehoua	.. Garden contains 1 yavulla and 1 beriya trees 20 years and 1 sapu tree 10 years	Appugammahelage Punchi Banda of Yalpathwela, Ratkarauwa, Idalgashinna	0 0 13.9
120	Do.	.. Garden contains 1 jak and 5 dadab trees 10 years	Thana Ana Mohamadu Meeden of Ulugedara, Ratkarauwa, Idalgashinna	0 0 14.6
121	Ulugedarawattawatta	Ellapita- Tea contains 105 tea bushes 20 years, 7 gokatu trees 15 years, 4 beriya, 1 savanidala, 7 blue gum, 3 sapu, 1 jak, 2 kitul, 2 kududaula trees 10 years, 1 orange and 2 peach trees 5 years	Heen Banda Disanayake, Village Headman of Ratkarauwa, Idalgashinna	0 0 14.7
124	Ellapitawatta	.. Garden contains 12 jak, 8 coffee and 24 gravilea trees 20 years, 308 tea bushes 20 years, 2 mango, 6 kitul, 1 orange and 2 pomegranate trees 10 years, 5 sapu and 5 papaw trees 5 years	Ratnayake Mudiyansele Ukku Banda of Ellepitawatta, Ratkarauwa, Idalgashinna	0 0 19.1
125	Do.	.. Chena contains 1 diyakola tree 10 years	Appugammahelage Punchirala of Yalpathwela, Ratkarauwa	0 0 4.1
126	Welwatta	.. Garden contains 5 jak and 1 mango trees 40 years, 4 sapu, 1 blue gum, 1 mandarine, 1 arecanut and 1 coffee trees 20 years, 2 kitul trees 10 years and 35 tea bushes 20 years	Wjeseekera Mudiyansele Appuhami of Welwatta, Ratkarauwa, Idalgashinna	0 0 14.2
127	Weliwattekumbura	Paddy field	do. .. ..	0 0 28.8
128	Welwatta	.. Part of garden (no cultivation)	Muna Salga Umma of Henamulla, Panadure	0 0 2
129	Pitahakumbura	Paddy field	Ratnayake Mudiyansele Punchirala and ditto Banda, both of Ratkarauwa, Idalgashinna, and P. B. Gunasekera, Village Headman of Ketakele, Welimada	0 0 10.2
130	Gannilekumbura <i>alias</i> Radigekumbura	.. Paddy field	.. Weligama Polwatta Galapathige Ariyadasa of Malgahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 14.3
131	Medapanguwa, Aramullakumbura, Radigekumbura	Paddy field contains 1 huriya mara tree 25 years, 1 bo tree 15 years, 1 mango tree 3 years and part of a threshing-floor	Weligama Polwatta Galapathige Chandrawathie of Malgahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 34.5
132	Nayawatta	.. Garden contains 2 dadab and 1 damba trees 10 years	Ratnayake Mudiyansele Punchi Appuhami of Nayawatta, Ratkarauwa, Idalgashinna	0 0 6.2
133	Do.	.. Garden contains 1 jak, 1 diyakola, 1 ankenda and 1 bora trees 25 years, 1 suduhandun tree and 2 bamboo bushes 10 years, 1 tuna and 1 savanidala trees 5 years	do. .. ..	0 1 9.7
134	Nayawatta, Boragahahyadda	Chena contains 1 jak tree 25 years	do. .. ..	0 0 8.6
137	Boragahaliyadda	.. Chena	do. .. ..	0 0 5.5
138	Do.	.. Paddy field and threshing-floor	Weligama Polwatta Galapathige Chandrawathie of Malgahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 27
139	Hapugahauhana <i>alias</i> Boragahaliyadda	Paddy field and part of threshing-floor.	P. G. Seelawathie of Malgahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 19
140	Aramullekumbura <i>alias</i> Radigekumbura	.. Paddy field	.. Ratnayake Mudiyansele Banda of Ratkarauwa	0 0 21.4
141	Do.	.. do.	.. Ratnayake Mudiyansele Sudu Banda of Tennewatta, Ratkarauwa, Idalgashinna	0 0 5.7
142	Gamanaidearawa	.. do.	.. Ratnayake Mudiyansele Punchirala and ditto Banda, both of Ratkarauwa, Idalgashinna and P. B. Gunasekera, Village Headman of Ketakele, Welimada	0 0 27.2
145	Gamanaidearawewatta	.. Chena .. ..	do. .. ..	0 0 7.6
Supplement No. 1 to Final Village Plan No. 460A. Village—Part of Ratkarauwa Village				
496	Ulugedarawatta	.. Tea contains 577 tea bushes 20 years, 10 gravilea trees and 9 beriya trees 20 years, 5 kitul, 3 peach, 2 mandarine, 1 tamarind and 5 jak trees 10 years	Thana Ana Mohamadu Meeden of Ulugedara, Ratkarauwa, Idalgashinna	0 0 35.1
499	Do.	.. Chena .. ..	.. Appugammahelage Punchi Banda of Yalpathwela, Ratkarauwa	0 0 3
500	Ellapitawatta	.. Garden contains 1 kududaula tree 10 years	Ratnayake Mudiyansele Ukku Banda of Ellapitawatta, Ratkarauwa, Idalgashinna	0 0 4.9
502½	Liyangaha-arawa	.. Chena	.. Appugammahelage Punchi Banda of Yalpathwela, Ratkarauwa	0 0 10
503	Liyangaha-arawa <i>alias</i> Yalpathwela	.. Paddy field	.. do. .. ..	0 0 2.7
504	Do.	.. do.	.. Appugammahelage Punchirala of Yalpathwela, Ratkarauwa	0 0 5
505	Do.	.. do.	.. Appugammahelage Punchi Banda of Yalpathwela, Ratkarauwa	0 0 6.2
506	Do.	.. do.	.. Appugammahelage Appuhami of Yalpathwela, Ratkarauwa	0 0 2.4
507	Do.	.. do.	.. Appugammahelage Punchirala of Yalpathwela, Ratkarauwa	0 0 2.4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
507½	Liyangaha-arawa	Chena contains 1 sapu and 4 dadab trees 10 years	Appugammahelage Panchirala of Yalpathwela-Ratkarauwa	0 0 10
508	Weliwatta	Tea contains 122 tea bushes 30 years, 2 jak and 1 mango trees 30 years, 4 kitul and 4 sapu trees 10 years, 2 blue gum and 2 dotalu trees 5 years	Wijesekera Mudiyansele Appuhami of Weliwatta, Ratkarauwa, Idalgashinna	0 0 13.2
509	Weliwattekumbura	Paddy field	do.	0 0 12.6
510	Kalumadugaha-ellekumbura	do.	Wijesekera Mudiyansele Dingirimenika of Kadurugamuwa, Diyatalawa, and ditto Hudumenika of Anuradhapura	0 0 8.3
510½	Kalumadugaha-ellewatta	Garden contains 2 jak trees 30 years, 5 sapu trees 10 years, 2 kitul, 4 orange, 4 coffee, 3 kududaula, 1 mango, 2 peach and 1 papaw trees 5 years, and a dilapidated temporary house	Wijesekera Mudiyansele Appuhami and Ratnayake Mudiyansele Heenmenika, both of Mudunpitagedara, Ratkarauwa, and Wijesekera Mudiyansele Sudumenika of Landewelagedara, Madowita, Wilsons	0 0 24
513	Mudunpitawatta, Etulhure	Chena contains 1 sapu and 1 diyakola trees 10 years	W. G. Aswagi and W. G. Paswagi, both of Halatenna, Haldummulla	0 0 26.5
514	Gannila-aramulla	Paddy field	do.	0 0 3.8
515	Do.	do.	Appugammahelage Appuhami of Yalpathwela, Ratkarauwa	0 0 5.4
516	Gannilakumbura <i>alias</i> Radige-kumbura	do.	Weligama Polwatta Galepathige Ariyadasa of Maligahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 15.5
517	Do.	Garden contains 2 lime trees 5 years, 2 coconut and 1 dotalu trees 10 years	do.	0 0 12.5
518	Medapanguwa <i>alias</i> Radige-kumbura	Paddy field	Weligama Polwatta Galapathige Chandrawathie of Maligahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 18.6
519	Aramullekumbura	Garden contains 1 orange and 2 pomegranate trees 12 years	Ratnayake Mudiyansele Banda of Ratkarauwa	0 0 19.5
520	Nayawattehena, Nayawatta	Garden contains 4 jak trees 5-30 years, 1 pomegranate, 1 jambu, 1 mango and 4 madditiya trees 5-15 years, 2 mandarine and 3 acacia trees 5-10 years, 1 bora and 1 palol trees 25 years, 2 dadab and 1 sapu trees 15 years, 1 ehela, 1 na, 1 kududaula, and 2 kenda trees 5 years, and 4 suduhandun trees 5-15 years	Ratnayake Mudiyansele Panchi Appuhami of Nayawatta, Ratkarauwa, Idalgashinna	0 1 10.6
521	Nayakumbura	Paddy field	Weligama Polwatta Galapathige William Silva of Maligahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 19.5
522	Hapugahauhana	do.	P. G. Seelawathie of Maligahatenna, Ratkarauwa, Idalgashinna	0 0 20.4
523	Aramullekumbura	do.	Ratnayake Mudiyansele Banda of Ratkarauwa, Idalgashinna	0 0 21.3
530	Gamanaidearawa	do.	Ratnayake Mudiyansele Panchirala and ditto Banda, both of Ratkarauwa, and P. B. Gunasekera, Village Headman of Kataka, Welimada	0 0 25.4
531½	Nidangodapatana, Koskote-arawepatana	Patana	Weligama Polwatta Galapathige Ariyadasa of Maligahatenna, Ratkarauwa, Ratnayake Mudiyansele Panchirala and ditto Banda, both of Ratkarauwa, and P. B. Gunasekera, Village Headman of Kataka, Welimada	0 2 11

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Urban Council Office, Haputale, on March 27, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Badulla, January 24, 1950.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

The Land Kachcheries under the Land Development Ordinance to select persons to receive permits under the Middle Class Ceylonese Scheme in Kalutara District, the notice of which appeared in the *Ceylon Government Gazette* No. 9,895 of August 13, 1948, is hereby cancelled.

The Kachcheri,  
Kalutara, January 18, 1950.

C. MYLVAGANAM,  
Additional Assistant Government Agent.

### Notification of Land Kachcheri to select persons to receive permits. (Middle Class Ceylonese)

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935 (Cap. 320), at 10 a.m. on Tuesday, February 28, 1950, at the Tractor Station Office, Paranthan, on the Jaffna-Kandy Road, to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof, according to their ability to cultivate.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.  
3. All applications must reach the Government Agent at the Jaffna Kachcheri, on or before February 14, 1950.  
4. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him, attends the Land Kachcheri, the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

5. Every applicant selected will be required to pay at the Land Kachcheri or at a subsequent date fixed by the Government Agent, a sum of Rs. 3 per acre or portion thereof as good faith deposit before he is put in possession of the land. The amount will be kept in deposit and annual payments will be defrayed from it as they fall due. If the permit is cancelled for any fault on the part of the permit-holder, the balance of the deposit will be confiscated.

6. Applications should be made on the prescribed form, copies of which can be obtained from the Jaffna Kachcheri.

7. Inquiries with regard to this Land Kachcheri, should be addressed to the Government Agent.

The Kachcheri,  
Jaffna, January 19, 1950.

P. J. HUDSON,  
Government Agent.

Particulars of Land to be dealt with				Supplement No. 1 to I. S. P. P. 4. Village—Periyaparathan				
I. S. P. P. No. 3. Village—Periyaparathan				Lot No.				
Lot No.	Extent A. R. P.	Crops for which land is suited			Extent A. R. P.	Crops for which land is suited		
5 and 7	6 3 0	Paddy	29	..	14 2 18	..	Paddy	
8B and 9 (part)	3 3 24	..	34 (part)	..	9 1 17	..	..	
10D	6 1 25	..	45 (Northern part)	..	10 0 0	..	..	
22B	15 0 18	..	59 (Southern part)	..	12 0 0	..	..	
31, 32, 33A, 63A and 67	16 1 13	..	84	..	5 3 18	..	..	
27B, 41 and 42B	64 0 38	..	87	..	3 3 4	..	..	
42 (part)	21 0 0	..	I. S. P. P. No. 5. Village—Murasamoddai					
42C (part)	8 3 8	..	38G	..	9 0 21	..	Paddy	
181	8 1 22	..	81 and 81G	..	24 0 22	..	..	
Supplement No. 1 to I. S. P. P. No. 3—Periyaparathan				123 (part)	..	9 0 16	..	..
77	29 3 37	Paddy	127	..	15 0 7	..	..	
78	39 0 4	..	180	..	7 1 24	..	..	
85	16 2 16	..	189 and 191	..	15 2 16	..	..	
187	14 0 1	..	38E in I. S. P. P. 5 and 184 in Supplement					
192	15 3 7	..	No. 2 to I. S. P. P. 5				.. 5 3 24 ..	
194	18 2 7	..	Supplement No. 1 to I. S. P. P. 5. Village—Murasamoddai					
Supplement No. 2 to I. S. P. P. 3—Periyaparathan				25 and 95	..	5 0 32	..	Paddy
6 (part)	13 3 8	Paddy	I. S. P. P. No. 8. Village—Periyaparathan					
7 (part)	13 2 8	..	87	..	5 3 30	..	..	
43 (part)	11 2 32	..	P. P. No. 4,242. Village—Iranamadu					
				1859 (part) and 1860 (part)	..	8 0 0	..	..
				I. S. P. P. No. 6. Village—Iranamadu				
				44	..	18 2 19	..	..

## Land Redemption Notices

Q 3,453.

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorisation granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at this Kachcheri on February 28, 1950, at 10.30 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 16, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

#### Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galabodawattekebella	Rubber 15 to 25 years	H. Albert de Silva (Z5529 Prisoner) H. M. Prison, Mahara	1 2 37

Q 3484.

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorisation granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at this Kachcheri on March 13, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 19, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

#### Schedule

Lot	Name of Land	Description	Claimant	Extent A. R. P.
1	Polwatta	Coconut garden contains 63 coconut trees 50 years, 45 coconut trees 12 years, 141 coconut trees 3 years, 3 jak trees 15 to 20 years, 1 mara tree 6 years, 3 kaju trees 2 to 4 years, 1 mango tree 4 years, a thatched masonry building and a thatched mud hut	D. S. Wijetunga, Teacher, Kuswala, Seeduwa	1 2 16

Q 3482.

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorisation granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land ;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me ; and
- (3) that all persons interested in such land, shall appear personally or by agent before me at this Kachcheri on February 28, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 16, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

*Schedule*

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A. 2,640. Village—Yatawaka		Extent
			Name of Claimant		
1	Darandekumbura	Paddy field..	Weragoda Arachillage	Mudiyanse, Gan Arachchi, Waharake, Ruwanwella	I 3 30

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Hector Clarence Gunawardena, Assistant Government Agent of the Matara District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land ;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me ; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the office of the Divisional Revenue Officer, Weligam Korale, Weligama, on February 23, 1950, at 10 a.m. and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, January 19, 1950.

HECTOR CLARENCE GUNAWARDENA,  
Assistant Government Agent.

*Schedule*

Lot	Name of Land	Description	Preliminary Plan No. P. P. A. 1,153. Village—Midigama West		Extent
			Name of Claimant		
1	Rukgahamuththettuwa	Paddy field .	D. A. G. Jayawardena alias	Gunaseela Jayawardena Vidana Patirennhelage Don Abraham Appuham of Midigama West, Ahangama	0 2 32

**Miscellaneous Land Notices****Lease of Landing Place—Kirillapone**

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive tenders for the lease of the land described in the First Schedule subject to the conditions in the Second Schedule.

2. The tenders which must be in sealed envelopes superscribed "Tenders for the lease of landing place, Kirillapone Canal", will be received at the Colombo Kachcheri until 12 noon on Monday, February 13, 1950, when they will be opened. All persons who have offered tenders shall be present or shall be represented by a duly accredited agent to satisfy the Government Agent that the tender is made bona fide.

**FIRST SCHEDULE**

The land bearing assessment No. 201 and part of assessment No. 201/1, Fife Road, in extent 25'65 perches, and situated in Timbiri-gasyaya ward, Palle Pattu, Salpiti Korale in the District of Colombo, and depicted as lot 52 in P. P. A. 1,110

**SECOND SCHEDULE***Conditions*

1. The tender shall specify the full rental for the entire period of that lease that the person offering the tender is prepared to pay. No premium shall be payable.

2. The Government Agent reserves the right to reject any tender or all tenders.

3. The proposed lease will include the following conditions:—

- (i) The period of the lease shall be two years from February 15, 1950, provided that the Government Agent may terminate the lease at any time before the expiration of the period on one month's notice being served on the lessee or posted to his address.

(ii) The purchaser shall pay on the day of sale the full rental due for the entire period of the lease.

(iii) The lessee shall be entitled to use the land for the purpose of unloading materials from boats, rafts, &c., in the Kirillapone Canal and to charge from each such boat or raft a sum not exceeding Re. 1.

(iv) The lessee shall not encroach on or allow any kind of car traffic on the adjoining tow path; he shall not interfere with any existing fence or boundary mark on the leased premises or cut any trees thereon.

(v) The lessee shall not damage the land and shall be liable to repair damage caused to the land. He shall keep it in good order, bear, pay and discharge all existing and future rates, taxes, assessments and outgoing whatsoever in respect of the leased land and comply with Municipal regulations.

(vi) The lessee shall be bound to fence the land leased to him if called upon by the Government Agent so to do.

(vii) The lessee shall not assign, transfer, sublet, or deal with his interest on the leased land without the written consent of the Government Agent so to do.

(viii) If the whole or any portion of the leased land is required by Government before the expiry of the lease, such whole or portion shall be surrendered on a month's notice being given; in this event a proportional refund estimated with reference to the gross value realized, the extent of land resumed and unexpired period of the lease will be made.

(ix) If there shall be any breach of the foregoing conditions the Government Agent shall have the power to resume possession of the land and to reject the lessee and his workmen therefrom without compensation.

4. For any further information regarding this notice inquiries may be made at the Colombo Kachcheri.

The Kachcheri,  
Colombo, January 16, 1950.

W. HOLMES,  
Government Agent.















අංශුවිෂමකමක්කට ඒකම :—H/වතුකන්ද සිංහල මිශ්‍ර පාහැල පිණිස ලේඛි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැමීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැමීමේ අඟුපත්‍රයේ" පස්වැනි කොටසේ කර්තව්‍ය පාහැරවූ ප්‍රකාරයට කොමිෂන් සභ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් කිසිආකාර මිල අණ ලැබී නිසි, ඒ ඉඩමකමි:—

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කරුන්ගේ නම	මහතා අ.රු.ප.
33	පැලකොස්වත්තගම	පැවිටි, අවුරුදු 1-3 වසර ඇති කොස්පැල 2යි, අවුරුදු 2ක් වසර ඇති කපුගස් 1යි, අවුරුදු 2ක් වසර ඇති අම්බන් 1යි	වතුකතු විශාරතිපති හරු කිරිම සොබින ස්වර්ණ, වතුකතු විශාරණ, කවුමන, වලක්කුල්ල, මැවිලි වතුකන්දේ පදිංචි කොරලානිත්ගේ සමුද්දිගේ සහ කොනානම් විශාරණගේ සිසිසේන	0 0 10.2
34	මම	අවුරුදු 1-3 වසර ඇති කොස්පැල 18යි, අවුරුදු 3ක් වසර ඇති කපුගස් 4යි, ස්වර්ණ ගොඩනැගිල්ලක් සහ අනිත්වර ගොඩනැගිලි 3කින්ද යුක්තයි	වතුකතු විශාරතිපති හරු කිරිම සොබින ස්වර්ණ, වතුකතු විශාරණ, වලක්කුල්ල, ස්වර්ණ ගොඩනැගිල්ල; පේ මරණික කුල්ලුරු, H/වතුකතු පාහැල සහ කිරිම සොබින ස්වර්ණ, අනිත්වර ගොඩනැගිලි කිරිම සොබින ස්වර්ණ	0 2 33.2
				0 3 3.4

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ගේ අංශුවිෂම කල්පනාව නිවැරදි කිරීම සඳහා පොදුජනතාව දනගැන්ම සඳහා හඟවෙහි වගන්තියේ සිතාකර තිබෙන හැටිටම මෙහිත් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාණු පැමිණෙන කලින්ම සොයාගන්න හැකි වේකුමට ක්‍රියාකරණ අංශ පිළි 1950ක්වූ පෙබරවාරි මස 28වැනි දින පස්වරු 2.30ගේ කනිසමට මුලස්මුල්ලේ කානාසමේදී මා ඉදිරිපිටම පැමිණ ඒ කොමි අගුමේ අයිතිවාසිකමද නිසා කිසිවක්ව මිනිසා සහ මෙම ඉඩම් මෙකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊම ඇත්තාණු කලින්ම අයිතිකරු කොරතුරුන් කිසිවක්ව මිනිසා සිටි මෙහිත් දැනගත යුතුයි.

මේ 1950ක්වූ ජනවාරි මස 17වැනි දින හමුවන්නොට කමිටියේදීය. ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනාගම, අංශුවිෂම මස ඒජන්ස මිමස.

අංශුවිෂම කමක්කට ඒකම :—ලැංකුමාස්ක මස ඇතිකම් ඇලමුල් පදිම පිණිස ලේඛි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැමීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැමීමේ අඟුපත්‍රයේ" පස්වැනි කොටසේ කර්තව්‍ය පාහැරවූ ප්‍රකාරයට පැලක කොරක සභාවේ නියෝගය පරිදි උග්‍රලෝකේන්ද්‍රගේගෙන් කිසිආකාර මිල අණ ලැබී නිසි, ඒ ඉඩමකමි:—

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කරුන්ගේ නම	මහතා අ.රු.ප.
73	සිත්මුලක	කුඹුර, පාදකොනසන් අලුතින් යුක්තයි	කදිරගොඩ විශාරතිපති හරු ඩී. හර්ඩිනගු ස්වර්ණ	0 0 38.1
74	කෝන්ගමවත්ත	පොල්මත්තක කොටසක්, පාදකොනසන් අලුතින් යුක්තයි	V. P. දෙව් අගුගේ, කලුත්ත, ඩී. ඇස්. ඒ. දෙව් මනෝගේ, ගණවරු, රත්න	0 0 10
82	පැවිටිකොලමද	.. ..	කැදල මිදනපතිරනගේදෙව් කිකුලුගේ, ගලුත්ත, රත්න	0 0 3.8
83	අන්දරගොකුඹුර	කුඹුර .. ..	T. C. අහගගුනමින, කොටුමොහොම, මාකර ..	0 0 10.1
84	මුල්ලොකුඹුර	මම .. ..	මිරසේකරමලමිආරමිගේ දෙව් දිසානායක, පිම්බිපොල, කැටොල්ලිපිටිය, දෙවනා ඇල්ලොස්සිකො මිරකෝන් රත්නාගම, ගණවරු, රත්න	0 1 24.2
85	කෝන්ගමවලකොටස	මහාමක් ගොමැහි වත්තක කොටසක්	කැදල මිදනපතිරනගේ ජනිත් අප්පු, කලුත්ත ..	0 0 11.3
87	අදුරගොඩකුඹුර	කුඹුර .. ..	T. C. අහගගුනමින, කොටුමොහොම, මාකර ..	0 2 7.9

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ගේ අංශුවිෂම කල්පනාව නිවැරදි කිරීම සඳහා පොදුජනතාව දනගැන්ම සඳහා හඟවෙහි වගන්තියේ සිතාකර තිබෙන හැටිටම මෙහිත් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාණු පැමිණෙන කලින්ම සොයාගන්න හැකි වේකුමට ක්‍රියාකරණ අංශ පිළි 1950ක්වූ මාර්තු මස 28වැනි දින පස්වරු 2.30ගේ කනිසමට මුලස්මුල්ලේ කානාසමේදී මා ඉදිරිපිටම පැමිණ ඒ කොමි අගුමේ අයිතිවාසිකමද නිසා කිසිවක්ව මිනිසා සහ මෙම ඉඩම් මෙකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊම ඇත්තාණු කලින්ම අයිතිකරු කොරතුරුන් කිසිවක්ව මිනිසා සිටි මෙහිත් දැනගත යුතුයි.

මේ 1950ක්වූ ජනවාරි මස 19වැනි දින හමුවන්නොට කමිටියේදීය. ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොනාගම, අංශුවිෂම මස ඒජන්ස මිමස.

මේ 1876ක්වූ අවුරුද්දේ ගොමමර 3ගේ අඟුපත්‍රයේ හඟවෙහි වගන්තියේ ප්‍රකාරයට, අංශුවිෂම කමක්කට ඒකම :— මාහාර්කම් සිටි මාල්ලිපිටියට මාරුත් පදිම පිණිස ලේඛි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැමීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැමීමේ අඟුපත්‍රයේ" පස්වැනි කොටසේ කර්තව්‍ය පාහැරවූ ප්‍රකාරයට කොමිෂන් සභාවේ නියෝගය පරිදි උග්‍රලෝකේන්ද්‍රගේගෙන් කිසිආකාර මිල අණ ලැබී නිසි, ඒ ඉඩමකමි:—

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කරුන්ගේ නම	මහතා අ.රු.ප.
3	පුවාබිකෝවමි	අවුරුදු 30 වසර ඇති කල්ලක් 1ද, අවුරුදු 1-10 වසර ඇති කල්පැල පදුරු කිපසක් අයිතු මහතා	හරන්කන්හි පදිංචි මලගින මී. සිත්තා නයිබිගේ කානාම සිත්තමිම	0 0 15.4

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ගේ අංශුවිෂම කල්පනාව නිවැරදි කිරීම සඳහා පොදුජනතාව දනගැන්ම සඳහා හඟවෙහි වගන්තියේ සිතාකර තිබෙන හැටිටම මෙහිත් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාණු පැමිණෙන කලින්ම සොයාගන්න හැකි වේකුමට ක්‍රියාකරණ අංශ පිළි 1950ක්වූ මාර්තු මස 13වැනි දින පෙරවරු 10ගේ කනිසමට ගාපොගේ කමිටියේදී මා ඉදිරිපිටම පැමිණ ඒ කොමි අගුමේ අයිතිවාසිකමද නිසා කිසිවක්ව මිනිසා සහ මෙම ඉඩම් මෙකුමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊම ඇත්තාණු කලින්ම අයිතිකරු කොරතුරුන් කිසිවක්ව මිනිසා සිටි මෙහිත් දැනගත යුතුයි.

මේ 1950ක්වූ ජනවාරි මස 19වැනි දින ගාපොගේ කමිටියේදීය. මී. පේ. හබ්බන්, උතුරු පලාතේ අංශුවිෂම ඒජන්ස මිමස.



නො.	ඉඩම නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නො.	මහල, අ.ර.ප.
නො. 362 දරණ අක්ෂර ගම් සීමාවේ නො. 1 දරණ අයිතිකරු. ගම්—පල්ලේවෙල				
178½	අලිඳු වෙහෙරයේ නො.	..	..	0 0 1
179	අලිඳු වෙහෙරයේ නො.	..	..	5 2 11
179½	අලිඳු වෙහෙරයේ නො.	..	..	0 0 3
180	අලිඳු වෙහෙරයේ නො.	..	..	0 1 4
181	එම	..	..	3 2 20
182	එම	..	..	1 3 9
183	එම	..	..	0 0 30
184	අක්ෂර දේශනා	..	..	0 0 35
185	එම	..	..	0 1 35
186	එම	..	..	0 2 23
187	එකොටසේ වෙන් කළ	..	..	0 3 26
188	අක්ෂර දේශනා	..	..	0 3 2
189	එම	..	..	0 2 10
190	එම	..	..	0 1 22
191	එම	..	..	0 1 32
192	එම	..	..	0 1 12
193	එම	..	..	0 1 33
194	එම	..	..	0 1 26
195	සියලුම ඉඩම්	..	..	0 2 33
196	අක්ෂර දේශනා	..	..	1 3 15
196½	එකොටසේ වෙන් කළ	..	..	0 0 2
197	කඩඉදු වෙහෙරයේ නො.	..	..	0 0 5
198	එම	..	..	0 0 12
199	මැදගෙදර වත්ත	..	..	0 1 2
200	බහුලාකාර ඉඩම්	..	..	0 2 9
201	කොටසක ඉඩම්	..	..	0 2 8
202	එම	..	..	0 1 5
203	එම	..	..	1 0 31
204	එම	..	..	0 1 17
205	එම	..	..	0 1 28
206	දෙවන අංශය	..	..	0 0 21
207	එම	..	..	0 0 11





කො.	ඉඩමේ නම	අත්දම	අයිතියකරුගේ නම	මහල, අ.ර.ප.
401	පුස්සේකුඹුර	..	කුඹුර ..	රත්නාසක මුදියන්සේලාගේ හිංගුනිකා, කිවිලේ 0 1 23
402	එම	..	එම ..	අලුත්ගෙදර හිංගුනිකා, කල්දෙන 0 2 16
403	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ අප්පුහාමි, කිවිලේ 0 0 30
404	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ හිංගුනිකා, කිවිලේ 0 1 35
405	එම	..	එම ..	කරදම්මිගේගෙදර හිංගුනිකා, කිවිලේගෙදරගම 0 1 24
406	එම	..	එම ..	නුගේගමගෙදර සියාතුරු, කන්දකැපුල්ලොහොත 0 2 27
407	එම	..	එම ..	කිරිච්චෙහෙරේ විහාරස්ථානය හාර බී. ධම්මාලෝක 0 1 16
				ධර්මසේනගේ, ශ්‍රී සම්මානාදී පිරිමින, කහිරුගොඩ, බදුල්ල
408	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ හිංගුනිකා, කිවිලේ 0 1 9
409	එම	..	එම ..	බස්නාසක මුදියන්සේලාගේ පුංචිකො, කිවිලේ 0 1 27
410	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ හන්දවිනි, කිවිලේ 0 1 11
411	එම	..	එම ..	දොඹිකට්ටෙගෙදර කුඹුර, මේරගල 1 1 18
412	පුස්සේකුඹුර, පුස්සේකුඹුර	..	කුඹුර සහ සේන 0 3 28	
413	පුස්සේකුඹුර	..	කුඹුර ..	රත්නාසක මුදියන්සේලාගේ බණ්ඩාරගුණිකා, 0 1 8
414	එම	..	එම ..	පේරුදොඹිලාකුඹුර, කුඹුරගම 0 2 18
415	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ පුංචිකො, පහනගල 0 1 25
416	එම	..	එම ..	උඩකිවිලේගෙදර හිංගුනිකා, කිවිලේගෙදරගම 0 2 35
417	කුඹුර	..	එම ..	දොඹිකට්ටෙගෙදර කිසාහාමි, පහනගල 0 1 9
418	එම	..	එම ..	දොඹිකට්ටෙගෙදර අප්පුහාමි, පහනගල 0 1 16
419	එම	..	එම ..	හවරත්න මුදියන්සේලාගේ මදුගේ, කිවිලේ 0 1 12
420	එම	..	එම ..	ඊරිගොනලොහොත් පහලවත්තේ පුංචිකො සහ 0 1 28
421	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ හිංගුනිකා, කිවිලේ 0 1 12
422	එම	..	එම ..	රත්නාසක මුදියන්සේලාගේ සුඛකො, කිවිලේ 0 1 23
423	කුඹුර සහ සේන	..	කුඹුර සහ සේන 3 1 35	
424	කුඹුර සහ සේන	..	කුඹුර සහ සේන 5 1 25	
425	අරගමකුඹුර, අරගමකුඹුර	..	අරගමකුඹුර සහ සේන 1 2 7	
426	අරගමකුඹුර	..	අරගමකුඹුර .. 0 1 38	
427	එම	..	එම .. 0 2 3	
428	එම	..	එම .. 0 1 27	
429	එම	..	එම .. 0 1 11	
430	එම	..	එම .. 0 1 3	
431	එම	..	එම .. 3 1 32	
433	අරගමකුඹුර	..	අරගමකුඹුර .. 0 3 21	
434	අරගමකුඹුර	..	අරගමකුඹුර .. 1 0 36	
435	එම	..	එම .. 0 0 36	
436	එම	..	එම .. 0 1 1	
437	එම	..	එම .. 0 0 34	
438	එම	..	එම .. 0 1 7	
439	එම	..	එම .. 0 2 5	
440	එම	..	එම .. 1 0 2	
441	එම	..	එම .. 0 1 10	
442	එම	..	එම .. 0 2 21	
443	එම	..	එම .. 0 0 38	
444	එම	..	එම .. 0 1 31	



නො. 488	ඉඩමේ නම	ආකාරය	අයිතිකම්කීන්ගේ	මයස, අ.ර.ප.
488	කපුමුත්තේ කුඹුර	.. කුඹුර ..	විරසිංහමුදියන්සේලාගේ උක්කුමැතිනා, කිවිලේ ගෙදරගම	0 1 22
489	එම	.. කුඹුර සහ රේඛ	විරසිංහමුදියන්සේලාගේ හි.අප්පුහාමි, කිවිලේ ගෙදරගම	0 2 29
490	එම	.. කුඹුර ..	විරසිංහමුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා, කිවිලේ ගෙදරගම	0 3 29
491	කපුමුත්තේ කුඹුර, කපු මුත්තේ	කුඹුර සහ රේඛ	කීර්තිසේන විහාරස්ථානය හාර හි. බමුණලාක හාමිත්තන්සේ, ශ්‍රී සබ්බාසාදු මිරිවෙහ, කවිලගොඩ, පිදුල්ල	1 3 33
492	මොව්ලේ කුඹුර, කරද මංචියේ මත්ත	කුඹුර සහ මත්ත, අවුරුදු 50 ක් මියැති නල්ලක් 2 ක් සහ අවුරුදු 10 ක් මියැති මුරුංගා කන් 3 ක් ද තිබේ	විරසිංහමුදියන්සේලාගේ පළික් නල්ලේ, පෙරකළුරුමහත්මයා, පිදුල්ල	9 2 14
493	අම්බලමයාගේ මත්ත	මත්ත, කාමකාලික ගොවිල්ල 2 ක් තිබේ (එකක් මැළි බිත්ති සහ උර් ගෙවිලිකර තිබේ, අනික පිදුරු ගෙවිලිකර තිබේ)	කෝපිමුත්තේ ගෙදර දිසානායකමුදියන්සේලාගේ කිසාහාමි, නල්ලේ	0 1 24
494	අම්බලමයාගේ මත්ත, අම්බලමයාගේ රේඛ	රේඛ සහ මත්ත, අවුරුදු 10 සිට 20 දක්වා මියැති පොල්කන් 19 ක් ද, අවුරුදු 10 සිට 25 දක්වා මියැති කොස්ගස් 11 ක් ද, අවුරුදු 20 ක් මියැති පැනි දෙහිමස් 11 ක් ද, අවුරුදු 15 සිට 20 දක්වා මියැති දෙහිමස් 17 ක් ද, අවුරුදු 15 ක් මියැති අම්බලමක් 15 ක් මියැති මුරුංගා කන් 50 ක් ද, පිරි මොව්ලේ කිවිලිකර (සබ්බාලි බිත්ති සහ උර් ගෙවිලිකර තිබේ), කාමකාලික ගොවි නැගිලි 2 ක් තිබේ (එකක් මැළි බිත්ති සහ උර් ද, අනික පිදුරු ගෙවිලිකර තිබේ)	විරසිංහමුදියන්සේලාගේ ගංආර්ථර, කිවිලේ ගෙදරගම	1 1 13
495	කරද මංචියේ මත්ත	මත්ත, අවුරුදු 30 ක් මියැති කොල්ලක් 2 ක් ද, අවුරුදු 35 ක් මියැති අම්බලමක් ද, අවුරුදු 25 ක් මියැති කොස්ගස් ද, පැනිදෙහිමස් 8 ක් ද, මුරුංගා කන් 15 ක් ද, පිරි මොව්ලේ කිවිලිකර, (සබ්බාලි බිත්ති සහ උර් ගෙවිලිකර) කාමකාලික ගොවි නැගිලි 2 ක් ද තිබේ, (එකක් මැළි බිත්ති සහ පිදුරු ද අනික පිදුරු ගෙවිලිකර තිබේ)	විරසිංහමුදියන්සේලාගේ හි.අප්පුහාමි, කිවිලේ ගෙදරගම	0 2 15
496	එම	මත්ත, අවුරුදු 30 සිට 40 දක්වා මියැති පොල්කන් 2 ක් ද, අම්බලම 4 ක් ද, අවුරුදු 15 සිට 20 දක්වා මියැති කොස්ගස් 3 ක් ද, පැනි දෙහිමස් 2 ක් ද, දෙහිමස් ද, නල්ලක් 3 ක් ද, පිරි මොව්ලේ කිවිලිකර, කාමකාලික ගොවි නැගිලි 2 ක් ද තිබේ (පිදුරු ගෙවිලිකර තිබේ)	විරසිංහමුදියන්සේලාගේ ගෙදරගම	0 1 31
497	එම	මත්ත, අවුරුදු 15 සිට 20 දක්වා මියැති පොල්කන් 9 ක් ද, පැනි දෙහිමස් 10 ක් ද, මුරුංගා කන් 37 ක් ද, අවුරුදු 5 සිට 10 දක්වා මියැති කොස්ගස් 4 ක් ද, දෙහි මස් 4 ක් ද, පිරි මොව්ලේ කිවිලිකර, (සබ්බාලි බිත්ති සහ උර් ගෙවිලිකර), කාමකාලික ගොවි නැගිලි 2 ක් ද, (මැළි බිත්ති සහ පිදුරු ගෙවිලිකර) කිවිලි	විරසිංහමුදියන්සේලාගේ ගෙදරගම	0 2 28
498	කිකපිටියේ කුඹුර	.. කුඹුර ..	එම	0 1 29
499	කරද මංචියේ මත්ත	රේඛ, ඇලේ දි මැලි මිරිසිවිලි, පාරේ දි කොව්ස් කිවිලි	විරසිංහමුදියන්සේලාගේ හි.බණ්ඩා, එම ගංආර්ථර, එම හි.අප්පුහාමි සහ මම්පුංචිර, කිවිලේ ගෙදරගම	3 2 4
500	එම	රේඛ	එම	0 2 4
501	මොව්ලේ කුඹුර	.. කුඹුර ..	විරසිංහමුදියන්සේලාගේ හි.මැනිනා, කිවිලේ ගෙදරගම	0 2 3
502	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ ගංආර්ථර, කිවිලේ ගෙදරගම	0 2 11
503	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ පුංචිර, කිවිලේ ගෙදරගම	0 1 3
504	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ ගංආර්ථර, කිවිලේ ගෙදරගම	0 1 10
505	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ හි.බණ්ඩා, කිවිලේ ගෙදරගම	0 1 38
506	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා, කිවිලේ ගෙදරගම	0 2 26
507	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ ගංආර්ථර සහ එම හි.අප්පුහාමි, කිවිලේ ගෙදරගම	0 1 16
508	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ හි.බණ්ඩා, කිවිලේ ගෙදරගම	0 1 7
509	එම	එම	විරසිංහමුදියන්සේලාගේ හි.අප්පුහාමි, කිවිලේ ගෙදරගම	0 1 9

අංක.	ඉඩමේ නම	අංශ	අංශ	ඉඩම් කි.මී.වලින්	මහල, අ.ර.ප.
510	ගම්වෙලේ කුඹුර	..	කුඹුර	..	ආ.ම. ආ.ම. නිසානාමි, පල්ලේවෙල
511	එම	..	එම	..	රත්නානකමුදියන්සේලාගේ හුදුමැනිනා, කිවිලේ
512	එම	..	එම	..	ගම්වෙලේ මුදියන්සේලාගේ ලොකුමැනිනා; මෝහන
513	එම	..	එම	..	කුඹුර
514	එම	..	එම	..	රත්නානකමුදියන්සේලාගේ නිසානාමි, කිවිලේ
515	එම	..	එම	..	ගෙදරගම
516	එම	..	එම	..	නවරත්නමුදියන්සේලාගේ හුදුමැනිනා, කිවිලේ
517	එම	..	එම	..	ගෙදරගම
518	එම	..	එම	..	රත්නානකමුදියන්සේලාගේ හුදුමැනිනා, කිවිලේ
519	එම	..	එම	..	ගෙදරගම
520	එම	..	එම	..	පේ. බිලිලිම. ආ.ම. ආ.ම. හස්දමිනි, කිවිලේ
521	ක.වරගොල්ලේවත්ත	..	එම	..	මිරිසවෙලියන්සේලාගේ පුංචිබංඩා, කිවිලේ
522	මල්වත්ත	..	එම	..	දුටුගොඩදර කුමා, පනතල
523	කල්වත්ත	..	කුඹුර	..	දිසානායක මුදියන්සේලාගේ ගංආච්චර, කිවිලේ
524	කොලොන්නෙහෙරම	..	එම	..	වත්ත, ආවුරුදු 1 සිට 2 දක්වා මහලුකි කොස්පැල 50ක්ද, පොල්පැල 1ක්ද, දෙල්පැල 2ක්ද, කාමිකාලික කොස්පැල 3ක්ද (මැව් බිත්ති සහ මිදුරු සෙවිලිකළ) කිවි
525	එම	..	එම	..	වි. ඒ. මහනාමි, කිවිලේගෙදරගම
526	එම	..	එම	..	කල්වත්ත
527	එම	..	එම	..	කොලොන්නෙහෙරම
528	එම	..	එම	..	ගල්වත්ත
529	කල්වත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
530	කිවිලේගෙදරවෙලිමි	..	එම	..	එම
531	එම	..	එම	..	එම
532	ප.කල්වත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
533	සියලිලාගහවත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
534	කිවිලේගෙදරවත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
535	කල්වත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
536	එම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
537	කොලොන්නෙහෙරම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
538	එම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
539	එම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
540	කොලොන්නෙහෙරම වත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
541	කොලොන්නෙහෙරම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
542	එම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
543	එම	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි
544	පේවත්ත	..	එම	..	කිවිලේගෙදරවෙලිමි

නො.	ඉඩමේ නම	අංශ	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ. ර. ප.
545	අංකිකවගෙදරවතන..	වත්ත, අවුරුදු 60ක්	මියහැනි උනමගුරේගෙදර ගංගු නිරු, කන්දකැපු	0 0 16
546	එම ..	වත්ත, අවුරුදු 75ක්	මියහැනි අලුත්ගෙදර පුවඩංවා, කන්දකැපුරුල්ලපොක	0 3 6
547	කොත්තොටුගොල්ලේ හේන්සාන	හේන්සාන ..	රත්නනායකමුදියන්සේලාගේ පුවරු, කිවිලේ	9 2 1
548	රතුපස්කැව්වේකුඹුර.	කුඹුර ..	මිස්නායකමුදියන්සේලාගේ ගංගු නිරු, පල්ලේ	5 0 39
549	කරම්වැල්විටියේහේන්සාන	හේන්සාන ..	බෝගහමහලුරු බංගා, මාලියද්ද, අලුත්ගෙදර	5 2 0
550	දුර්වණගලවංගි පන්සලේහේන්සාන	එම ..	කීර්තිමහේස්වරාය මහා විහාරය, බණ්ඩාරගල, මහා විහාරය, ශ්‍රී හම්මානන්ද පිරිමහල, කඩුරගොඩ, බිදුල්ල	18 0 9
432	කිරිවෙහෙර ..	හේන්සාන, දැනට, මහාරග, දේවාලය සහ සිරි කොඩිනැතිල්ලක කොටසක්ද නිසි	එම ..	2 3 5

මෙහිදී මුද්‍රණ අයිතිකරුන්ගේ අංක 10 ක් කළුපතාට නියමිත බිම් පෙදෙස් කැපී දැක්වීමට අදාළව පවතින බිම් මාලිකා සම්පත් පිළිබඳව විස්තර කෙරෙන පුවරුවක් පිටපත් කළේය.

ඉහත සඳහන් ඉඩම් මුද්‍රණ අයිතිකරුන්ගේ අංක 10 ක් කළුපතාට නියමිත බිම් පෙදෙස් කැපී දැක්වීමට අදාළව පවතින බිම් මාලිකා සම්පත් පිළිබඳව විස්තර කෙරෙන පුවරුවක් පිටපත් කළේය.

වසර 1950 සිට 17 වන වසර දක්වා බිදුල්ලේ කැපී දැක්වීමේ දින.

බි. එම්. ඩී. කොඩියා, බිදුල්ලේ අංක 10 උප ඒජන්සි මණ්ඩලය.

අංක 10 ක් කළුපතාට නියමිත බිම් පෙදෙස් කැපී දැක්වීමට අදාළව පවතින බිම් මාලිකා සම්පත් පිළිබඳව විස්තර කෙරෙන පුවරුවක් පිටපත් කළේය.

නො.	ඉඩමේ නම	අංශ	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ. ර. ප.
117	දුල්ගුරුමේකුඹුර ..	කුඹුර ..	රත්නනායකමුදියන්සේලාගේ අප්පුහාමි, දුල්ගුරුමේගෙදර, රත්කරවිම	0 0 31
118	දුල්ගුරුමේකුඹුර ..	වත්ත, අවුරුදු 10ක්	මියහැනි කොත්තොටු, පල්ලේ, පල්ලේ, කැපී දැක්වීමේ දින	0 0 34
119	දුල්ගුරුමේකුඹුර ..	වත්ත, අවුරුදු 20ක්	මියහැනි කුඹුරුගෙදර, කීර්තිමහේස්වරාය මහා විහාරය, අවුරුදු 10ක්	0 0 13.9
120	එම ..	වත්ත, අවුරුදු 10ක්	මියහැනි කොත්තොටු, පල්ලේ, පල්ලේ, කැපී දැක්වීමේ දින	0 0 14.6
121	උරුම දරුණු වත්ත, ඇල්ලවිටියේවත්ත	වත්ත, අවුරුදු 20ක්	මියහැනි පන්සල, 105ක්ද, අවුරුදු 15ක්	0 0 14.7
124	ඇල්ලවිටියේවත්ත ..	වත්ත, අවුරුදු 20ක්	මියහැනි කොත්තොටු, පල්ලේ, පල්ලේ, කැපී දැක්වීමේ දින	0 0 19.1
125	එම ..	වත්ත, අවුරුදු 10ක්	මියහැනි කොත්තොටු, පල්ලේ, පල්ලේ, කැපී දැක්වීමේ දින	0 0 4.1
126	මැලිමත්ත ..	වත්ත, අවුරුදු 40ක්	මියහැනි කොත්තොටු, පල්ලේ, පල්ලේ, කැපී දැක්වීමේ දින	0 0 14.2
127	මැලිමත්ත ..	කුඹුර ..	එම ..	0 0 28.8
128	මැලිමත්ත ..	වත්ත, කොටසක් (මැලිමත්ත නැත)	මිනාසල්ලාගේ, හේන්සාන, පානදුර	0 0 2
139	විවහකුඹුර ..	කුඹුර ..	රත්නනායකමුදියන්සේලාගේ පුවරු, කිවිලේ සහ පී. ඩී. කුණේසාර, කැවිකැපුරුල්ල	0 0 10.2
130	හස්තිලේකුඹුර නොහේන්සාන	එම ..	මැලිමත්ත පොල්වත්ත ගලපත්තියේ	0 0 14.3
131	මැදපංගුම, අරුමුල්ලේ කුඹුර, රේදියේකුඹුර	කුඹුර, අවුරුදු 25ක්	මියහැනි කුඹුරුගෙදර, අවුරුදු 15ක්	0 0 34.5

නො.	ලිපිලේඛන	අංශ	අයිතියක්වන්නා	මහල, අ. ර. ප.
132	නාභමන්ත	වත්ත, අවුරුදු 10 ක් වසැලි එරඹුණක් 2 ක්ද, දම්ගහක්ද තිබේ	රත්නානකමුදියන්සේරාගේ පුංචිඅප්පු හාමි, නාභමන්ත, රත්තරම්මි	0 0 6.2
133	එම	වත්ත, අවුරුදු 25 ක් වසැලි කොස්ගහක්ද, දියකොටුගහක්ද, අංකුන්දගහක්ද, බොරගහක්ද, අවුරුදු 10 ක් වසැලි සුදුහඳුන්ගහක්ද, උනපඳුරු 2 ක්ද, අවුරුදු 5 ක් වසැලි වූනාගහක්ද, සුවික්දුරුගහක්ද තිබේ	එම	0 1 9.7
134	කාමමහල, බොරගහලියද්ද	වත්ත, අවුරුදු 25 ක් වසැලි කොස්ගහක් තිබේ	එම	0 0 8.6
137	බොරගහලියද්ද	වත්ත	එම	0 0 5.5
138	එම	කුඹුර සහ කමහ	වෑලිගමපොල්මිත්ත හලප්පත්තියේ වන්දුමිනි, මාලිගානැන්ත, රත්තරම්මි	0 0 27
139	හඳුගහලියද්ද	කුඹුර සහ කමහ	පී. ජී. සිරිමිනි, මාලිගානැන්ත, රත්තරම්මි	0 0 19
140	අරඹුල්ලේකුඹුර	කුඹුර	රත්නානකමුදියන්සේරාගේ ඩංඛා, රත්තරම්මි	0 0 21.4
141	වත්ත	එම	රත්නානකමුදියන්සේරාගේ සුඳුංඛා, නැන්සේවත්ත, රත්තරම්මි	0 0 5.7
142	කමහලියද්ද	එම	රත්නානකමුදියන්සේරාගේ පුංචිරල සහ එම ඩංඛා, රත්තරම්මි සහ පී. ඩී. ගුණසේනර, කැවකුලේ ගම මූලාදානියා, පැලිමි	0 0 27.2
145	කමහලියද්ද	වත්ත	එම	0 0 7.6
<p>නො. 460A දරණ අත්තිම ගම් කිනියමේ නො. 1 දරණ අතිරේක. ගම්—රත්තරම්මි ගමේ කොටසක්</p>				
496	උච්චගඳරමිත්ත	වත්ත, අවුරුදු 20 ක් වසැලි කපුරු 577 ක්ද, සමුක්කුණක් 10 ක්ද, බීජිගහක් 9 ක්ද, අවුරුදු 10 ක් වසැලි කිතුල්ගහක් 5 ක්ද, පිම්බන් 3 ක්ද, ප්ලිකාර්ගහක් 2 ක්ද, සිහිලාගහක් 1 ක්ද, කොස්ගහක් 5 ක්ද තිබේ	නානා ආනා මහමිලදු මිදිත්, උච්චගඳර, රත්තරම්මි	0 0 35.1
499	එම	වත්ත	අප්පුගමමහේරාගේ පුංචිඛංඛා, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 3
500	අල්ලියමිත්ත	වත්ත, අවුරුදු 10 ක් වසැලි කුඹුරු 2 ක්ද, තිබේ	රත්නානකමුදියන්සේරාගේ උක්කු ඩංඛා, අල්ලියමිත්ත, රත්තරම්මි	0 0 4.9
502½	ලියන්ගහඅරම	වත්ත	අප්පුගමමහේරාගේ පුංචිඛංඛා, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 10
503	ලියන්ගහඅරම නොකොස්ගහලියද්ද	කුඹුර	එම	0 0 2.7
504	එම	එම	අප්පුගමමහේරාගේ පුංචිරල, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 5
505	එම	එම	අප්පුගමමහේරාගේ පුංචිඛංඛා, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 6.2
506	එම	එම	අප්පුගමමහේරාගේ අප්පුහාමි, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 2.4
507	එම	එම	අප්පුගමමහේරාගේ පුංචිරල, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 2.4
507½	ලියන්ගහඅරම	වත්ත, අවුරුදු 10 ක් වසැලි හඳුගහක්ද, එරඹුණක් 4 ක්ද තිබේ	එම	0 0 10
508	වැලිමන්ත	වත්ත, අවුරුදු 30 ක් වසැලි කපුරු 122 ක්ද, කොස්ගහක් 2 ක්ද, අම්බගහක්ද, අවුරුදු 10 ක් වසැලි කිතුල්ගහක් 4 ක්ද, හඳුගහක් 4 ක්ද, අවුරුදු 5 ක් වසැලි පිම්බන් 2 ක්ද, පුනුරුගහක් 2 ක්ද තිබේ	විජේසේකරමුදියන්සේරාගේ හාමි, වැලිමන්ත, රත්තරම්මි	0 0 13.2
509	වැලිමන්ත	කුඹුර	එම	0 0 12.6
510	කුඹුර	එම	විජේසේකරමුදියන්සේරාගේ මංගිරි මැතිනා, කුරුමුදුම, දිගහලාමි සහ එම කුඹුරුකිනා, අනුරාධපුරය	0 0 8.3
510½	කමහලියද්ද	වත්ත, අවුරුදු 30 ක් වසැලි කොස්ගහක් 2 ක්ද, අවුරුදු 10 ක් වසැලි හඳුගහක් 5 ක්ද, අවුරුදු 5 ක් වසැලි කිතුල්ගහක් 2 ක්ද, පැනි දැමුමහක් 4 ක්ද, කොප්පිගහක් 4 ක්ද, කුඹුරු 2 ක්ද, අම්බගහක්ද, පිම්බන් 2 ක්ද, පැලොල්ගහක්ද, දිවපත්ලා කාමකාලික ගෙයක්ද තිබේ	විජේසේකර මුදියන්සේරාගේ අප්පුහාමි සහ රත්නානකමුදියන්සේරාගේ හිත්මැතිනා, මුදුන්පිම්බ ගඳර රත්තරම්මි සහ විජේසේකර මුදියන්සේරාගේ සුදුමැතිනා, රත්දේමෙලගඳර, මාදුම්මි පාච්චමි	0 0 24
513	සුදුන්පිම්බන්ත	වත්ත, අවුරුදු 10 ක් වසැලි හඳුගහක්ද, දියකොටුගහක්ද තිබේ	ඩබ්ලිව්. ජී. අස්මිච් සහ ඩබ්ලිව්. ජී. අස්මිච්, හල්අප්පුහාමි, හල්දුම්මිලා	0 0 26.5
514	කන්තිරාගුරුමුල්ල	එම	එම	0 0 3.8
515	එම	එම	අප්පුගමමහේරාගේ අප්පුහාමි, හල්පත් මෙල, රත්තරම්මි	0 0 5.4
516	කන්තිරාගුරු නොකොස්ගහලියද්ද	එම	වැලිගමපොල්මිත්ත හලප්පත්තියේ ආරියදාස, මාලිගානැන්ත, රත්තරම්මි	0 0 15.5
517	එම	වත්ත, අවුරුදු 5 ක් වසැලි දෙහිගහක් 2 ක්ද, අවුරුදු 10 ක් වසැලි පොල්ගහක් 2 ක්ද, පුනුරුගහක්ද තිබේ	එම	0 0 12.5
518	වැදපාගමනොකොස්ගහලියද්ද	කුඹුර	වැලිගමපොල්මිත්ත හලප්පත්තියේ වන්දුමිනි, මාලිගානැන්ත, රත්තරම්මි	0 0 18.6

නං. (No.)	ඉඩමේ නම (Name of Land)	භූමි (Land)	අයිතිකරු නිමසන්නා (Owner/Holder)	මහත, අ. රු. ම. (Area in Acres, Roods, Mils)
519	අරඹුල්ලේකුඹුර ..	මත්ත, අවුරුදු 12ක් මසහැනි දෙවනිගහක්ද, දෙවනිගහ 2ක්ද තිබේ	රත්නායක මුදියන්සේලානේ බංඩා, රත්නපුර	0 0 19.5
520	නායවත්තේ හේන, නායමත්ත	මත්ත, අවුරුදු 5 සිට 30 දක්වා මසහැනි කොස්ගස් 4ක්ද, අවුරුදු 5 සිට 15 දක්වා මසහැනි දෙවනිගහක්ද, ජම්බුගහක්ද, අඹ ගහක්ද, දෙවනිගහ 4ක්ද, අවුරුදු 5 සිට 10 දක්වා මසහැනි ජම්බුගහක්ද, අවුරුදු 25ක් මසහැනි මොරගහක්ද, පලොල්ගහක්ද, අවුරුදු 15ක් මසහැනි එරඹුගහක්ද, අවුරුදු 5ක් මසහැනි ඇහැලුගහක්ද, නා ගහක්ද, කුඹුදඹුලාගහක්ද, කැන්දගස් 2ක්ද, අවුරුදු 5 සිට 15 දක්වා මසහැනි සුඹුගහක්ද 4ක්ද තිබේ	රත්නායක මුදියන්සේලානේ ප්‍රංඹ අප්පුහාමි, නායවත්ත, රත්නපුර	0 1 10.6
521	නායකුඹුර ..	කුඹුර ..	මැලිගමපොල්මත්ත ගලපස්තියේ මිලිගම සිල්ලා, මාලිගානැන්ත, රත්නපුර	0 0 19.5
522	හසුගලුගහ ..	එම ..	පී. ජී. සීලමති, මාලිගානැන්ත, රත්නපුර	0 0 20.4
523	අරඹුල්ලේකුඹුර ..	එම ..	රත්නායක මුදියන්සේලානේ බංඩා, රත්නපුර	0 0 21.3
530	මහනගිදේදුරුම ..	එම ..	රත්නායක මුදියන්සේලානේ ප්‍රංඹරා සහ එම බංඩා, රත්නපුර සහ පී. බී. ගුණසේකර, කැටකැලේ සම් මුලාදුසියා, මැලිගම	0 0 25.4
531 1/2	නිදහස් කොටසක න, පනත කොස්කොටේ අර මහනග	..	මැලිගමපොල්මත්ත ගලපස්තියේ අජිගුරු, මාලිගානැන්ත, රත්නපුර, රත්නායක මුදියන්සේලානේ ප්‍රංඹරා සහ එම බංඩා, රත්නපුර සහ පී. බී. ගුණසේකර, කැටකැලේ සම් මුලා දුසියා, මැලිගම	0 2 11

මෙහි මෙහි ඉඩම් අයිතිකරුවන්ට අත්පිටි කල්පනා කිරීමේ බලය ප්‍රකාශයට දැක්වීමට අදහස රැඳීම මගින් මෙහි මහනග කොස්කොටේ මෙහි දැක්වීමට.

ඉහත සඳහන් ඉඩම්වල අයිතිවාසිකම් ඇත්තා වූ පැරණි කුඹුරු කොටසක් කුඹුරු වෙනුවට ක්‍රියාකරණය වූ 1950ක් වූ මාර්තු මස 27 වෙනි දින පෙරවර 9.30 වන විට කුඹුරු කොටසට නගර සභා කාර්යාලයේ මා. ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අත්දැමීමට අයිතිවාසිකම් ඇති සියලුම අයිතිවාසිකරුවන්ට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

මේ 1950ක් වූ ජනවාරි මස 24 වෙනි දින බ්‍රිස්ලන් කොමිෂනර්ගේ දී. එම්. ඩී. සොයියා, ආණ්ඩු මුද්‍රණ ඒජන්සිය මගින්.

**ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳව 1942 වූ අධික 61 දරණ ආඥාපණ්ණය යටතේ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම**

1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ණය සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ණයේ 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මුළු දින බලපත්‍ර ලබා ගැනීම සඳහා කොමසාරිස්තුමා විසින් කොමසාරිස් ආණ්ඩු මුද්‍රණ ඒජන්සියට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

(1) 1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ණය සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මුළු කොටස අත් දීමට අයිතිවූ අයිතිවාසිකරුවන්ට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

(3) ඒ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මුළු කොටස අත් දීමට අයිතිවූ අයිතිවාසිකරුවන්ට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

මේ 1950ක් වූ ජනවාරි මස 16 වෙනි දින කොමසාරිස්තුමා විසින් මුළු කොටස අත් දීමට අයිතිවූ අයිතිවාසිකරුවන්ට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

මුද්‍රණ ඒජන්සිය මගින්. ආණ්ඩු මුද්‍රණ ඒජන්සිය මගින්.

මුද්‍රණ ඒජන්සිය මගින්. ආණ්ඩු මුද්‍රණ ඒජන්සිය මගින්.

1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ණය සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ණයේ 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මුළු දින බලපත්‍ර ලබා ගැනීම සඳහා කොමසාරිස්තුමා විසින් කොමසාරිස් ආණ්ඩු මුද්‍රණ ඒජන්සියට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.

(1) 1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණ්ණය සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මුළු කොටස අත් දීමට අයිතිවූ අයිතිවාසිකරුවන්ට මහනග සහ මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවන විට ඇත්ත වූ කුඹුරු ගේ අයිතිකරු කොන්දාසයක් කොටසක් මහනග සිට මෙහි දැක්වීමට.



(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් මන්දි ඉල්ලීම යුක්තව මගෙන් බවත්;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනාම කම් කමක් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් මෙම කවච්චියේදී වම් 1950ක්වූ පෙබරවාරි මස 28වැනිදින පු. හා. 10.30 මා ඉදිරියේ පෙනිසිව ඒ ඉඩම කෙරෙහි කම් කමක් ඇති අයිතිවාසිකම් මිල සම්භාවයක් ඒ අයිතිවාසිකම්වලට මන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුන් සියලුම මුදල මගින් මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මේ 1950ක්වූ ජනවාරි මස 16වැනි දින කොළඹ කවච්චියේදීය. උප ලේඛනය කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේලය ඒජන්තතුමා. ඇස්. ජේ. චල්සිට, බ්ලිස් ප්‍රමාණය, ඉඩමේ නම විස්තර අයිතිය A 2,498. මෙ—පහල ඉඩුල්ලකොඩි ඉල්ලුම්කරුගේ නම අ. රු. ප. කමිසම ඉඩමේ නම විස්තර ඉල්ලුම්කරුගේ නම අ. රු. ප. 1 ගලකොඩිමත්තේ පැමිණිල්ල අවුරුදු 15 සිට 25වන රැකිරීම් .. එම්. ඇල්බට් ද සිල්වා (Z 5529 කිරිකාරයා) 1 2 37 කිරිකොදර, මහර

1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා මගින් මට දී තිබෙන මිලට මිල ක්‍රියාකරන මගින් කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේලය ඒජන්තතුමා ඇස්. ජේ. චල්සිට වන මිම, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රිච්ඩ් මහත්මිය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා මගින් මට යාකොට ඇති උප ලේඛනයෙහි විස්තරකරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි තීරණය කරගෙන තිබෙන බව හා ආණ්ඩුම එක් ඉඩම් අත්කරගැනීමට ඉදහත්කරන බවත්;

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් මන්දි ඉල්ලීම යුක්තව මගෙන් බවත්;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනාම කම් කමක් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් මෙම කවච්චියේදී වම් 1950ක්වූ මාර්තු මස 13වැනි දින පු. හා. 10 ව මා ඉදිරියේ පෙනිසිව ඒ ඉඩම කෙරෙහි කම් කමක් ඇති අයිතිවාසිකම් මිල සම්භාවයක් ඒ අයිතිවාසිකම්වලට මන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුන් සියලුම මුදල මගින් මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මේ 1950ක්වූ ජනවාරි මස 19වැනි දින කොළඹ කවච්චියේදීය. උප ලේඛනය කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේලය ඒජන්තතුමා. ඇස්. ජේ. චල්සිට, බ්ලිස් ප්‍රමාණය, ඉඩමේ නම විස්තර අයිතිය A 2,639. මෙ—වැවිපොල ඉල්ලුම්කරුගේ නම අ. රු. ප. නො. ඉඩමේ නම අන්දම ඉල්ලුම්කරුගේ නම අ. රු. ප. 1 පොල්මත්ත .. අවුරුදු 50වන පොල්ගස් 63, අවුරුදු 12වන පොල්ගස් 45, අවුරුදු 3වන පොල්ගස් 141, අවුරුදු 15-20වන කොක්ක 3, අවුරුදු 6වන මාර්ග 1, අවුරුදු 2-4වන කපුකස් 3, අවුරුදු 4වන අඹගස් 1, අතුරෙහිලි කපරුකලු කොඩිනැතිලි 1ක් සහ අතුරෙහිලි මැව් කුඩා ගෙයක් ඇති පොල් ඉඩම බී. ඇස්. මිච්ඡාග, ගුරුමිරයා, කුසුම්ල, සිදුම 1 2 16

1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

මාගේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේලය ඒජන්තතුමාගේ හෙක්ටර් ක්වැරන්ස් ගුණවර්තන මහ මහ, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රිච්ඩ් මහත්මිය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා මගින් මට යාකොට ඇති උප ලේඛනයෙහි විස්තරකරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි තීරණය කරගෙන තිබෙන බව හා ආණ්ඩුම එක් ඉඩම් අත්කර ගැනීමට ඉදහත්කරන බවත්;

(2) ඒ ඉඩමට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් මන්දි ඉල්ලීම යුක්තව මගෙන් බවත්;

(3) ඒ ඉඩම කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනාම කම් කමක් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් මැලියම් ප්‍රාදේශික ආදායම් ලාභක හිලධාරීතුමාගේ කාර්යාලයේදී වම් 1950ක්වූ පෙබරවාරි මස 23වැනි දින පු. හා. 10.30 මා ඉදිරියේ පෙනිසිව ඒ ඉඩම කෙරෙහි කම් කමක් ඇති අයිතිවාසිකම්වල සම්භාවයක් ඒ අයිතිවාසිකම්වලට මන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුන් සියලුම මුදල මගින් මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මේ 1950ක්වූ ජනවාරි මස 19වැනි දින මාතලේ කවච්චියේදීය. හෙක්ටර් ක්වැරන්ස් ගුණවර්තන, මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේලය ඒජන්තතුමා. ඇස්. ජේ. චල්සිට, බ්ලිස් ප්‍රමාණය, ඉඩමේ නම විස්තර අයිතිය P. P. A 1,153. මෙ—මිදිගම බවතිර අයිතියකම් සියල්ලා; අ. රු. ප. කමිසම ඉඩමේ නම විස්තර අයිතියකම් සියල්ලා; අ. රු. ප. 1 රැක්කපුත්තේ මට්ටුව .. කුමාර .. බී. ඒ. ඒ. ජයවර්ධන ගොඹොන් ගුණවර්තන, මිදිගම බවතිර, අහංගම් 0 2 32

ඉඩම් දිස්ත්‍රික්කයේ ආඥාපනත ඉටුම් දැන්වීමයි

ඉඩම් දිස්ත්‍රික්කයේ ආඥාපනතට ඉටුම් මධ්‍යම පරිපාලනයේ ලාභිකයින්ට ඉඩම් දීමේ ක්‍රමය යටතේ කලකර දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලැබීමේ බලපත්‍ර ලැබිය යුතු අයදුම්කරුන්ගේ හේරිස් විස්තීය ඉඩම් කවච්චිය සම්බන්ධයෙන් මැමි මේ 1948ක්වූ අගෝස්තු මස 13වැනි දින තො. 9,895 දරණ ලංකා පැරණි පත්‍රයේ දැන්වීමක් පළකලාද මේ දැන්වීම මින් අමතරව කරමි.

මේ 1950ක්වූ ජනවාරි මස 18වැනි දින කවච්චියේදීය. බී. මයිල්වාසනම්, අම්බර්ක උප දිසාපතිතුමා.

**காணியுரிமை நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்.**

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் இலக்கம். 2,521 (வவுனியா)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததனடென்று 1950 ம ஆண்டு (ஜனவரி) தைமீ 27 ந திகதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் இதன் கீழ் கையொப்பம் இடவருக ஒருவரும் அறியாதிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின படி அக்காணிகளை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்ய வேண்டியன செய்து முடிக்கப்பட்டு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 23 ந தேதியில் வவுனியா கச்சேரியில் கையொப்பமிடப்பட்டது

நர மாணிக்க இடைக்காடா, வவுனியா அரசாங்க உதவி எச்சனாடு.

குறிப்பு—(அ) அக்காணிகள் பற்றிய மேலதிகமான விபரங்களை வவுனியா அரசாங்க உதவி எச்சனாடு அவர்களிடமிருந்து அவற்றின் அளவைப்படங்களை (சோவையா-ஜெனறல்) நில அளவைப் பகுதித் தலைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

(b) அக்காணிகளில் எவற்றிலேனும் உள்ள வழியுரித்து அவ்வக்காணிகளுக்குள்ள உரிததாகும்.

**(1) இதனோடணைத்திருக்கும் காணித் துண்டுகளின் அட்டவணியில் இல்லாத காணிகள் விஷயமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. ஆகையினால் அவற்றிற்கு உரிமை பேசத் தேவையில்லை.**

அட்டவணை.

வட மாகாணம், வவுனியா டிஸ்திரிக்டு, வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரிவில், கிழக்கு மூலை தெற்கு உடையார பகுதியில் சின்னப் புதுக்குளம் எனனும் கிராமத்தில் பின்வரும் எல்லைகளுக்குட்பட்ட காணித்துண்டுகள் :—

வடக்கு : வவுனியா கிராமத்தின் எல்லையும் வவுனியா தெற்கு சிங்கப்பா பிரிவினான மடுநதைக் கிராமத்தின் எல்லையும் ; கிழக்கு-மாமடுவாவுக்குப் போகும் தெருவின் ஒரு பகுதியும் வெளிகுளம் கிராமத்தின் எல்லையும் ; தெற்கு ; F. S. P. 4,739 ம இலக்கமுள்ள அளவைப் படத்தில் அடங்கிய காணிகள் ; மேற்கு-இராமபைக்குளம், வவுனியா எனனும் கிராமங்களின் எல்லைகள்

கிராம அளவைப்பட இலக்கம் 68

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ ப
1	வண்டிப்பாதை	0 3 39
2	குருமனகாடு	9 2 10
3	ஷே	0 2 18
4	வாயக்கால்	0 0 6
6	பிரதான தெருவும் அதன் ஓரமாய் விடப்பட்ட காணியும்	0 3 21
7	குருமனகாடு	1 1 0
8	சின்னப்புதுக்குளம்	10 0 39
9	குருமனகாடு	0 1 39
11	ஷே	6 1 37
12	ஷே	0 1 3
13	ஷே	0 1 0
14	கிணறும் கிணறூரமாய் விடப்பட்ட காணியும்	0 0 12
15	குருமனகாடு	0 1 3
17	பிரதான தெருவும் அதன் ஓரமாய் விடப்பட்ட காணியும்	2 2 12
18	குருமனகாடு பிளாவுடிவளவு	9 0 8
19	அத்தியடிவளவு குருமனகாடு	1 3 37
20	குருமனகாடு	1 0 8
21	தவிடையடிக்காணி	0 3 32
22	குருமனகாடு	0 3 20
23	ஷே	1 0 6
24	குருமனகாடு	0 3 38
25	ஷே	1 0 0
26	ஷே	1 0 0
27	ஷே	1 0 0
28	வண்டிப்பாதை	0 2 27
29	குருமனகாடு	1 0 6
30	அழிந்தபோன குளக்கட்டு	0 1 32
31	வாயக்கால்	0 0 13
32	வெளிகுளம்	0 3 16
33	குருமனகாடு	1 0 8
34	ஷே	1 0 0
35	ஷே	1 3 7
36	ஷே	0 3 35
37	ஷே	0 3 7
38	ஷே	0 3 25
39	பாதையும் அதன் ஓரமாய் விடப்பட்ட காணியும்	0 2 2

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
40	குருமனகாடு	1 1 3
41	ஷே	0 3 9
42	ஷே	0 3 5
43	ஷே	36 2 32
		102 2 15

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். இலக்கம் 2,522 (வவுனியா)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததனடென்று 1950 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 27 ந தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் இதன்கீழ்க் கையொப்பமிடவருக ஒருவரும் அறியாதிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணிகளை முடிக்குரிய காணியென்று வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்பட்டுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 23 ந திகதி வவுனியா கச்சேரியில் கையொப்பமிடப்பட்டது.

நா மாணிக்க இடைக்காடா, வவுனியா அரசாங்க உதவி எச்சனாடு.

குறிப்பு—(அ) அக்காணிகள் பற்றிய மேலதிகமான விபரங்களை வவுனியா உதவி அரசாங்க எச்சனாடு அவர்களிடம் இருந்தும் அவற்றின் அளவைப் படங்களை (சோவையா-ஜெனறல்) நில அளவைப் பகுதித் தலைவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) அக்காணிகளில் எவற்றிலேனும் உள்ள வழியுரித்து அவ்வக்காணி களுக்கு உள்ள உரிததாகும்

**(2) இதனோடணைத்திருக்கும் காணித் துண்டுகளின் அட்டவணியில் இல்லாத காணிகள் விஷயமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. ஆகையினால் அவற்றிற்கு உரிமை பேசத் தேவையில்லை.**

அட்டவணை

வட மாகாணம், வவுனியா டிஸ்திரிக்டு, வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரிவில் கிழக்குமூலை தெற்கு உடையார பகுதியில் வெளிகுளம் எனனும் கிராமத்தில் பின்வரும் எல்லைகளுக்குட்பட்ட காணித் துண்டுகள் :—

வடக்கு : வவுனியா தெற்கு சிங்கப்பா பிரிவைச்சேர்ந்த மடுநதைக் கிராமத்தின் எல்லை ; கிழக்கு-திரிகோனாமலைக்குப் போகும் தெருவும், F. S. P 4,739 ம இலக்க அளவைப்படத்தில் அடங்கிய காணிகளும் ; தெற்கு- F S P 4,739 ம இலக்க அளவைப் படத்தில் அடங்கிய காணிகள் , மேற்கு-சின்னப் புதுக்குளம் கிராமத்தின் எல்லையும் மாமடுவுக்குப் போகும் தெருவின் ஒரு பகுதியும்

கிராம அளவைப்பட இலக்கம் 69

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
1	தெருவும் அதன் ஓரமாய் விடப்பட்ட காணியும்	0 3 33
3	பஹலக்கட்டுவெல	0 0 33
4	இத்தியடியிற காடு பஹலக்கட்டுவெல	1 0 18
5	பஹலக்கட்டுவெல	0 0 2
6	வெளிகுளம் காடு, அரசடியிறகாடு	27 1 14
7	வண்டிப்பாதை	0 1 9
8	காஞ்சுரையடிவளவு	1 0 0
9	ஷே	1 0 0
10	ஷே	0 3 38
11	பாதைக்காக விடப்பட்ட நிலம்	0 0 30
13	விளாததியடியில் காடு	1 3 30
14	பிரதான தெருவும் அதன் ஓரமாய் விடப்பட்ட காணியும்	4 2 1
15	சுடுகாடு	10 1 8
16	ஷே	0 1 27
17	காலடிப்பாதை	0 0 2
18	கட்டைக்காடு	1 0 6
20	பாதைக்காக விடப்பட்ட நிலம்	0 0 32
22	ஷே	0 0 14
23	புளியடியில் வளவு	0 1 8
24	ஷே	0 1 11
25	புளியடியில் வளவு	0 1 8
26	பாதையும் அதனூரமாய் விடப்பட்ட நிலமும்	0 0 36
28	புளியடியில் வளவு	0 3 1
29	கோவில் காணி	0 0 14
30	ஷே	0 0 19
31	பாதையும் அதனூரமாய் விடப்பட்ட காணியும்	0 0 28



துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ஞா. ப.
5	வில்லிகுமபுற அல்லது ஜகன்குமபுற, வெலிக்கடவில் 14 ம இலக்கம் உள்ள வயலின் ஒரு பகுதி	நீர்க்குழி	என. பீற்றா கூறேய, என மாட்டின் கூறேய, மிசல சாம ஜீ டி சில்வா, என பெரையின் கூறேய, என சால்ட கூறேய, நாவல, என எபறஹாம கூறேய, கோட்டை, என வில்லியம் கூறேய, டெம்பின் வீதி, மருதாளை, என பீற்றா கூறேய, கொலாவ	0 0 5 5
6	வெற்றகேயக்கஹுகுமபுற, நாவல தெருவில் அசெலமென்ற இலக்கம் 6/2 உள்ளதில் ஒரு பகுதி	புல்வயல (பயிர செய்யாமல் விடப்பட்டது), இதில் ஒரு ஒடைநீர் ஒரு பகுதியும், வண்டில் தெருவின் ஒரு பகுதியும், வாய்க்காலின் ஒரு பகுதியும், கற்பாலத்தின் ஒரு பகுதியும் உள்ளன	எல்லா டி சில்வா, லிக்டா டி சில்வா, ஹீல்டா டி சில்வா, 61 கணத்த தெரு, பொறலை, காலஞ்சென்ற சி. ஈ டி சில்வாவின் உரிமைகாரர்	0 2 36 4
7	வல்குமபுற அல்லது கண்டகஹாவல, வெலிக்கடவில் 10 ம இலக்கம் உள்ள வயலின் ஒரு பகுதி	நீர்குழி	மிசல ர எல அமரசிஙஹ, சோசுவா தெரு, நாவல, ராஜகிரிய	0 0 11 6
8	கெல்பொற்றுகுமபுற அல்லது கண்டகஹாவல, வெலிக்கடவில் 11 ம இலக்கம் உள்ள வயல	சேறறு நிலத்தில் ஒரு நீர் குழியின் பகுதியும், டேப்ப ஏலாசின் பகுதியும், வாய்க்காலின் பகுதியும் உள்ளன	மிசல ர எல அமரசிஙஹ, சோசுவா தெரு, நாவல, ராஜகிரிய	0 1 36 5
9	கொற்கக்கஹாகுமபுற அல்லது அலுப்பொடனகஹாகுமபுற அல்லது டொறக்கொட்குமபுற அல்லது எலு வில்குமபுற அல்லது விலேக்குமபுற அல்லது டிக்கனே குமபுற அல்லது கண்டகஹாவல்குமபுற, வெலிக்கடவில் 2ம, 4 ம, 6ம, 12ம, இலக்கங்கள் உள்ள வயலின் பகுதிகள்	சேறறு நிலத்தின் டேப்ப ஏலாசின் பகுதிகள் உள்ளன	லயனெல் அமரசேகரா, மேற்பாத்தடி டி. எம் வீரசிஙஹ, நியாயவாதி, நீலேதல வாசிக சாலை, கொழும்பு	0 1 10 6
10	டொறக்கொட்குமபுற அல்லது வறற்பொட்குமபுற, 2 ம நாவல ஒழுங்கையில், அசெலமென்ற இலக்கம் 3/17 உள்ளதில் ஒரு பகுதி	புல்வயலில் டேப்ப ஏலாசின் பகுதிகள் உள்ளன	மிசல. மறறிஸ்டா ஜயவார்த்தன, டி எம் ஓ பங்களா, களுத்தற	0 0 13 3
		பிற்பகல் 2 30 மணிகளுக்கு		
11	கொற்கக்கஹாகுமபுற அல்லது எலுவிலேக்குமபுற அல்லது தெலகஹாகுறணுவத்த, சோசுவா தெருவில் அசெலமென்ற இலக்கம் 4 உள்ளதில் ஒரு பகுதி	புல்வயலில் வாய்க்காலின் பகுதிகளும் மண் ஒடையின் பகுதிகளும் உள்ளன	மிசல ர எல அமரசிஙஹ, சோசுவா தெரு, நாவல, ராஜகிரிய	0 0 34 3
12	புராணேக்குமபுற அல்லது டவறக்கஹுகுமபுற, அல்லது பெர்கொற்றியாவல்குமபுற அல்லது கொற்கக்கஹாகுமபுற, வெலிக்கடவில் 17 ம இலக்கம் உள்ள வயலின் பகுதி	நெல்வயல (பயிர செய்யாமல் விடப்பட்டது) இதில் நீர்குழியின் பகுதிகளும் வாய்க்காலின் பகுதிகளும் உள்ளன	என எம் பெரொரா, வெலிக்கட, ராஜகிரிய, என சி ர குறேய, நாவல, ராஜகிரிய	0 1 2 5
13	வல்குமபுற, வெலிக்கடவில் 15 ம இலக்கம் உள்ள வயலின் ஒரு பகுதி	நெல்வயலிலும் சேறறு நிலத்திலும் டேப்ப ஏலாசின் பகுதிகள் உள்ளன	டி. ரி. சமரசிஙஹ, குறுப்புமுல்ல, பாணதூற	0 0 26 1
14	பள்ளியில்குமபுற அல்லது புருணேக்குமபுற அல்லது கலப்பொட்குமபுற, வெலிக்கட, அசெலமென்ற இலக்கம் இல்லை	சேறறு நிலத்தில் டேப்ப ஏலாசின் பகுதி உள்ளது	மிசல எலிசா இசுபெல்லா கூறேய, என வி ஜே கூறேய, மிஸ் எல் ஜீ கூறேய, என சி ஏ கூறேய, நாவல, ராஜகிரிய, மிசல என ஆ கூறேய, மாதம்பிறறியா	0 0 0 1
15	கொற்கக்கஹாகுமபுற அல்லது அலுப்பொடனகஹாகுமபுற அல்லது டொறக்கொட்குமபுற, அல்லது எலுவில்குமபுற, அல்லது விலேக்குமபுற, அல்லது டிக்கனேக்குமபுற அல்லது கண்டகஹாவல்குமபுற, வெலிக்கடவில் 2ம, 4ம, 6ம, 12ம இலக்கங்கள் உள்ள வயலின் பகுதிகள்	சேறறு நிலத்தில் டேப்ப ஏலாசின் பகுதி	லயனெல் அமரசேகரா, மேற்பாத்தடி டி. எம் வீரசிஙஹ, நியாயவாதி, நியாயலதல வாசிக சாலை, கொழும்பு	0 0 10 4
16	பள்ளிய்கொட்குமபுற, வெலிக்கடவில் 13 ம இலக்கம் உள்ள வயலின் பகுதி	சேறறு நிலத்தில் வாய்க்காலில் பகுதிகள் உள்ளன	எம் எல் எம் கவுஸ், 379, கொளஞ்சப்பிட்ட தெரு, கொழும்பு	0 2 13 4
17	ஷே . . . . .	சேறறு நிலம்	ஷே	0 0 14 7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின் படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரரூபமான 1950 ம டிசம்பர் (மாச) பங்குனி மாதம் 8 ந தேதியிலுள்ள அட்டவணியில் குறிக்கப்படும் நேரத்திற்கு இந்தக் கச்சேரியில் எழுந்தருளாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடத்தை களினது தலமையையும் அவருடன்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இத்தலை அவர்களிடத்திற்கு கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி, 1950 ம டிசம்பர் (ஜனவரி) தைபீ 18 ந ல. எஸ் ஜே வலபிறற, உதவி அரசாட்சி ஏசனா

இடைத்தர அந்தஸ்துள்ளவர்களுக்காய் வீட்டுக் கட்டிடத்திட்டம் என்னும் பிரிவுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகள், அஃதாவது :-

துணை.	காணியின் பெயர்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.	
1	போகஹுவத்த, ஹிலைறிறின் வீட்டுவரி இலக்கம் 86 ன ஒரு பகுதி	இது இக்காணி களுத்தறையிலுள்ள பக்கீர் தம்பி சிவன் சொல்லப்படுகின்றது : இதற்குள் 40 வயதுடைய 14 தென்கைகளும், ஒரு மாமரமும், 60 வருஷ ஒரு பலா மரமும், 20 வருஷ ஒரு பலாவும், 20 கழுக்குளம், 12 வருஷ 10 கழுக்குளம், 6 வருஷ 14 கழுக்குளம், ஒரு வருஷஞ்சென்ற 101 பயாடுமரங்களும், 22 வாயுயுடிகளும், 1-3 வருஷ 27 தென்கைகளும், ஒரு கிணறும், ஒரு கூரை வேய்ச்சல மண் வீடும் உண்டு	எம் எம் ஹனிவாவுக்கும் உரித்து	0 1 9 9
3	மடதியக்கஹுவத்த அல்லது மஞ்சாடிகஹுவத்த, கொழும்பு வீதியிலுள்ள வீட்டுவரி இல 138 ன பகுதி	இக்காணி களுத்தறையிலிருக்கும் பீ வீ ஏறவிக்குளவை உரித்தாளியாகச் சொல்லப்படுகிறது, இதற்குள் 40 வயதான 26 தென்கைகளும், ஒரு ராப்பலாவும், 20 வயதான 3 தென்கைகளும், ஒரு ராப்பலாவும், 3 மாவு, ஒரு ஜம்புவும், ஒரு தோம்புவும், 47 கழுக்குளம், 8 வயதான ஒரு புளியும், ஒரு பளிஜம்புவும், ஒரு கொத்தம்புவும், ஒரு இலவமரமும், 15 வயதான ஒரு நாரலமரமும், 33 கழுக்குளம், 2 கற்கட்டிடங்களும், ஒரு கற்கட்டுக் கிணறுமுண்டு	உரித்தாளியாகச் சொல்லப்படுகிறது	0 1 14 9

துண்டு. காணியின் பெயர்	விபரம்.	விசாலம் ஏ. மு. ப.
5 மஞ்சாடிக்கறவத்த அல்லது மடித்தியக்கறவத்த ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல. 80 ன பகுதி	களுத்தறுறியிலிருக்கும் தம்பிரமரக்காயர் பாததமமாவையும், எம். ஏ. எம். சமீனையும், எம். ஏ. எம். ஹசீமையும் உரித்தாளராகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 50 வயதான ஒரு தென்னையும், 35 வயதான 3 தென்னைகளும், 15 வயதான 4 கழுக்குளும், 2 வயதான ஒரு பெண் ஜம்புவும் உண்டு	0 0 10
6 ஷே	களுத்தறுறியிலிருக்கும் தம்பிரமரக்காயர் பாததமமாவையும், எம். ஏ. எம். சமீனையும், எம். ஏ. எம். ஹாசிமுக்கும் உரித்தாசொல்லப்படும் காணி, இதற்குள் 50 வயதான ஒரு தென்னையும், 35 வயதான 11 தென்னைகளும் நடைபாதையின் பகுதியும் உண்டு	0 0 13
7 ஷே	களுத்தறுறியிலிருக்கும் தம்பிரமரக்காயர் பாததமமாவையும், எம். ஏ. எம். சமீனையும், எம். ஏ. எம். ஹாசீமையும் உரித்தாளராகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 50 வயதான 24 தென்னைகளும், 35 வயதான 49 தென்னைகளும், 18 வயதான 12 தென்னைகளும், 3 ராப்பலாவும், 25 வயதான ஒரு கித்தனும், 15 வயதான ஒரு பலாவும், 11 கழுக்குளும், ஒரு நாவலும், 8 வயதான ஒரு விலினும், ஒரு வயதான 3 தென்னைகளும், 5 வாழையடிக்களும், ஒரு வெற்றிலைக் கொடியும், ஒரு மணலீரம் உண்டு	0 2 11 5
8 உவெலபொடவத்த ஹில் ஸ்ரீநிறிலுள்ள வீட்டு வரி இல 72 ன பகுதி	கட்டுக்குருந்தையிலிருக்கும் எம். எல். எம். ஹசீன என்பவரை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 50 வயதான 9 தென்னைகளும், 35 வயதான 18 தென்னைகளும், 8 வயதான 3 தென்னைகளும், 10 வயதான 9 கழுக்குளும் உண்டு	0 1 7 8
9 உவெலபொடவத்த குமபுற, ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல 72 ன பகுதி	கட்டுக்குருந்தையிலிருக்கும் எம். எல். எம். ஹசீன என்பவரை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 35 வயதான 2 தென்னைகளும், 10 வயதான ஒரு கொற்றமபை மரமுமுண்டு	0 0 27 2
10 உவெலபொடவத்த குமபுற, ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல. 67 ன பகுதி	களுத்தறுறியிலிருக்கும் டி. பீ. லொககு வியாவையும், எல். பி. எல். ஜோன என்பவரையும் உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் நெல் வயல உண்டு	0 0 14 2
12 உவெலபொடவத்த குமபுற, ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல. 67 ன பகுதி	களுத்தறுறியிலிருக்கும் டி. பீ. லொககு வியாவையும் எல். எஸ். எல். ஜோன என்பவரையும் உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் நெல் வயல உண்டு	0 1 2 9
14 உவெலபொடவத்த, ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல. 73 ன பகுதி	களுத்தறுறியிலிருக்கும் டி. பீ. லொககு வியாவையும், எல். பி. எல். ஜோன என்பவரையும், உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 30 வயதான 191 ராப்பலாவும், 50 வயதான 8 தென்னைகளும், 12 வயதான ஒரு தென்னையும், 2 கழுக்குளங்களும், 20 வயதான ஒரு ராப்பலாவும் உண்டு	0 3 2 2
15 போகஹவத்த ஹில் ஸ்ரீநிறிலுள்ள வீட்டு வரி இல 74 ம, 75 ம	குடவூர்எட்டையாங்கலையிலிருக்கும் பீ. எம். இலாபி, பீ. எம். நமதசசியா, பீ. எல். சலீயா உமமா, பி. எல். எம். சாலி, பீ. எல். அப்துல் நஹீமான, பி. எல். அப்துல் நசாக், ஏ. ஆர். எம். சேயி, எம். எல். எம். எல். தஸ்தாஹீ என்பவர்களை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 50 வயதான 14 தென்னைகளும், 6 தோடைகளும், 40 வயதான 21 தென்னைகளும், 2 மூங்கிற்பததைகளும், ஒரு வயதான 3 தென்னைகளும், ஒரு தொம்பமரமும், 3 வாழையடிக்களும், 12 வயதான ஒரு ராப்பலாவும், 4 வயதான ஒரு ராப்பலாவும், ஒரு ஜம்புவமரமும், ஒரு பலாவும், 20 வயதான ஒரு கொற்ககாயமரமும், ஒரு தொம்பமரமும் ஒரு கொட்பெறமும், 10 வயதான 16 கழுக்குளும், 2 கற்கட்டிடங்களும், 2 கிடுகு வேயற குடிசைகளும், ஒரு கிணறுமுண்டு	0 2 6
16 போகஹவத்த, ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல 77 ன பகுதி	களுத்தறுறியிலிருக்கும் ஏ. எம். ஏ. சாஹீ, ஏ. ஏ. எம். சாபி, ஏ. ஏ. எம். சிறிநூறி, ஏ. ஏ. எம். செயது, தான, ஆர். கருணாதிலக்க, பீ. ஏ. கட்டு, எம். எம். இலமாயில், எம். ஏ. நாஹூர், ஐ. எல். எம். அப்துல் அலீ என்பவர்களை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 50 வயதான 12 தென்னைகளும், ஒரு கொனாமரமும், 40 வயதான 18 தென்னைகளும், ஒரு பலாவும், 7 ராப்பலாவும், ஒரு நன்னமரமும், 3 மாமரமும், 2 பெலின மரங்களும், 25 வயதான 4 பலாமரங்களும், ஒரு நட்டகொற்ககாயமரமும், ஒரு கொட்பெறமரமும், ஒரு ஜம்புவமரமும், 10 வயதான ஒரு வலாமரமும், ஒரு இலகும், 2 ஹிக்கும் ஒரு வல் சப்பு மரமும், 15 வயதான 4 ஊக்கட்டளவும், ஒரு பெனி ஜம்புவும், 2 தோடைகளும், ஒரு வயதான 3 வாழையடிக்களும், ஒரு ஓடு வேயந்த கற்கட்டிடமும் உண்டு	0 3 20 6
17 போகஹவத்த, ஹில் ஸ்ரீநிறிலிருக்கும் வீட்டு வரி இல. 77 ன பகுதி	களுத்தறுறியிலிருக்கும் ஏ. ஜி. முகமது நியாசையும், ஏ. எம். எச். செயது மரைக்காயரையும், உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 50 வயதான 13 தென்னைகளும், 2 பலாவும், 30 வயதான ஒரு ராப்பலாவும், 20 வயதான ஒரு நாவலும், ஒரு தொம்பாவும், 12 வயதான 2 பெனி ஜம்புவும் உண்டு	0 1 24 1
18 ஷே	களுத்தறுறியிலிருக்கும் ஏ. ஜி. முகமது நியால் என்பவரையும், ஏ. எம். எச். செயது மரைக்காயரையும் உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 40 வயதான ஒரு வெலிபொனியாமரமும், வழிப்பாதையின் ஒரு பகுதியும் உண்டு	0 0 6 5
19 வெங்கட்டியக்கறவத்த, கொழும்பு ரோட்டு, வீட்டு வரி இல 139, 139 A யின் பகுதி	களுத்தறுற குடவூர்எட்டையாங்கலையிலுள்ள எம். ஜி. ஜெயினுலாபதீன், எம். ஏ. எம். எல். அகமது மரைக்காயர், எம். எல். எம். மகமது அபூபக்கர், எல். பி. முகமது சாலி, தம்பி பாததுனாசியா, ஏ. ஏ. எம். சாலி, கே. எம். யூனா, பீ. எம். ஹனிபா, எம். வெவவை மஹூர், எல். வெவவை முகமது சாகிஸ், எம். ஏ. எம். முகமது உபாலி என்பவர்களை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 50 வயதான 4 தென்னைகளும், 40 வயதான ஒரு கொத்தம்பாமரமும், 25 வயதான ஒரு நட்ட கொற்ககாயமரமும், ஒரு மாமரமும், 20 வயதான ஒரு கம்பறங்காவும், 2 நவாமரமும், 15 வயதான 10 கழுக்குளும், வழிப்பாதையின் பகுதியும் உண்டு	0 0 6
20 வெங்கட்டியக்கறவத்த, கொழும்பு ரோட்டு, வீட்டு வரி இல 139, 139 A யின் பகுதி	களுத்தறுற குடவூர்எட்டையாங்கலையிலிருக்கும் எச். ஜி. ஜெயினுலாபதீன், எம். ஏ. எம். எல். அகமது மரைக்காயர், எம். எல். எம். மகமது அபூபக்கர், எல். பி. முகமது சாலி, செயித்தம்பி பாததுனாசியா, ஏ. எம். எம். சாலி, கே. எம். யூனா, பீ. எம். ஹனிபா, எம். வெவவை மஹூர், எல். வெவவை முகமது சாகிஸ், எம். ஏ. எம். முகமது உபாலி என்பவர்களை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 60 வயதான 3 தென்னைகளும், 2 பலாவும், 40 வயதான 17 தென்னைகளும், 2 பலாவும், 2 மாமரமும், 2 மாங்கலினை மரமும், ஒரு சாதிககாயமரமும், 4 வயதான 2 தென்னைகளும், ஒரு நவாமரமும், 30 வயதான ஒரு ராப்பலாவும், ஒரு வெலினும், ஒரு கொற்ககாயமரமும், ஒரு கப்பறக்கறமரமும், 10 வயதான ஒரு பெலினும், ஒரு கித்தனும், ஒரு பெனி ஜம்புவும், ஒரு ஜம்போலமரமும், 15 வயதான ஒரு தொம்பமரமும், ஒரு ஜம்போலமரமும், 20 வயதான 13 கழுக்குளும், 2 வயதான ஒரு பலாவும், ஒரு வயதான ஒரு வாழையடியும், 2 கற்கட்டிடங்களும், ஒரு கிடுகு வேயச்சல் மண குடிசையும், ஒரு கற்கட்டுகிணறும், வழிப்பாதையின் ஒரு பகுதியும் உண்டு	0 3 4 4
21 திகனேவத்த, கொழும்பு ரோட்டிலிருக்கும் வீட்டு வரி இல 140	களுத்தறுறியிலிருக்கும் சி. எச். கல்கேராவை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 40 வயதான 7 தென்னைகளும், ஒரு பலாவும், ஒரு ராப்பலாவும், ஒரு மாங்கலினை மரமும், 12 வயதான ஒரு பலாவும், ஒரு பெலினும், ஒரு பெனி ஜம்புவும், 20 வயதான 14 கழுக்குளும், 6 வயதான ஒரு கக்கிறெஸாமரமும், 4 வயதான 3 கழுக்குளும், ஒரு எலும்பிசையும், 3 வயதான ஒரு மாமரமும், ஒரு கிடுகு வேயச்சல் மண வீட்டும் உண்டு	0 0 23 7
22 கோங்கஹவத்த கொழும்பு ரோட்டிலிருக்கும் வீட்டு வரி இல 142 ன பகுதி	குடவூர்எட்டையாங்கலையிலிருக்கும் பீ. அந்தோனிஹாமியை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 50 வயதான ஒரு பலாவும், 35 வயதான ஒரு தென்னையும், 18 வயதான ஒரு ராப்பலாவும், 15 வயதான ஒரு ஜம்போலவும், ஒரு கழுக்குளும், ஒரு பெனி ஜம்புவும், 10 வயதான ஒரு தென்னையும், ஒரு வெலினும், ஒரு பென அளாவும், 5 வயதான ஒரு மாமரமும், ஒரு கற்கட்டிடமும், ஒரு கற்கட்டிட அதிவாரமும் உண்டு	0 0 14

துணை. காணியின் பெயர்.	விபரம்.	விசாலம். ஏ. மு. ப.
23 கொங்குறுவத்த கொழும்பு ரேட்டிலிருக்கும் வீட்டு வரி இல 142 ன பகுதி	குடாஹீனெட்டியாங்கலையில் இருக்கும் அந்நோனிஹாமியை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 40 வயதான 3 தென்னகனும், 15 வயதான நன்னாமரமும், 4 வயதான ஒரு பெனி ஜம்புவும், வழிபாத்தையின் ஒரு பகுதியும்	0 0 3.8
24 கொங்குறுவத்த, கொழும்பு ரேட்டிலிருக்கும் வீட்டு வரி இல 142 ன பகுதி	குடாஹீனெட்டியாங்கலையில் இருக்கும் ரீ. அந்நோனிஹாமியை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் 40 வயதான 2 தென்னகனும்	0 0 1.7
25 கொங்குறுவத்த, கொழும்பு ரேட்டிலிருக்கும் வீட்டு வரி இல 145 ன பகுதி	குடாஹீனெட்டியாங்கலையில் இருக்கும் ரீ எம் ஜெமிலஹாமியை உரித்தாளராகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 40 வயதான 4 தென்னகனும், 4 வயதான ஒரு தென்னையும், 20 வயதான ஒரு கருவேப்பிவேரமும், 15 வயதான ஒரு கழுகும், ஒரு நவாவுமும், ஒரு ராப்பலாவும், 2 வயதான 5 கழுகுகளும், ஒரு கிருகால வேயந்த மண கட்டிடமும் ஒரு கற்கட்டுக்கின்றும் உண்டு	0 0 12.7
26 கொங்குறுவத்த, கொழும்பு ரேட்டிலிருக்கும் வீட்டு வரி இல. 148, இது கொழும்பு ரேட்டு 3 ம பிரிவில் இருக்கின்றது	குடாஹீனெட்டியாங்கலையில் இருக்கும் முகமது வெவவை மகுலுப்ப அப்துல்லா மரைக்காயா முகமது சசாதீன் எனமும்புருவரையும் உரித்தாளராகச் சொல்லப்படும் காணி, இதற்குள் 50 வயதான 11 தென்னகனும், 20 வயதான 2 ராப்பலாவும், ஒரு ஹிகமரமும், ஒரு கொடப்பொறமும், 30 வயதான ஒரு பம்புறுவும், ஒரு இகத்தவும், ஒரு கபறங்காவும், ஒரு மூங்கிற்பத்தையும், 15 வயதான ஒரு கழுகும், 4 வயதான 4 கழுகும், 10 வயதான ஒரு கெந்தமரமும், ஒரு நாவாமரமும் உண்டு	0 1 26.5
27 மடங்குறுவெல், ஸில் ஸற்றீறிலிருக்கும் வீட்டு வரி இல, 36 ன பகுதி	குடாஹீனெட்டியாங்கலையில் இருக்கும் ரீ. எம். ஹபீது அலிய உரித்தாளராகச் சொல்லப்படும் காணி; இதற்குள் நெல்வயல உண்டு	0 2 8.5
28 போகறுவத்தவெல், ஹில் ஸற்றீறிலிருக்கும் வீட்டு வரி இல 76	குடாஹீனெட்டியாங்கலையில் இருக்கும் பீ. எம். இலஹேபி, பீ. எம். நமாதநாசியா, பீ. எல் சலய உமமா, பீ. எல் எம். சாலி, பி. எல் அப்துல் நசாக, ஏ. ஆர் எம். எம் ஜெயின, எம். எல். எல் எம் ரால தகோ, பீ. எல். அப்துல் றகுமான் என்பவர்களை உரித்தாளராகச் சொல்லப்படும் நெல்வயற் காணி	0 0 24.7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் உள்நாட்டு விவகார இலாகாவின் நிர்வாகக் கமிட்டியின் எண்ணப்படி தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை நிலம் வாங்கற் சட்டம் (203 ம பிரிவு) 5 ன பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலய 1950 ம (நூ) (மாசுசு) பங்குனி மாதம் 7 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு கருத்துறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கதைகளினது தன்மையையும் அவவுட்கதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கருத்துறைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜனவரி) தைமீ 20 ந வ. சி. பீ. டி. சிலவா, உதவி அரசாட்சி ஏசனாடு

வெலிகமை நகரசபை, தொழிலாளர் குடியேற்றத் திட்டம் எனமும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது ஃ—

பிரதமப்படத்து இல A 1,186. குறிச்சி—புறணவீதிய, வட்டாரம் 3—பெலென்.

துணை காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
30 கப்பித்தவத்த, 3 ம வட்டாரத்திலுள்ள வரி இல 620, 620A, யும் 619I இன் பாகமும்	40 வயதுள்ள 422 தென்னையும், 15 வயதுள்ள 34 தென்னையும், 10-30 வயதுள்ள 12 பலா மரங்களை யுடைய காணியும், வழிப்பாதையில் ஒரு பாகமும்	ஏ எல் எம் உதுமால் ஆலிம், ஏ ஆர் எம் நெமெத் உலா, எம் ஏ எம் சிடடிக, எல்லோரும் வெலிகமையைச் சேர்ந்த கல்பொக்கையில் உள்ளவர்களும், மெயின் வீதி, வெலிகமையைச் சேர்ந்த எசு எசு அகோரில் அபுவும, எம் எல் எம் மொகமது தாஜீமும்	3 0 22.55
31 கப்பித்தவத்த 3 ம வட்டாரத்திலுள்ள வரி இல 621 (தோட்டம்), 622 (கழிமண, செத்தை வீடு), 623 (மரத்தால் கட்டிய செத்தை வீடு), 624 (கழி மண செத்தை வீடு)	40 வயதுள்ள 376 தென்னையும், 12 வயதுள்ள 134 தென்னையும், 30 வயதுள்ள 7 பலா மரங்களும், 2 கழிமண செத்தை வீடுகளும், ஒரு மரத்தால் கட்டிய செத்தை வீடும், வழிப்பாதையில் ஒரு பாகமும்	எல் எ எல். எசு மெளலானா, அனுவீதிய, வெலி கம்	3 0 28.68
32 கப்பித்தவத்த, 3 ம வட்டாரத்திலுள்ள வரி இல. 625 (தோட்டம்), 625A செத்தைக் குடிசை	40 வயதுள்ள 150 தென்னையும், 4 வயதுள்ள 72 தென்னையும், 30 வயதுள்ள 3 பலாவும், 2 மரத்தால் கட்டிய செத்தைக் குடிசையும், ஒரு மண்கின்றும், வழிப்பாதையில் ஒரு பாகமும்	அப்துல் றஹமான் மொகமது, கல்பொக்க, வெலிகம், ஒரு செத்தைக் குடிசையையும், கிணறையும், வெலிகமையைச் சேர்ந்த ஜீ. எம். அந்திசிப்புவும், மற்ற செத்தைக் குடிசை வெலிகமையைச் சேர்ந்த றி டபளியு ஏ. அானூலிசப்பு என்பவரும் உரிமை பாராட்டுகிறார்கள்	1 1 1.41
33 கப்பித்தவத்த, 3 ம வட்டாரத்திலுள்ள வரி இல. 626	40 வயதுள்ள 219 தென்னையும், 12 வயதுள்ள 51 தென்னையும், ஒரு மரத்தால் கட்டிய செத்தைக் குடிசையும், வழிப்பாதையில் ஒரு பாகமும்	எல். டி. குலத்துங்க, பெலான், வெலிகம், வெலிகமையைச் சேர்ந்த றி டபளியு. ஏ. கரோலிசப்பு என்பவா, மணூல் கட்டப்பட்ட செத்தை வீட்டை உரிமை பாராட்டுகிறார்	1 1 21.71
34 ஹொப்பல்வத்த, 3 ம வட்டாரத்திலுள்ள வரி இல. 627	40 வயதுள்ள 176 தென்னையும், 12 வயதுள்ள 12 தென்னையும், 25 வயதுள்ள 4 பலா மரமும், ஒரு கழி மண செத்தை வீடும், வண்டில் பாதையும், வழிப்பாதையின் ஒரு பாகமும்	டி. எல் குலத்துங்க, பெலான், வெலிகம், வெலிகமையைச் சேர்ந்த றி. டபளியு ஏ. கரோலிசப்பு என்பவா, மணூல் கட்டப்பட்ட செத்தை வீட்டை உரிமை பாராட்டுகிறார்	1 1 12.35

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதுகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்கிறப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலய 1950 ம (நூ) (பெப்பிரவரி) மார்ச் மாதம் 18 ந தேதியிலன்று காலை 9.30 மணிக்கு வெலிகமைப் பகுதிக்காரியாதிகாரி கந்தோரில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கதைகளினது தன்மையையும் அவவுட்கதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜனவரி) தைமீ 18 ந வ. எசு. சி. குணவாதன், உதவி அரசாட்சி ஏசனாடு.

அம்பாநதோட்டை கோற்றிக்கொடெல்ல வித்தியாசாலை என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

கடைசிக் கிராமப்படத்து இல 298 உபபட இல 3 குறிச்சி—கம்புலஸாவெல்.

துண்டு	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
161	பிற்கொந்தவ அல்லது அறேமகாவத்த	33 தென்ன மரங்கள், 6 பலா மரங்கள், 7 மாமரங்கள், 35 வருஷஞ்சென்ற தோட்டம்	(1) சேனாயக்கே ஹெண்டிரிக் அபபு, (2) வியனாமகே டொன டியல, (3) எஸ் வி பி. ஜேமிஸ் அபபுஹாமி, (4) எஸ் வி பி. டனேறில, (5) எஸ் வி. பி கிறிகோறில, (6) எஸ் வி பி திகுலஸ், (7) எஸ். வி. பி. ஹாமி, (8) எஸ் வி பி நோன ஹாமி, (9) எஸ். வி. பி. பினஹாமி, (10) எஸ் வி பி கரே லில், (11) டபிளயு கே பாபுன் அபபுஹாமி, (12) டபிளயு கே ஹெண்டிரிக் அபபுஹாமி, (13) டபிளயு கே. டிக்ஷிஹாமி, (14) தூப்பனிககே மெனிகஹாமி, (15) வி எச். டாவித், (16) வி எச் எடவின, (17) வி எச் நோனஹாமி, எஸ் லோரும் கம்புலஸாவெல், பெலியத்த வாசிகள்	0 2 16 9
162	அறேமகாவத்த கப்புக்கொறத்துவ	சிறறென்னெல்லா 10 வருஷ, 9 தெனனை மரங்கள் 3-10 வருஷங்கள், ஒரு வேயந்த மண வீடு	(1) கே சந்திரஜோதி தேரோ, சமனானந்த சித்தியாரும், கொற்றிக்கொடெல்ல, பெலியத்த	0 3 11
163	மஹாகல்வத்த	2 வாழைச் செடிகளும், வேயந்த மண பள்ளிக்கூடமும், வேயந்த மண கூசும் உள்ள தோட்டம்	(1) ஒபேசிஹு ஆருச்சிகே மெனிகஹாமி, கம்புலஸாவெல், பெலியத்த	0 0 35 3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவ்வருடைய காரியகாராமூலமாய 1950 ம (நூ) (பிரவரி) மாசி மாதம் 28 ந தேதியிலன்று காலை 9 மணிக்கு பெலியத்த பொலிஸ் ஸ்டேஷனில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதை களினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாநதோட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜனவரி) தைமீ 17 ந உ.

ஏ. பி எஸ் என புள்ளிநாயகம், உதவி அரசாட்சி ஏசனாடு.

வல்லமுல்ல புதிய நீதிஸ்தலக் கட்டிடங்கள் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணியை, அஃதாவது :—

கடைசிக் கிராமப்படத்து இல 163. உபபட இல 4 குறிச்சி—வல்லமுல்ல

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்
225	போகஹாவத்த கொறறுவே கொடவத்த	87 தென்னமரங்கள் 40 வருஷம், ஒரு பலா மரம் 50 வருஷம், 49 தென்னமரங்கள் 2 வருஷம், உள்ள தென்னந்தோட்டம்	(1) ஏ எம் எம். ஹசன், (2) கே ஏச ஜே டி சில்வாவும் மறறவாக்களும், வல்லமுல்ல	1 2 6 3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவ்வருடைய காரியகாராமூலமாய 1950 ம (நூ) (பிரவரி) மாசி மாதம் 28 ந தேதியிலன்று மத்தியானம் 12 மணிக்கு வல்லமுல்ல விடுதி வீட்டில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அம்பாநதோட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜனவரி) தைமீ 17 ந உ.

ஏ. பி எஸ் என. புள்ளிநாயகம், உதவி அரசாட்சி ஏசனாடு.

அம்பாநதோட்டை வத்துக்கந்த சிங்கள கலவன பாடசாலை என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

கடைசிக் கிராமப்படத்து இல : 147, உபபட இல 1 குறிச்சி—வத்துக்கந்த விபரம் உரித்தாளியின் பெயர்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
33	பெல்கொலவத்தஹேன	சிறறெனலாவும், 2 பலாமரங்களும் 1-3 வருஷம், ஒரு கச்சமரமும், ஒரு மாமரமும் 2 வருஷஞ் சென்றவை உள்ளன	(1) கிராம சோபித்தேரோ, விஹாராதிபதி, வத்துக்கந்த விஹார, கற்றுவான், வல்லமுல்ல, (2) பயிாச செய்கை, கோறல்கிள்கே செளடியல், (3) கங்காணம் விதாறனகே சியதோரிஸ், இருவரும் வத்துக்கந்த வாசிகள்	0 0 10 2
34	ஸு	18 பலாமரங்கள் 1-3 வருஷம், 4 கச்ச மரங்கள் 3 வருஷம், ஒரு நிரந்தர மான கட்டிடம், 3 தற்காலிகக் கட்டிடங்களும் உள்ள தோட்டம்	(1) கிராம சோபித் தேரே, விஹாராதிபதி, வத்துக்கந்த விஹார, கற்றுவான், வல்லமுல்ல, (2) நிரந்தரக் கட்டிடம், ஜே. வீச்சிஹு, மேற்படி கலாசாலைத் தலைமை ஆசிரியர், (3) கிராம சோபித் தேரே, (4) தற்காலிகக் கட்டிடம், கிராம சோபித் தேரே	0 2 33 2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவ்வருடைய காரியகாராமூலமாய 1950 ம (நூ) (பெருவரி) மாசி மாதம் 28 ந தேதியிலன்று பின்னேரம் 2.30 மணிக்கு வல்லமுல்ல விடுதி வீட்டில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அம்பாநதோட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (ஜனவரி) தைமீ 17 ந உ.

ஏ. பி. எஸ். என. புள்ளிநாயகம், உதவி அரசாட்சி ஏசனாடு.

ஊறுபொக்க ஓயா அணைக்கட்டுத் திட்டம் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

பிரதம்படத்து இல 257 உபபட இல 1 குறிச்சி—தலுள்ள

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
73	பின்முலான	நெலவயல்	(1) சாாதானத் தேரோ, கற்றுகொட ஆலய பரிபாலகா	0 0 38 1
74	கோங்கஹாவத்த	தென்னத் தோட்டத்தின் பகுதி	(1) வி. பி. டொன அந்திரயஸ், தலுள்ள, (2) டி. எஸ். ஜி. டொன மாதெஸ், கனெவெல், நன்ன தபால் பெறும் கந்தோர்	0 0 10
82	பெனிக்கோலந்த	சேனை	(1) ஹெந்தல் விதானத்திற்றானகே டொன நிக்கல்ஸ், தலுள்ள, நன்ன தபால் பெறும் கந்தோர்	0 0 3 8

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிததாரியின் பெயர்	விசாலம்
				ஏ. ரூ. ப.
83	அண்டறகொட்குமபுற	நெல்வயல	(1) ஏ. சி. அபயகுணவாடென, கற்றுலேகொட, மாததற	0 0 10 1
84	முலலேககுமபுற	ஷே	(1) வீரசேகர மாலவி ஆறுசசிகே டொன டியோனிஸ், பறறியப்பொல, நேறரோல்பிறறிய, (2) டோன அலெனசினு வீரசேகர றதனையக, கனேவெல, றனன	0 1 24.2
87	அண்டறகொட்குமபுற	ஷே	(1) டி. சி அபயகுணவர்தன, கொற்றுலேகொட, மாததற	0 2 7 9

எடுத்தகுகொளவதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொளவதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவாகள எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இதைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம ஓடு (மாச) பங்குனி மாதம் 2 ந தேதியிலன்று பின்னேரம் 2 30 மணிகு றவன அரசினர் பாடசாலையில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அமபாநதோடடைக் கச்சேரி, ஏ. பி. எஸ். என. புள்ளிநாயகம்,  
1950 ம ஓடு (ஜனவரி) தைமீ 19 ந உ. உதவி அரசாட்சி எச்சனே.

மசாலிருநது மல்வில்லுக்கு ரேட்டுக் கட்டுவதற்காக என்னும் பரிஷக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிததாரியின் பெயர்	விசாலம்
				ஏ. ரூ. ப.
3	புவடைத்தோட்டம்	30 வருஷ ஒரு பனைமரம், 1-10 வருஷ ஒரு செறப் வீ சின்னத்தம்பி கைம்பென சின்னமமா, பரந்தன, வடலிக் கூடலுமுள்ள தோட்டம்	வீ சின்னத்தம்பி கைம்பென சின்னமமா, பரந்தன, (தற்போது மிசிவில)	0 0 15.4

எடுத்தகுகொளவதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொளவதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவாகள எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இதைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகிற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம ஓடு (மாச) பங்குனி மாதம் 13 ந தேதியிலன்று காலை 10 மணிகு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது

யாழ்ப்பாணக் கச்சேரி, பீ ஜே. ஹட்சன்,  
1950 ம ஓடு (ஜனவரி) தைமீ 19 ந உ. வடமாகாண அரசாட்சி எச்சனே.

ரிதிபென்திஎல் வாய்க்கால் சம்பந்தமான என்னும் பரிஷக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

7 ம இல. I S. P. P. க்கு 1 ம இல அனுப்பந்தம். குறிச்சி—நிக்கவறட்டியவும் மாகலலகமவும்.

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிததாரியின் பெயர்	விசாலம்
				ஏ. ரூ. ப.
274	இப்பாவெல் குமபுற	நெல்வயல	(1) டி. எம். ஏ. கிரிபண்டா, (2) றீ எம். ஏ முதியானசே, (3) றீ. எம். ஏ றமமெனிக்கா, (4) றீ. எம். டி. புஞ்சிபண்டா, (5) றீ எம். பீ. டி. கிரி அமமா, (6) றீ எம். ஏ குமா	0 0 34
275	குமபுறேசீமவத்தவெல் பிறறியேறேன	சேனை	(1) றீ. எம். அபபுறாமி, (2) றீ எம். பீ. றங்ஹாமி, (3) றீ. எம். பீ. முதியானசே, (4) றீ எம். பீ. குமா, (5) றீ எம். பீ. டி. புஞ்சிபண்டா, (6) றீ எம். ஏ கிரிபண்டா, (7) றீ எம். பீ. மெனிக்ஹாமி, (8) றீ எம். பி. றமமெனிக்கா, (9) றீ எம். ஏ புஞ்சி மெனிக்கா, (10) றீ எம். ஏ குமா, (11) றீ எம். டி. பி. ஹேரதபண்டா, (12) றீ. எம். பி. திகிரிபண்டா, (13) றீ என். பீ. முத்தமெனிக்கா, (14) றீ. எம். டி. றம பண்டா, (15) றீ. எம். டி. புஞ்சிமெனிக்கா, (16) றீ. எம். டி. முத்தமெனிக்கா, (17) றீ எம். திகிரிபண்டா விதான, (18) றீ. எம். மலஹாமி	0 0 16
276	குமபாவெல்குமபுற	நெல்வயல	(1) றீ. எம். ஏ. கிரிபண்டா, (2) றீ எம். ஏ மெனிக்ஹாமி, (3) றீ எம். ஏ. றமமெனிக்கா, (4) றீ. எம். ஏ குமா, (5) றீ எம். டி. புஞ்சிமெனிக்கா, (6) றீ. எம். டி. டி. கிரி அமமா	0 1 26
277	இப்பாவெல்குமபுற	ஷே	(1) றீ. எம். பீ. றங்ஹாமி, (2) றீ எம். பீ. முதியானசே, (3) றீ. எம். பீ. புஞ்சிபண்டா, (4) றீ. எம். பி. குமா	0 0 20
278	ஷே	ஷே	ஷே	0 0 23
279	ஷே	ஷே	றீ எம். டி. பி. ஹேரதபண்டா	0 0 16
280	இப்பாவெல்குமபுற	சேனை	ஷே	0 0 27
281	இப்பாவெல்குமபுற	நெல்வயல	றீ எம். திகிரிபண்டா விதான	0 1 7
282	ஷே	ஷே	றீ எம். மலஹாமி	0 0 26
283	இப்பாவெல்குமபுற	சேனை	ஷே	0 0 4
294	கொவுளவெவலங்க	சேனை	எச். எம். உக்குஹாமி	0 1 18
295	கொவுளவெவல்குமபுற	நெல்வயல	ஷே	0 0 14
296	கொவுளவெவல்குமபுற	சேனை	ஷே	0 0 15
297	கொவுளவெவல்குமபுற	நெல்வயல	ஷே	0 0 33
301	கொவுளவெவல்குமபுற	சேனை	(1) எச். எம். திகிரிபண்டா, (2) எச். எம். டி. கிரிமெனிக்கா, (3) எச். எம். புஞ்சி மெனிக்கா	0 1 0
302	ஷே	ஷே	ஷே	0 0 14
303	கொவுளவெவல்குமபுற	நெல்வயல	பீ கிரிபண்டா	0 0 17
304	ஷே	ஷே	(1) டி. பி. க்ஹாமி, (2) டி. பி. றங்ஹாமி, (3) டி. பி. உக்கு அமமா	0 0 21
305	ஷே	ஷே	றீ. எம். முதியானசே	0 1 9
306	ஷே	ஷே	(1) யு. கிரிபண்டா, (2) யு. அபபுறாமி	0 0 34
307	கொவுளவெவல்குமபுற	சேனை	ஷே	0 0 10
308	ஷே	ஷே	ஷே	0 0 1
309	கொவுளவெவல்குமபுற	நெல்வயல	ஷே	0 0 7
310	கொவுளவெவல்குமபுற	சேனை	ஷே	0 0 2
311	ஷே	ஷே	(1) றங்ஹாமி, (2) பி. மெனிக்ஹாமி, (3) பி. க்ஹாமி, (4) பி. டி. கிரிமெனிக்கா, (5) பி. முத்தமெனிக்கா	0 0 2
312	கொவுளவெவல்குமபுற	நெல்வயல	ஷே	0 0 6
313	ஷே	ஷே	பீ. கிரிபண்டா	0 0 4
316	தல்காலண்ட	சேனை	(1) எச். எம். உக்குஹாமி, (2) யு. அபபுறாமி, (3) பி. மெனிக்ஹாமி, (4) பீ. திகிரி பண்டா, (5) எச். எம். புஞ்சிமெனிக்கா, (6) எச். எம். அபபுறாமி, வெதருளை	0 1 6



துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தானவரின் பெயர்	விசாலம். ஏ. ஏ. ப.
334	குளக்கடுவெவபனல்	தென்னந்தோட்டம்	(1) எச். எம். உக்குறாமி. (2) எச். எம். புகுசிமெனிக்கா	0 0 17
	வத்த			
370	கொறம்பாறேனை	சேனை	எச். எம். உக்குறாமி	0 1 33
373	கொறம்பாசேனகுமபுற	நெல்வயல்	(1) எச். எம். அபபுறாமி, வெதருளை (2) எச். எம். புகுசிமெனிக்கா	0 0 35
374	ஷே	ஷே	(1) ரீ. எம். உக்குமெனிக்கா, (2) எச். எம். உக்குறாமி	0 1 10
376	காறம்பேகேனகுமபுற	நெல்வயல்	(1) ரீ. எம். உக்குமெனிக்கா, (2) எச். எம். உக்குறாமி	0 0 35

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமேயுட்படி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் கீழ்க்கண்ட பிரகாரம் நில, விலையா மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரதித்தமாய் விவரப்படுத்துகின்றேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுவரை சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரமுதலமாய் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 20 ந்தேதியிலன்று காலை 9 மணிக்கு நிக்வுறட்டிய இலப்பாற்றி விடுதியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உட்கணிகளினது தனமையையும் அவ்வுட்கணிகளுக்குரிய தாம சாதிக்கும் உரித்துக்களின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குருநாககல் சச்சேரி, டபிள்யூ ஜி. ஜயசிங்கம்,  
1950 ம் ஆண்டு (ஜனவரி) ஏதமர் 6 ந்து. உதவி அரசாட்சி எண்ணு.

பதமதிலைக் கிட்டத்தின் குடியேற்றத்தை என்னும் பரிசீலனைக்கெதிராக வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அக்காலம்:—

போப்போ P படத்து இல் 47 வ 14 வது உட்படித்து 1 ம் பாகம் குறிச்சி—கியூலேக்கெதரகமையின் பாகம் விசாலம்  
துணை காணியின் பெயர் விபரம். உரித்தானவரின் பெயர் ஏ. ஏ. ப.

72	கொட்டாரப்பயாரேனை	சேனை	பன்னாயக்க முதியானசேலாகே கங்கத்திரால், பல்லேவெல், மேற்படி. 25 ஹீனமெனிக்கா, மேற்படி சன்மெனிக்கா, டொன் அந்திரியல் இந் ராவதி, வீரசிங்க முதியானசேலாகே கங்கத்திரால், கியூலேக்கெதர சன்ம வாசிவல், ஏ. எம். அபபுறாமி, காதா, மீகஹியூல், வீரசிங்க முதியானசேலாகே ஹுத்துறாமி, பத்தறாக்கல், கொள் கறையுட்கெதர கங்கத்திரால், பத்தறாக்கல்	3 3 33
----	------------------	------	--	--------

**F. V P இல் 362 க்கு சோக்கவேண்டிய இல் 1 குறிச்சி—பல்லேவெல்.**

178½	அலியட்டகொட்டேனை	சேனை	பன்னாயக்க முதியானசேலாகே கங்கத்திரால், பல்லேவெல், மேற்படி. ஹீனமெனிக்கா, கியூலேக்கெதரகம், டொன் அந்திரியல் இந்நி ராவதி, கியூலேக்கெதரகம்	0 0 1
179	அலியட்டகொட்டமபுற, அலியட்டகொட்டேனை	சேனையும் நெல்வயலும்	பன்னாயக்க முதியானசேலாகே கங்கத்திரால் பல்லேவெல், மேற்படி. ஹீனமெனிக்கா, கியூலேக்கெதரகம், டொன் அந்திரியல் இந்நிராவதி, கியூலேக்கெதரகம்	5 2 11
179½	அலியட்டகொட்டேனை	சேனை	பன்னாயக்க முதியானசேலாகே கங்கத்திரால், பல்லேவெல், மேற்படி. ஹீனமெனிக்கா, டொன் அந்திரியல் இந்நிராவதி, கியூலேக்கெதரகம்	0 0 3
180	அலியட்டகொட்டமபுற	நெல்வயல்	கிரிவெற்றை விஹாரையின் முக்கிய பரிபாலனன், போகஹகுமபுற தமம் போக்கதேரோ, ஸ்ரீ சத்தாமானந்த, பிரிவின, கைலக்கொட்ட, வதுளை	0 1 4
181	ஷே	ஷே	பன்னாயக்க முதியானசேலாகே கங்கத்திரால், பல்லேவெல்	3 2 20
182	ஷே	நீர்க்கால் உடைய நெல்வயல்	பன்னாயக்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, கியூலேக்கெதரகம்	1 3 9
183	ஷே	நெல்வயல்	ஷே	0 0 30
184	அலவெத்தகுமபுற	ஷே	கிரிவெற்றை விஹாரையின் முக்கிய பரிபாலனன், போகஹகுமபுற தமம் லோக்க தேரோ, ஸ்ரீ சத்தாமானந்த பிரிவின, கைலக்கொட்ட, வதுளை	0 0 35
185	ஷே	ஷே	நவரட்டன் முதியானசேலாகே அபபுறாமி, மேற்படி கிரிவந்த, பல்லே வெல்	0 1 35
186	ஷே	ஷே	பன்னாயக்க முதியானசேலாகே கங்கத்திரால், பல்லேவெல்	0 2 23
187	எக்கொட்டாறுவெத்த	15 தென்னமரங்கள் 35 வருஷம், 53 பாக்குமரங்கள் 30 வருஷம், 5 கித துல் மரங்கள் 10 வருஷம், 5 பலா மாங்கள் 3 மாங்காயமரங்கள் 20 வருஷம், 7 மரம்மரம், 4 தேசிக காயமரம் 5 வருஷம் 10 வருஷம், கிந்தமரங்களையுடைய தோட்டமும், ஒன்றில் வைக்கோலும் மற்றதில் ஒழுமள்ள கூரைமுடிய மணசவரு முள்ள 2 கட்டிடங்களுமுள்ளன	நவரட்டன் முதியானசேலாகே அபபுறாமி, பல்லேவெல்	0 3 26
188	அலவெத்தகுமபுற	நெல்வயல்	நவரட்டன் முதியானசேலாகே உக்குமெனிக்கா, பல்லேவெல்	0 3 2
189	ஷே	ஷே	கிரிவெற்றை விஹாரையின் முக்கிய பரிபாலனன், போகஹகுமபுற தம் மாலோக்க தேரோ, ஸ்ரீ சத்தாமானந்த பிரிவின, கைலக்கொட்ட, வதுளை	0 2 10
190	ஷே	ஷே	கொடுறை ஹீனமெனிக்கா, கோதுன்ன	0 1 22
191	ஷே	ஷே	ரெனதுணுவனளி முதியானசேலாகே பண்டாரமெனிக்கா, கியூலே கெதரகம்	0 1 32
192	ஷே	ஷே	ரெனதுணுவனளி முதியானசேலாகே புளியிரால், கியூலேக்கெதரகம்	0 1 12
193	ஷே	ஷே	பன்னாயக்க முதியானசேலாகே கியாத்த, கியூலேக்கெதரகம்	0 1 33
194	ஷே	ஷே	புமபெலியத்த குமா, உட்புலவெல்லால்	0 1 26
195	சியம்பல்குறமபுற	ஷே	தொட்டங்கஹார ஆராவேக்கெதர தன்பால் முதியானசேலாகே உக்கு பண்டா, போபிட்டிய	0 2 33
196	அலவெத்தகுமபுற புக்கொட்டாறுவெத்த	நெல்வயலும், 20 தென்ன, 5 பலா, 3 மா, 3 பாக்குமரங்களும் 40 வரு ஷம், 2 நாரமரங்களும், 10 வரு ஷம், இவைகளையுடைய தோட்டம்	பன்னாயக்க முதியானசேலாகே அபபுறாமி, மேற்படி புகுசி பண்டா, பல்லேவெல்	1 3 15
196½	எக்கொட்டாறுவெத்த	சேனை	ஷே	0 0 2
197	கடமுதுனேவத்த	பாதையிலும் நீர்க்காலும் பாக்கங்கள் (ஒரு தென்னைமுள்ளது)	மேரகல்பணிக்கியாலாகே ரணபலையியா, மீகஹாகியூல்	0 0 5
198	ஷே	தோட்டம், 25 வருஷ ஒரு பாக்குமரம் உள்ளது, பாதையிலும் நீர்க்காலி லும் பாக்கங்கள்	ஷே	0 0 12



අංකය	කානීයීන பெயர்	விபரம்.	உரித்தாக்கியின பெயர்.	விவரம்.
406	பூலேக்குமபுற	நெல்வயல	சூகெயட்டக்கெதர	சூகெயட்டக்கெதர சியாத்தரால், கந்தகெபு உளபொத்த
407	ஷு	ஷு	கிரிவேஹு	கிரிவேஹு ஹீறா, முக்கிய பரிபாலனை, பீ. தமமாலோக்க கேரோ, ஸ்ரீசத்தாமானந்த பிரிவின, கைலகொட, வதுளை
408	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே டிங்கிரிபண்டா, கியூலேகெதர
409	ஷு	ஷு	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே புளுசிபண்டா, கியூலேகெதர
410	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே நந்தாவுதி, கியூலேகெதர
411	ஷு	ஷு	தம்பேயட்டக்கெதர	தம்பேயட்டக்கெதர ரூமர், ரெமாகல்
412	பூலேக்குமபுற	பூலே நெல்வயலும், சேனையும	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசிபண்டா, கியூலேகெதர
413	பூலேக்குமபுற	நெல்வயல	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே பண்டார மெனிக்கா, கியூலேகெதர
414	ஷு	ஷு	பியராவ	பியராவ லொக்கு மெனிக்கா, கும்பகவெல
415	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசிமெனிக்கா, பத்தறாக்கல்
416	ஷு	ஷு	உட்கியூலேகெதர	உட்கியூலேகெதர ஹீனமெனிக்கா
417	கபுலத்தகுமபுற	ஷு	சூனாமலேயாப.	சூனாமலேயாப. கெதர திலஹாமி, பத்தறாக்கல்
418	ஷு	ஷு	தம்பேயட்டக்கெதர	தம்பேயட்டக்கெதர அபுஹாமி, பத்தறாக்கல்
419	ஷு	ஷு	நவரடன	நவரடன முதியானசேலாகே விநானே, கியூலேகெதர
420	ஷு	ஷு	மாரிக்கஹா	மாரிக்கஹா உளபொத்த, பத்தறாக்கல் புளுசிபண்டா, மேற்படி. பஹாலவுத
421	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே டிங்கிரிபண்டா, கியூலேகெதர
422	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே கறு பண்டா, கியூலேகெதர
423	கபுலத்தகுமபுற	நெல்வயலும், சேனையும	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே ரனமெனிக்கா, பல்லைவெல
424	கபுலத்தகுமபுற	பூலே நெல்வயலும் கந்தகெபும பூலியும	வீரசிஹு	வீரசிஹு முதியானசேலாகே கயகெரால்
425	அராடு-குமபுற	நெல்வயலும், சேனையும	சியாமலையட்ட	சியாமலையட்ட கெதர, கங்கதிரால், மேற்படி. ஹுது பண்டா, மேற்படி. புளுசி பண்டா, கியூலேகெதர
426	அராடு-குமபுற	நெல்வயல	வீரசிஹு	வீரசிஹு முதியானசேலாகே உகர்பண்டா, மேற்படி. உகரமெனிக்கா, கியூலேகெதர
427	ஷு	ஷு	வீரசிஹு	வீரசிஹு முதியானசேலாகே புளுசிபண்டா, கியூலேகெதர
428	ஷு	ஷு	கிரிவேஹு	கிரிவேஹு ஹீறா, முக்கிய பரிபாலனை, பீ. தமமாலோக்க கேரோ, ஸ்ரீசத்தாமானந்த பிரிவின, கைலகொட, வதுளை
429	ஷு	ஷு	வீரசிஹு	வீரசிஹு முதியானசேலாகே ஹீன மெனிக்கா, கியூலேகெதர
430	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே டிங்கிரி பண்டா, கியூலேகெதர
431	ஷு	ஷு	வீரசிஹு	வீரசிஹு முதியானசேலாகே கயகெதரால், கியூலேகெதர
433	அரட்டுகஹாபிட்டிய	சேனை	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே கிரிபண்டா, பல்லைவெல, ரடனாயக்க முதியானசேலாகே ஹுபண்டா, கியூலேகெதர
434	அரட்டுகஹாபிட்டிய	நெல்வயல	திமபுலேயட்ட	திமபுலேயட்டக்கெதர ஹுதுபண்டா, கியூலேகெதர, கிரிவேஹு ஹீறா முக்கிய பரிபாலனை, பீ. தமமாலோக்க கேரோ, ஸ்ரீசத்தாமானந்த பிரிவின, கைலகொட, வதுளை
435	ஷு	ஷு	திலஹா	திலஹாநாயக்க முதியானசேலாகே ஹுதுபண்டா, கியூலேகெதர
436	ஷு	ஷு	வீரசிஹு	வீரசிஹு முதியானசேலாகே கங்கதிரால், கியூலேகெதர
437	ஷு	ஷு	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே கிரிபண்டா, கியூலேகெதர
438	ஷு	ஷு	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே புளுசிபண்டா, கியூலேகெதர
439	ஷு	நெல்வயலும் சேனையும	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே கிரிபண்டா, கியூலேகெதர
440	ஷு	நெல்வயல	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே ரனமெனிக்கா, மேற்படி. ஹீன மெனிக்கா, மேற்படி. கங்கதிரால். டி. எ. மஹாநாயக்க, கியூலேகெதர
441	அரட்டுகஹாபிட்டிய	நெல்வயல	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே சதுமெனிக்கா, கியூலேகெதர
442	ஷு	ஷு	டி. எ. மஹாநாயக்க	டி. எ. மஹாநாயக்க, கியூலேகெதர
443	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே அபுஹாமி, கியூலேகெதர
444	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே டிங்கிரி மெனிக்கா, கியூலேகெதர
445	அரட்டுகஹாபிட்டிய	சேனை, (2 அறபகால் கட்டடக்கெதரம், ஒரு அறபகால் கட்டிடத்தின் பக்க முடிகொண்டுள்ளது)	பலனாயக்க	பலனாயக்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, மேற்படி. கங்கதிரால், மேற்படி. ரனமெனிக்கா, மேற்படி. கிரிபண்டா, டி. எ. மஹாநாயக்க, கியூலேகெதர
446	கொலந்தெனனகுமபுற	நெல்வயலும் சேனையும	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன அபு, பத்தறாக்கல்
447	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசிமெனிக்கா, பத்தறாக்கல்
448	கொலந்தெனனகுமபுற	நெல்வயல	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ரனமெனிக்கா, பத்தறாக்கல்
449	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே கிரிபண்டா, கியூலேகெதர
450	கொலந்தெனனகுமபுற	நெல்வயலும் சேனையும	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீறாத அபு, பத்தறாக்கல்
451	கொலந்தெனனகுமபுற	சேனை	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன அபு, மேற்படி ரனமெனிக்கா, மேற்படி புளுசிமெனிக்கா, பத்தறாக்கல்
452	வத்தியாயேகுமபுற	நெல்வயல	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ரனமெனிக்கா, பத்தறாக்கல்
453	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீறாத அபு, பத்தறாக்கல்
454	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசிமெனிக்கா, பத்தறாக்கல்
455	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன அபு, பத்தறாக்கல்
456	ஷு	ஷு	அகலகுமபுற	அகலகுமபுற ரனமெனிக்கா, பத்தறாக்கல்
457	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசி மெனிக்கா, பத்தறாக்கல்
458	ஷு	ஷு	நவரடன	நவரடன முதியானசேலாகே ஹுது மெனிக்கா, கியூலேகெதர
459	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன அபு, வெராகல்
460	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன அபு, பத்தறாக்கல்
461	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே விநானே, கியூலேகெதர
462	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹுது மெனிக்கா, கியூலேகெதர
463	வத்தியாயேகுமபுற	சேனை	ஹீரியக்கஹா	ஹீரியக்கஹா உளபொத்த, பத்தறாக்கல் ஹுதுபண்டா, தடயத்தயால்
464	வத்தியாயேகுமபுற	நெல்வயல	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசிபண்டா, மேற்படி. புளுசிபண்டா
165	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீறாத அபு, பத்தறாக்கல்
466	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன அபு, வெராகல்
467	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே புளுசிபண்டா, கியூலேகெதர
168	ஷு	ஷு	ரடனாயக்க	ரடனாயக்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, கியூலேகெதர

කුණ. කාணியின் பெயர்	விபரம்	உரித்தாக்கிய பெயர்	விசாரம் எ. ரூ. ப	
469	வத்தியாயேசுவரம்	நெல்வயல்	ரடனாயக்க முதியானசேலாகே புஞ்சிபண்டா, பத்தஹாகல்	0 1 0
470	ஷெ	ஷெ	ரடனாயக்க முதியானசேலாகே சோமாவதி, கியூலேகெதர	0 2 6
471	ஷெ	ஷெ	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன் மெனிக்கா, கியூலேகெதர	0 2 23
472	வத்தியாயேசுவரம், வத்தியாயேசுவரம்	நெல்வயல் சேனையும்	ரடனாயக்க முதியானசேலாகே சது பண்டா, கியூலேகெதர	1 0 19
473	தந்தியாயேசுவரம்	சேனை	ரடனாயக்க முதியானசேலாகே நந்தாவதி, கியூலேகெதர	0 2 21
474	ஷெ	ஷெ	வீரசிங்ஹ முதியானசேலாகே ஹீன் மெனிக்கா, கியூலேகெதர	0 1 22
475	ஷெ	ஷெ	டிசானாயக்க முதியானசேலாகே உகரு மெனிக்கா, கியூலேகெதர	0 1 23
476	வெலிதுடுவே குமபுற, வெலிதுடுவே	நெல்வயலும், சேனையும்	வீரசிங்ஹ முதியானசேலாகே ஹேதஹாமி, பத்தஹாகல்	1 2 1
477	வத்தியாயேசுவரம்	சேனை	பலனாயக்க முதியானசேலாகே கங்கநதிரால், பலலேவெல், மேறபடி ஹீன் மெனிக்கா, மேறபடி ரன்மெனிக்கா, டீ எ இத்திராவதி, யாவரும் கியூலேகெதர	1 1 0
478	தெவகாவே	சேனை	டிசானாயக்க முதியானசேலாகே விநாயா, கியூலேகெதர	0 3 18
479	அலவெத்துமேகுமபுற	நெல்வயல்	ரடனாயக்க முதியானசேலாகே டிங்கிபண்டா, கியூலேகெதர	0 1 34
480	ஷெ	ஷெ	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன் புஞ்சிரால், கியூலேகெதர	0 2 31
481	தெவகாவே	சேனை	ரடனாயக்க முதியானசேலாகே ஹீன் புஞ்சிரால், கியூலேகெதர	1 0 0
482	நவகஹபிடடியேசுவரம், நவகஹபிடடியேசுவரம்	நெல்வயலும், சேனையும்	வீரசிங்ஹ முதியானசேலாகே ஹீன் பண்டா, கியூலேகெதர	0 3 17
483	நவகஹபிடடியேசுவரம்	நெல்வயல்	ரடனாயக்க முதியானசேலாகே கங்கநதிரால், கியூலேகெதர	0 1 29
484	ஷெ	ஷெ	ரத்தினசுவாமி முதியானசேலாகே பண்டா, மேறபடி விநாயா, மேறபடி ஹீன் அபபுறாமி, யாவரும் பத்தஹாகல்	0 1 29
485	ஷெ	ஷெ	வீரசிங்ஹ முதியானசேலாகே கங்கநதிரால், கியூலேகெதர	0 1 7
486	உடகலகாவே	அணையும், நீரக்காலினும் பாக்கங்கள்	கொல்கஹயட்டகெதர பண்டா மெனிக்கா, கியூலேகெதர	0 0 7
487	வராபிடடியேசுவரம், கடு வெலக்குமபுற, ரடபல் கெட்டியேசுவரம்	நெல்வயலும், சேனையும்	ஸ்ரீமதி, எவ தலநென், நியாயவாதி, வத்தி	13 2 20
488	கபபுவத்தேசுவரம்	நெல்வயல்	வீரசிங்ஹ முதியானசேலாகே உகரு மெனிக்கா, கியூலேகெதர	0 1 22
489	நெல்வயலும், சேனையும்	நெல்வயலும், சேனையும்	வீரசிங்ஹ முதியானசேலாகே ஹீன் அபபுறாமி, கியூலேகெதர	0 2 29
490	ஷெ	நெல்வயல்	வீரசிங்ஹ முதியானசேலாகே புஞ்சிபண்டா, கியூலேகெதர	0 3 29
491	கபபுவத்தேசுவரம், கபபுவத்தேசுவரம்	நெல்வயலும், சேனையும்	விடுவெறு வித்யாஸரமின் பிரதான பரிபாலனன், பீ தமராவே க. தேரோ, ஸ்ரீ சந்திராமாநந்த பிடுவென், கைகெட்ட, வந்தி புழல் அராவை, திண்டிமாமுடி, இன்னும் புழல் சூறவ ஹீன் மெனிக்கா. இருவரும் கந்தேசேபுலப்பாத்த	1 3 33
492	கடுவெலக்குமபுற, கந்த மணடியேசுவரம்	நெல்வயலும், 2 பண்டாக்கள் 50 வயது, 3 முருங்கை 10 வயதுள்ள தோட்டம்	ஸ்ரீமதி எவ தலநென், நியாயவாதி, வத்தி	9 2 14
193	அம்பலமாயேசுவரம்	2 தற்காலிக ஸ்ரீராமன் தோட்டம், (ஒன்று சேர் சுவரால் கட்டப்பட்டது, மற்றொன்று வைக்கோல் கட்டப்பட்ட கால வேயப்பட்ட சுவர்களும், கூரையும்)	கோபிவித்தகெதர டிசானாயக்க முதியானசேலாகே திண்டிமாமுடி, தலநென்	0 1 24
494	அம்பலமாயேசுவரம், அம்பலமாயேசுவரம்	சேனையும், பின்சொல்லப்பட்டவையும் முள்ள தோட்டம் 19 திண்டிமாமரங்கள் 10-20 வயது, 11 பண்டா மரங்கள் 10-25 வயது, 11 நாரம் மரங்கள் 20 வயது, 17 சேரிக்காய மரங்கள் 15-20 வயது, ஒரு மா மரம் 15 வயது, 50 முருங்கைமரங்கள் 15 வயது, ஒரு கக்கால் வீடு (செங்கல் சுவர்களும், ஓட்டினால் வேயப்பட்ட கூரையும்) இன்னும் 2 தற்காலிக வீடுகள் (ஒன்று சேர் சுவர்களும், வைக்கோல் கட்டப்பட்டும், மற்றொன்று வைக்கோல் கட்டப்படவில்லை) வேயப்பட்ட சுவர்களும், கூரையும்	வீரசிங்ஹ முதியானசேலாகே கங்கநதிரால், கியூலேகெதர	1 1 13
495	கந்தமணடியேசுவரம்	பின்வருமாறுள்ள தோட்டம். 2 தென்னமரங்கள் 30 வயது, ஒரு மா மரம் 35 வயது, ஒரு பண்டா மரம், 8 நாரம்மரங்கள் இன்னும் 15 முருங்கைமரங்கள் 25 வயது, ஒரு கக்கால் கட்டிடம் (செங்கல் சுவர்களும், ஓட்டினால் வேயப்பட்ட கூரையும்) ஒரு தற்காலிக கட்டிடம் (சேரிக்காய கட்டிடம் வைக்கோல் கூரையும்) இன்னும் ஒரு தற்காலிக கட்டிடம் (வைக்கோல் கூரையும் சுவர்களும்)	வீரசிங்ஹ முதியானசேலாகே புஞ்சிபண்டா, கியூலேகெதர	0 2 15
196	கந்தமணடியேசுவரம்	பின்சொல்லப்பட்டவையுள்ள தோட்டம், 2 தென்னமரங்கள், 4 மா மரங்கள் 30-40 வயது, 3 பண்டா மரங்கள், 2 நாரம்மரங்கள், ஒரு தேரிக்காயமரம், 3 பண்டா மரங்கள், ஒரு புளியமரம் 15-20 வயது, ஒரு கக்கால் கட்டிடம் (செங்கல் சுவர்களும், ஓட்டினால் வேயப்பட்ட கூரையும்) இன்னும் ஒரு தற்காலிக கட்டிடம் (வைக்கோல் கூரையும் சுவர்களும்)	வீரசிங்ஹ முதியானசேலாகே புஞ்சிபண்டா, கியூலேகெதர	0 1 31

துணை	காணியின் பெயர்	விபரம்	உரிதராளியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
497	கரந்தமணடியேவத்த	பிளசொலப்பட்டையுள்ள தோட்டம், 9 தென்னமரங்கள், 10 நாரம் மரங்கள் இன்னும் 37 முருங்கை மாங்கள் 15-20 வருஷம், 4 பலா மரங்கள் 4 தேசிகமாயமரங்களும் 5-10 வயது, ஒரு ஏக்கரால் கட்டிடம் (செங்கறகுவாகளும், ஓட்டுக் கூரை யும்), இன்னும் ஒரு தற்காலிகக் கட்டிடம் (வைக்கோல் சூரையுள் சோந்த சுவர்களும்)	வீரசிங்க முதியானசேலாகே ஹீன பண்டா, கியூலேகெதர	0 2 28
498	நிகழ்த்துபிட்டியேருமபுற	நெல்லயல்	வீரசிங்க முதியானசேலாகே ஹீன பண்டா, கியூலேகெதர	0 1 29
499	கரந்தமணடியேவத்த	நீர்க்கால், ஷீன் வீதி இவைகளைப் பங்குகளுள்ள சேனை	வீரசிங்க முதியானசேலாகே ஹீன பண்டா, மேற்படி கங்கதிரால, மேற்படி ஹீன அப்புறாமி, மேற்படி புஞ்சிரால், யாவரும் கியூலேகெதர	3 2 4
500	ஷே	சேனை	வீரசிங்க முதியானசேலாகே ஹீன பண்டா, மேற்படி கங்கதிரால, மேற்படி ஹீன அப்புறாமி, மேற்படி புஞ்சிரால், யாவரும் கியூலேகெதர	0 2 4
501	கமேவெலகுமபுற	நெல்லயல்	வீரசிங்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, கியூலே, கெதரகம்	0 2 3
502	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே கங்கதிரால கியூலேகெதரகம்	0 2 11
503	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே புஞ்சிரால், கியூலேகெதரகம்	0 1 3
504	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே கங்கதிரால, கியூலேகெதரகம்	0 1 10
505	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே ஹீன பண்டா, கியூலேகெதரகம்	0 1 38
506	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே புஞ்சிராலா, கியூலேகெதரகம்	0 2 26
507	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே கங்கதிரால, மேற்படி ஹீன அப்புறாமி, கியூலேகெதரகம்	0 1 16
508	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே ஹீன பண்டா, கியூலேகெதரகம்	0 1 7
509	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே ஹீன அப்புறாமி, கியூலேகெதரகம்	0 1 9
510	ஷே	ஷே	எம் எம் திசைநாமி, பலலெகெதர	0 1 30
511	ஷே	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, கியூலேகெதரகம்	0 1 34
512	ஷே	ஷே	செனகெதர முதியானசேலாகே மெனிக்கா, போகலாருமபுற	1 1 24
513	ஷே	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே திசைநாமி, கியூலேகெதரகம்	0 3 29
514	ஷே	ஷே	நவரடன் முதியானசேலாகே ஹீன மெனிக்கா, கியூலேகெதரகம்	0 3 3
515	ஷே	ஷே	தம்பையட்டகெதர குமா, சேனாக்கல்	0 3 30
516	ஷே	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே சதுமெனிக்கா, கியூலேகெதரகம்	0 0 16
517	ஷே	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, கியூலேகெதர	0 1 8
518	ஷே	ஷே	ஜே டபிளயு எஸ் எம் நந்தாவதி, கியூலேகெதரகம்	0 3 35
519	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே புஞ்சிராலா, கியூலேகெதரகம்	0 3 20
520	ஷே	ஷே	அனுதகெதர குமா, பத்தனாகல்	1 3 10
521	கொல்கொலெலெத்த	50 பலா மரங்கள், ஒரு தென்னமரம், 2 நாரப்பலா மரங்கள் 1-2 வயது, இன்னும் 3 தற்காலிகக் கட்டிடங்கள் (சோ சுவர்களும், ஓட்டுக் கூரைகளும்) உள்ள தோட்டம்	டிசானாயக்க முதியானசேலாகே கங்கதிரால, கியூலேகெதர	1 0 4
522	மல்துகொலெலெத்த	4 தென்னமரங்கள் 3 நாரமரங்கள், இன்னும் 15 முருங்கைமரங்கள் 6 வயது, ஒரு தற்காலிகக் கட்டிடம், (சோ சுவர்கள், ஓட்டுக் கூரை), ஒரு தற்காலிகக் கத்திரால, இன்னும் வீதியினும், நீர்க்காலினும் பங்குகள் இவைகளுள்ள தோட்டம்	டீ. ஏ. மஹாலும், கியூலேகெதர	0 0 39
523	தல்கலவத்த	நெல்லயல்	கல்பொக்கெதர கிரிவந்தே, பத்தனாகல்	0 2 6
524	கொல்கொலெலெத்த	ஷே	கிரிவெனோ ஹீனாராயின பிரதான பரிபாலனா பீ தமமாலோக்க தேரோ, ஸ்ரீ சத்தாமானந்த பிரிவென, கைலகொட, வதுளை	0 3 19
525	ஷே	ஷே	ஜே டபிளயு. எஸ் எம். குலாடன, கியூலேகெதரகம்	0 1 33
526	ஷே	ஷே	வீரசிங்க முதியானசேலாகே நந்தாவதி, கிரிவென	0 2 12
527	ஷே	ஷே	எம் டபிளயு பண்டா, மெனிக்கா, சிராம, தென்னமரங்கள்	0 2 13
528	ஷே	ஷே	அனுதகெதர குமா, பத்தனாகல்	0 1 29
529	தல்கலவத்த	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே சதுமெனிக்கா, கியூலேகெதர	0 2 37
530	கியூலேகெதரவளவல்	வீதியும், நீர்க்காலினும் மரங்களிற் தோட்டம்	நிசைக்க முதியானசேலாகே ஹீன மெனிக்கா, கியூலேகெதர	0 0 8
531	ஷே	30 வயதுள்ள 2 மாமரங்களுள்ள தோட்டம், அது வீதியினும், நீர்க்காலினும் பங்குகளையுடையது	ஷே	0 0 28
532	பனசலேவத்த	வீதியினும், நீர்க்காலினும் பங்குகளையுடைய மரங்களிற் தோட்டம்	கிரிவெனோ ஹீனாராயின பிரதான பரிபாலனா பீ தமமாலோக்க தேரோ, ஸ்ரீ சத்தாமானந்த பிரிவென, கைலகொட, வதுளை	0 0 4
533	சியம்பல்கலவத்த	5 தென்னமரங்கள் 20 வயது, இன்னும் வீதி, நீர்க்கால் இவைகளை யுடைய பங்குகள்கொண்டதோட்டம்	ஜே டபிளயு. எஸ் எம் குலாடனும், ஜே டபிளயு எஸ் எம் திசைநாமும், இருவரும், கியூலேகெதரகம்	0 0 35
534	கியூலேகெதரவத்த	6 தென்னமரங்கள் 40 வயது, ஒரு மாமரம் 15 வயது கொண்ட தோட்டம்	எகொட அனுவ மீகலாட்டகெதர அப்புறாமி, மேற்படி புஞ்சிராலா, இவரும், கியூலேகெதரகம்	0 0 31
535	தல்கலவத்த	ஒரு தென்னமரமும் 5 முருங்கைமரங்களுடைய தோட்டம்	பலநாயக்க முதியானசேலாகே கங்கதிரால, பலலெகெதர	0 1 6
536	ஷே	நெல்லயல்	ஷே	0 3 38
537	கொல்கலவத்த	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே சதுமெனிக்கா, கியூலேகெதர	1 1 5
538	ஷே	ஷே	ரடநாயக்க முதியானசேலாகே ஹீனமெனிக்கா, கொதுள்ள	0 1 15
539	ஷே	ஷே	கிரிவெனோ ஹீனாராயின பிரதான பரிபாலனா, பீ தமமாலோக்க தேரோ, ஸ்ரீ சத்தாமானந்த பிரிவென, கைலகொட, வதுளை	0 1 36
540	கொல்கலவத்த	4 தென்னமரங்கள் ஒரு நாரப்பலாமரம் ஒரு மாமர இவைகளுள்ள தோட்டம்	நவரடன் முதியானசேலாகே முத்தப்பலா, கியூலேகெதர	0 0 16
541	கொல்கலவத்த	நெல்லயல்	ரடநாயக்க முதியானசேலாகே கிரிவந்தே, மேற்படி பேபிசென, ஒரு வரும் கியூலேகெதரகம்	1 2 17

ஆண்டு	காணியின் பெயர்.	பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்	விவரம்	அளவு
542	கொல்கண்டை ஆறு	நெல்லயல்	.	ரட்டுயக்க முதியானசேலாகே உக்குமெனிக்கார, கியூலெக்கொ	0 1 6	
543	ஷே	ஷே	.	ரட்டுயக்க முதியானசேலாகே சுதுமெனிக்கார, கியூலெக்கொ	0 1 38	
544	பெரகையாயேவேண	சேனை	.	ரட்டுயக்க முதியானசேலாகே டி.கிரிபண்டா, சேறப்படி அப்பாடி, யாபரும் கியூலெக்கொ	9 1 12	
545	அம்பேயட்டக்கெதரவத்த	60 வரூஷ 2	அட்டமபமாங்களுள்ள	உண்பதூரெக்கெதர கங்கத்திரால், கந்தெப்பெலபொத்த	0 0 16	
546	ஷே	75 வரூஷ	ஒரு புரியமாம உளவ	அ.வந்தெட்டி புருதியண்டா, கந்தெப்பெலபொத்த	0 3 6	
547	கொங்கொட்டுகொல்லே	சேனை	.	ரட்டுயக்க முதியானசேலாகே புருதியிரால், கியூலெக்கொ, சேறப்படி, சேனா	9 2 1	
548	ரத்தபுலக்கெட்டியேருமபுர	நெல்லயல்	.	மலுவெக்கொ அப்பாடி, ஹீனாரா கிவனா எல்லை, தென்னாப்பெருமா	5 0 39	
549	கரம்பெலை	பிட்டியே	சேனை	பொகறுயட்டக்கெதர பண்டா, மாலியத்தை, அருதுகெதர் கிரி பண்டா	5 2 0	
550	தலுக்கொடுப்பொட்டாவே பன	ஷே	.	ஷா அத்தே ரனமெனிக்கொளம், சந்தெப்பெலபொத்த	18 0 9	
432	கிரிவெடுறை	சேனையில் ஒரு தாக்கொப, ஒரு விற்றுப,	ஒரு தேவாலயம் இன்னும் ஒரு கல்	கிரிவெடுறை விற்றுப்பாளின் பிரதான பிரிபாலரான பி. தாமாலோக்க	2 3 5	

எடுத்தலுக்கொடுப்பதற்கான எந்தனஞ்செய்யும்படி காணி எடுத்தலுக்கொடுப்பதற்குரிய சட்டத்தின்படி (203 ம அடிகாரம்) 5 ம பிரிவினா ஏற்பாடுகளின் பிரகாரம் கொளரவ விவசாய மன்றி எனக்குக் கற்பனைசெய்யுந்ருப்பதனால் அக்காணிகளை ஆட்சி செய்யக்கொள்ள அரசாங்கியா எனக்கிரிகுக்கொ எனப்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரதித்தமாய விளாமருக்கெய்சிறேனா

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்தாக்கெய்சிறேன சகலமும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரமுதலாய 1950 ம (நடு) (பெப்புவரி) மாசி மாதம் 27 ந தேதியிலன்று காலை 9 30 மணிக் கு கந்தெய்யிய இரிசேசன இலக்கா வங்ககாவில் எனமுறையாக வெளிப்பாட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உட்கொள்களினது தலமையையும் அவ்வடக்கெடுக்கொய்த தம் சாதிக்கும் உரித்தர்களின் தொலையையும் விவரங்கணியம் சொல்லும்படி இதனால் அவர்க ளினித்தறி கேட்டுக்கொள்ளப்படுகின்றது

வதுளிக் கச்சேரி. பி. எ. த. சொயகா, 1950 ம (நடு) (நனவரி) தைமீ 17 ந உ உதவி அரசாங்கி ஏசனெடு

பாலுக்கொடு, பொரலத்தெ-ஹப்பத்தலை பாலை எனனும் பிரகாரம் தேவகரு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் கால்கீர், அச்சேராவடி —

ஆண்டு.	காணியின் பெயர்.	பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்	விவரம்	அளவு
117	துலையுருவேருமபுற	வயல்	.	ரட்டுயக்க முதியானசேலாகே அப்பாடி, துல	6 0 3 1	
118	துலையுருவேருமபுற	10 வரூஷ ஒரு பலா, ஒரு பப்பு, ஒரு ஷே, ஒரு சி	விவியா, ஒரு தொம, ஒரு குண்டாமரங்குக	சுதுபண்டா நவாடா, உணவு உற்பத்தி அதிகாரி,	0 0 34	
119	துலையுருவேருமபுற	ஒரு யாவல், ஒரு பிரியா 20 வயது, ஒரு 10 வய	துள்ள சபுமாமுமுள்ள தோட்டம்	அப்பாடிமேலேலாடு புருதியண்டா, யலப்பெல	0 0 13 9	
120	ஷே	10 வரூஷ ஒரு பலாமரம், 10 வரூஷ ஒரு தோட்டம்	மரம் உள்ள தோட்டம்	ரத்தாவல், இதல்கலஹீனா	0 0 14 6	
121	உலுக்கெதரவத்த எலபிடவத்த	105 தேயிலை செடிகள் 20 வயது, 7 கொக்குமரங்	கள 15 வயது, 4 பிரியா மரங்கள், ஒரு சாணி	தாண்டா, திசாராயக, கிராம அடிகாரி, ரதகரா	0 0 14 7	
121	எலபிடவத்த	12 பலா, 8 கொப்பி, 24 கிரிவிவியா, 20 வயது,	308 தேயிலை, 20 வயது, 2 மா, 6 கிதல், ஒரு	ரட்டுயக்க முதியானசேலாகே உக்குமெனிக்கார, எல்லை	0 0 19 1	
125	ஷே	ஒரு 10 வயது நியலோமபமுள்ள ஒரு சேனை	.	பிட்டியைத் தக்கொயல், இதல்கலஹீனா	0 0 4 1	
126	வெளிவத்த	5 பலா, ஒரு மாமாம, 40 வயது, 1 சபு, ஒரு கம்	ஒரு தோட்டம். ஒரு பாக்கு, ஒரு கொப்பி முதலிய	விடுக்கொ முதியானசேலாகே அப்பாடி, வெலி	0 0 1 2	
127	வெளிவத்த	வயல்	.	வயலார், ரத்தாவல், இதல்கலஹீனா	0 0 2 8	
128	வெளிவத்த	ஒரு தோட்டத்தொ பாகம் (விதைக்கப்பபாத்து)	.	முது. சலகா உமமா, தோண்டான, பாண்டாறை	0 0 2	
129	பிட்டியே	வயல்	.	ரட்டுயக்க முதியானசேலாகே புருதியிரால், பண்டா	0 0 10 2	
130	கணலெக்குமபுற	ஷே	.	டாடிம ரதகரால், இதல்கலஹீனா, பீ பீ	0 0 1 3	
131	மெதப்பக்குவ	வயல், ஒரு புரியமாம 25 வயது, ஒரு 15 வயது	பொமாம, ஒரு 3 வயது மாமாமமுள்ளது	குணசேகா, கேட்கெல், வெலிமண்ட	0 0 1 3	
132	நயவத்த	10 வயது 2 தோடை, ஒரு தம்பாமமுமுள்ள ஒரு	தோட்டம்	வெலிக்கம், பலவத்த கலபத்திகே ஆரியதா, மலி	0 0 3 4 5	
133	நயவத்த	ஒரு நயலேப, ஒரு பலா, ஒரு கிளக்கொட்ட, ஒரு	யோர முதலிய 25 வயது மரங்களுள், ஒரு சது	கற்பத்தென, ரத்தாவல், இதல்கலஹீனா	0 0 6 2	
134	நயவத்த, பொரகஹலியத்த	ஒரு 25 வயது பலாமாமுள்ள ஒரு சேனை	.	வெலிக்கம், பலவத்த கலபத்திகே சந்திராவதி,	0 0 8 6	
137	பொரகஹலியத்த	சேனை	.	மாணிக்காத்தென, ரதகரால், இதல்கலஹீனா	0 0 5 5	
138	ஷே	ஒரு வயல்	.	பீ பீ சோவதி, மலிகஹத்தென, ரதகரால்,	0 0 19	
139	ஹபுக்கஹனேன	வயல்	.	இதல்கலஹீனா	0 0 19	

නුඹන	කාලියින පෙයා	විවරය.	உரிததானியின பெயா	விசாலம் எ. நூ. ப.
140	அரமுள்ளேகுமபுர அல்லது ரதிகே குமபுற	வயல்	ரதனாயக்க முதியானசேலாகே பண்டார ரதகராவ	0 0 21.4
141	ஷே	..	ரதனாயக்க முதியானசேலாகே சுழ பண்டார, தென வையதன, ரதகராவ இலகலகலினை	0 0 5.7
142	சமனாயகே ஆறாவ	ஷே	ரதனாயக்க முதியானசேலாகே புளுசிராவ மேறபடி பண்டார, இலகலகலினை, பீ பி குணசேகர, கிராம அதிகாரி, கெடகேன, வெளிமடை	0 0 27.2
145	கமனாயகே ஆறாவவந்தக	சேனை	ஷே	0 0 7.6
196	உலகெதவந்த	இல 1 பட இல 460A குறிசரி—ரதகராவெயின	பாகம்	
499	ஷே	377 தேயிலை செடிகளா 20 மரம், 10 கிரவெளியா மரங்களா, 9 பெரியமரங்களா, 20 வயது, 5 கிததல, 3 பீச, 2 தோடை, ஒரு புளி, 5 பலா முதலிய 10 வயது மரங்களுளை ஒரு தோட்டம்	நானு. ஆளு. முறமமமது மீடின உருபெகா, ரதகராவ, இலகலகலினை	0 0 35.1
500	எலலபிடவந்த	ஒரு 10 வயது (குடுவன மரமுள்ள ஒரு தோட்டம்	ரதனாயக்க முதியானசேலாகே உக்புண்டா, எல பிடவந்த, ரதகராவ, இலகலகலினை	0 0 4.9
502½	வியங்குலஹராவ	சேனை	அபுகமமறெலாகே புளுசிராவ, யலபகலெலை, ரதகராவ	0 0 10
503	வியங்குலஹராவ அல்லது யலபக வெள	வயல்	ஷே	0 0 2.7
504	ஷே	ஷே	அபுகமமறெலாகே புளுசிராவ, யலபகலெலை, ரதகராவ	0 0 5
505	ஷே	ஷே	அபுகமமறெலாகே புளுசிராவ, யலபகலெலை, ரதகராவ	0 0 6.2
506	ஷே	ஷே	அபுகமமறெலாகே அபுகமம, யலபகலெலை, ரதகராவ	0 0 2.4
507	ஷே	ஷே	அபுகமமறெலாகே புளுசிராவ, யலபகலெலை, ரதகராவ	0 0 2.4
507½	வியங்குலஹராவ	10 வயதுள்ள ஒரு சடி, 4 தோட்டமரங்களுளை ஒரு சேனை	ஷே	0 0 10
508	வெலிவந்த	30 வயதுள்ள 12 செடிகளுளை தோட்டம், இள நூய 2 பலா, ஒரு மாமுதலிய 30 வயதுள்ள மரங்களும், 1 கிதல, 4 சடி முதலிய 10 வயது மரங்களும், 2 நில கமமரங்களும், 2-5 வயது தோட்டமரங்களுளை ஒரு தோட்டம்	விஜேசேகர முதியானசேலாகே அபுகமம, வெலி வந்த, ரதகராவ, இலகலகலினை	0 0 13.2
509	வெலிவந்ததேகுமபுர	வயல்	ஷே	0 0 12.6
510	கலுமதுகற எலலேகுமபுற	ஷே	விஜேசேகர முதியானசேலாகே இலகலகல, கலுமது, தியதலா, மேறபடி ஷானு மெனிககா, அனுராதபுரம்	0 0 8.3
510½	கலுமதுகற எலலேவந்த	2-30 வயது பலா, 5-10 வயது சடி, 2 கிதல, 1 நாரம், 4 கோபி, 3 குடுவன ஒரு மாமரம், 2 பீச, ஒரு புழல், 5 வயது, ஒரு உடைந்த லீமே உளை ஒரு தோட்டம்	விஜேசேகர முதியானசேலாகே அபுகமம, ரத நாயக்க முதியானசேலாகே ஹினமெனிககா, முதுபிடகெதற, ரதகராவ, விஜேசேகர முதியானசேலாகே சுது மெனிககா லந்தேவெல கெதா, மடவிட விஸ்சனை	0 0 24
513	முதுபிடவந்த. எலலேவந்த	ஒரு சடி, ஒரு தியலோ முதலிய 10 வயது மரங்கள உள்ள ஒரு சேனை	டபிசுபு ஜீ அலவஜி, டபிசுபு ஜீ பலவஜி, நெறகதெனனை, ஹலதுமுலலை	0 0 26.5
514	கலுமதுகற	வயல்	ஷே	0 0 3.8
516	கணலிலகுமபுற அல்லது ரதிகே குமபுற	ஷே	வெளிகம, மலவந்தகபதிகே ஆரியதாச, மலவ கறதெவன, ரதகராவ, இலகலகலினை	0 0 15.5
517	ஷே	2 தேசிககாய 5 வயது, 2 கெனனை, ஒரு தோ தது முதலிய 10 வயது மரங்களுளை ஒரு தோட்டம்	ஷே	0 0 12.5
518	மேதபகலு அல்லது ரதிகே குமபுற	வயல்	வெளிகம பலவந்தத கலபுதிகே சந்திராவதி, மனிககறதெனனை, ரதகராவ, இலகலகலினை	0 0 18.6
519	அரமுள்ளேகுமபுற	ஒரு நாரம், 2 மாதுளம் முதலிய 12 வயது மரங்க ளுளை ஒரு தோட்டம்	ரதனாயக்க முதியானசேலாகே பண்டார, ரதகராவ	0 0 19.5
520	நயவந்ததெனனை, நயவந்த	5-30 வயது 4 பலாமரமும், ஒரு மாதுளமமரம், ஒரு ஜம்பு, ஒரு மா, 4 எதரத்தடிய, 5-15 வயது, ஒரு பெர்ச, ஒரு பலை, 25 வயது 2 தோடை, ஒரு சடி, 15 வயது, ஒரு சேல, ஒரு நா ஒரு குடுவல், 2 கெனடை, 5 வயது சுது ஹந னுளை, 5-15 வயது	ரதனாயக்க முதியானசேலாகே புளுசிராவ அபுகமம, நயவந்த, ரதகராவ, இலகலகலினை	0 1 10.6
521	நயகுமபுற	வயல்	வெளிகம பலவந்தத, கலபுதிகே விஸிம கலெனா மனிககறதெனனை, ரதகராவ, இலகலகலினை	0 0 19.5
522	ஹபுகலெனனை	ஷே	பீ. ஜீ சிலவதி, மானிககறதெனனை, ரதகராவ, இலகலகலினை	0 0 20.4
523	அரமுள்ளேகுமபுற	..	ரதனாயக்க முதியானசேலாகே பண்டார, ரதகராவ, இலகலகலினை	0 0 21.3
530	கமனாயகே ஹராவ	..	ரதனாயக்க முதியானசேலாகே புளுசிராவ மேறபடி பண்டார, ரதகராவ, பீ பி குணசேகர, கெட கெல கிராம அதிகாரி, வெளிமடை	0 0 25.4
531½	நிகுப்கொடபடன, கொலகொட பத்தன அராவெவந்த	..	வெளிகம பொனவந்த கலபுதிகே ஆரியதாச, மனிககறதெனனை, ரதகராவ, ரதனாயக்க முதியானசேலாகே புளுசிராவ, மேறபடி பண்டார, ரதகராவ, பீ பி குணசேகர கிராம அதிகாரி, கெடகெல, வெளிமடை	0 2 11
515	கணலிலேஅரமுள்ள	.. வயல் ..	அபுகமமறெலாகே அபுகமம, யலபகலெலை, ரதகராவ	0 0 5.4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாங்கியார் காணியிருக்கிறார் எனப்பற்றி 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்படுத்தியிருக்கின்ற சகலரும் தாமதம் அல்லது அவ்வருடைய காரியகாரமூலம்மா 1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 27 ந் தேதியிலன்று காலை 9.30 மணிகளுக்கு கிராமச் சங்கக் காணியாலயம் ஹைபுத்தலையில் எனமுன்பாக வெளிப்படாத நிலத்திற்கு அக்காணிகளினுள்ள உடறதைக்களினது தன்மையையும் அவ்வாறானவர்களுக்காய்த் தரம் சாதிக்கும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்கள் விடற்திற கேட்டுக்கொள்வாப்படுகின்றது.

வதுளைக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 24 ந் உ.

பீ. எச். த. சொயசா,  
உதவி அரசாங்கி ஏசுரை

**அறிவித்தல்**

**பேரமிட உத்தரவுப் பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கான காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்.**  
(இடை வகுப்பு இலங்கையர்).

அவைகளைப்பற்றிய விவரங்கள் கீழே காட்டியுள்ள காணிகளின் பெரும்பாலும் விண்ணப்பங்களைப்பற்றி போடுபதற்கும் அவைகளின் பாக்கங்களுக்குப் போரமிட உத்தரவுப்பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கும் 1935 ம் ஆண்டின் 19 ம் இலக்க (320 ம் அததியாயம்), காணி பண்படுத்தற் சட்டத்தின்படி 1950 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ந் தேதியிலன்று முற்பகல் 10 மணிகளுக்கு யாழ்ப்பாணம் கண்டி ரோட்டில் பரந்தனினுள்ள கமந்தொழில் இயந்திர நிலையக் காணியாலயத்தில் கவாணமேநது எஜகாடர் ஒரு காணிக் கச்சேரி நடத்துவாரென்று இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது கமந்தொழிற திறமைக்கேற்ப பங்கீடு செய்யப்படும்

2. பங்கீடுகள் இடை வகுப்பு இலங்கையர்களுக்கு மாத ரெமே லிடட்க்கும்

3. எல்லா விண்ணப்பப் பத்திரங்களும் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 14 ந் தேதியிலன்று அல்லது அடுத்ததற்கு முன் யாழ்ப்பாணம் கச்சேரியில் கவாணமேநது ஏசுண்டரிடமிருந்து செல்லுகும்

4. விண்ணப்பக்காரர் ஒவ்வொருவரும் தாங்களே காணிக் கச்சேரிக்கு வர வேண்டும் அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பி வைக்க வேண்டும் விண்ணப்பக்காரரை ஆனவராவது அவருக்குப் பிரதிநிதியாக நியமித்து அனுப்பப்பட்ட எவராவது காணிக் கச்சேரிக்கு வந்திராவிட்டால், விண்ணப்பக்காரரை ஆசுவா தம் சிணைப்பி விஷயத்தில் மேலும் தொடரத்து சொல்ல விரும்பவில்லையென்று கவாணமேநது ஏசுண்டர் அனுமதித்துக்கொள்ளலாம்

5. தெரியப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பப் பத்திரக்காரரும் ஒவ்வொரு ஏக்கருக்கு மூன்று ரூபா வீதம் காணிக் கச்சேரியில் அல்லது காணி கொடுக்கப் படமுன்னர் கவாணமேநது எஜகாடர் நியமிக்கப்படும் பிறிதோர் திகிலில் ஒரு நம்பிக்கைச் சேமிப்பாக்க கொடுக்கப்படும்படி கேட்கப்படுவார் இந்தப் பணத்தைச் சேமிப்புப் பணமாய் வைத்திருந்து வருடாந்தத் தொகை கட்ட வேண்டிய தவணைக் காலம் வர அப்பணத்திலிருந்து கழிக்கப்படும் போரமிடப் பத்திரக்காரர் செய்த எதும குற்றத்தினால் போரமிடப் பத்திரத்தைத் தள்ளி அழித்துவிட்டால், மிகுதியான சேம்பபணம் கொடுக்கப்பா மாட்டாது.

6. இதற்குரிய விண்ணப்பப் பத்திரங்கள் யாழ்ப்பாணக் கச்சேரியில் பெற ஆகுகொள்ளலாம் இப்பத்திரங்களிலேயே விண்ணப்பம் செய்யவேண்டும்

7. இந்நகக் காணிக் கச்சேரியைப் பற்றி யாதும் விசாரித்து அறிய வேண்டுமானால் அக்காணிகளைப்பற்றி கவாணமேநது எஜகாடருக்கு எழுதி விசாரித்துக்கொள்ள வேண்டும்

பீ. ஜே. ஹட்சன்,  
கவாணமேநது ஏசுண்டர்

யாழ்ப்பாணக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 19 ந் உ.

**பங்கீட்டுக்கொடுக்கவிருக்கும் காணிகளைப்பற்றிய விளம்பரம்.**

நீர்ப்பாயச்சல் அளவைப் பிரதமப்படம் இல 3 க்கு  
கிராமம்—பெரிய பந்தன்.

பாகம்	விசாலம்.	செய்வதற்கு ஏற்றது	காவரி என்னென்ன பயிர்கள்
5 ம, 7 ம	6 3 0	நெற் செய்கை	
8 B ம 9 பாகம்	3 3 24	பெ	
10 D	6 1 25	பெ	
22 B	15 0 18	பெ	
31, 32, 33A, 63 A, 67.	16 1 13	பெ	
27B, 41, 42B	64 0 38	பெ	
42 ல் பாகம்	21 0 0	பெ	
42C ல் பாகம்	8 3 8	பெ	
181	8 1 22	பெ	

நீர்ப்பாயச்சல் அளவைப் பிரதமப்படம் இல 3 க்கு  
1 ம் இலக்க அனுப்பதம் கிராமம்—பெரிய பந்தன்

பாகம்	விசாலம்.	செய்வதற்கு ஏற்றது.	காவரி என்னென்ன பயிர்கள்
77	29 3 37	நெற்செய்கை	
78	39 0 4	பெ	
85	16 2 16	பெ	
187	14 0 1	பெ	
192	15 3 7	பெ	
194	18 2 7	பெ	

இலக்கம் மூன்றுக்கு 2 ம் இலக்க அனுப்பதம்  
பெரிய பந்தன் — கிராமம்

பாகம்	விசாலம்	செய்வதற்கு ஏற்றது.
6 ல் பாகம்	13 3 8	நெற்செய்கை
7 ல் பாகம்	13 2 8	பெ
43 ல் பாகம்	11 2 32	பெ

நீர்ப்பாயச்சல் அளவைப் பிரதமப்படம் இல 4 க்கு  
1 ம் இலக்க அனுப்பதம்  
கிராமம்—பெரிய பந்தன்.

பாகம்	விசாலம்	செய்வதற்கு ஏற்றது.
29	14 2 18	நெற்செய்கை
34 ல் பாகம்	9 1 17	பெ
45 ல் கூட பாகம்	10 0 0	பெ
59 ல் தென்பாகம்	12 0 0	பெ
84	5 3 18	பெ
87	3 3 4	பெ

நீர்ப்பாயச்சல் அளவைப்படம் இல 5.  
கிராமம்—முரசமொட்டை.

பாகம்	விசாலம்	செய்வதற்கு ஏற்றது.
38G	9 0 31	நெற்செய்கை
81, 81G	24 0 22	பெ
123 ல் பாகம்	8 0 16	பெ
127	15 0 7	பெ
180	7 1 24	பெ
189, 191	15 2 16	பெ

நீர்ப்பாயச்சல் அளவைப்படம் இல 5 ல்  
பாகம் 38 B யும் இலக்கம் 5 க்கு  
2 ம் இலக்க அனுப்பதம் 184 ம்  
பாகமும்

நீர்ப்பாயச்சல் இலக்கம் 5 க்கு 1 ம் இலக்க அனுப்பதம்.  
கிராமம்—முரசமொட்டை.

பாகம்	விசாலம்.	செய்வதற்கு ஏற்றது.
25, 95	5 0 32	நெற்செய்கை

நீர்ப்பாயச்சல் அளவைப்படம் இல 8  
கிராமம்—பெரிய பந்தன்.

பாகம்	விசாலம்.	செய்வதற்கு ஏற்றது.
87	5 3 30	நெற்செய்கை

நீர்ப்பாயச்சல் அளவைப்படம் இல 4, 242. கிராமம்—இராமமேடு.

பாகம்	விசாலம்	செய்வதற்கு ஏற்றது.
1859, 1860 ம் பாகம்	8 0 0	நெற்செய்கை

நீர்ப்பாயச்சல் அளவைப்படம் இல 6.  
கிராமம்—இராமமேடு.

பாகம்	விசாலம்	செய்வதற்கு ஏற்றது.
44	18 2 19	நெற் செய்கை



## காணி மீட்டர் சட்டம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினாடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுகும் கொழுமடி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா எஸ் ஜே வலபிறற் ஆகிய நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனகத்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் இந்தக் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 28 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் , காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாடி இத்தால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழுமடி டிஸ்திரிக்,  
1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 16 ந உ.

எஸ் ஜே வலபிறற்,  
உதவி மாகாண அதிபா.

அட்டவணை.

துணை. காணியின் பெயர்.	விபரம்.	ஆரம்பப்பட்ட இல : A 2,640	கிராமம்—யற்றலக்க	விசாலம்.
			சோந்தை கேட்பவரின் பெயர்	எ. ரூ. ப.
1 டறண்டேருமபுற	நெல்வயல்	வேற்கொட ஆராசிலாகே முதியானசே கன ஆராசரி, வஹுக்கிசு, றுவனவெல		1 3 30

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினாடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுகும் கொழுமடி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா எஸ் ஜே வலபிறற் ஆகிய நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனகத்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் இந்தக் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 28 ந தேதியிலன்று முற்பகல் 10 30 மணிக்கு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் , காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாடி இத்தால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழுமடி டிஸ்திரிக்,  
1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 16 ந உ.

எஸ் ஜே வலபிறற்,  
உதவி மாகாண அதிபா.

அட்டவணை.

துணை. காணியின் பெயர்.	விபரம்	ஆரம்பப்பட்ட இல A 2,498	கிராமம்—பஹல் இம்புல்கொட.	விசாலம்.
			சோந்தை கேட்பவரின் பெயர்.	எ. ரூ. ப.
1 கலபொடவத்தகெபெலல்	15-25 வருஷ ரப்பா மரங்கள்	எச் அலபேட்டி சிலவா, (மறியற்காரன், Z 5529) மறியல் வீடு, மஹற்		1 2 37

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினாடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுகும் மேல் மாகாணம், கொழுமடி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா எஸ் ஜே வலபிறற் ஆகிய நான்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனகத்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ,
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் 1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 13 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் இக்கச்சேரியில் எமக்கு முன்னா சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ; காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாடி இத்தால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழுமடி கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 19 ந உ.

எஸ் ஜே வலபிறற்,  
உதவி மாகாண அதிபா.

அட்டவணை.

துணை. காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட்ட இல : A 2,639	கிராமம்—தெம்போலா	விசாலம்.
			உரித்தாளியின் பெயர்.	எ. ரூ. ப
1 பொலவத்தை	50 வருஷ 63 தென்கைகனம், 12 வருஷ 45 தென்கைகனம், 3 வருஷ 141 தென்கைகனம், 15-50 வருஷ 3 பலாமரங்களும், 6 வருஷ ஒரு வாகைமரமும் 2-4 வருஷ 3 கசுமரமும், 4 வருஷ ஒரு மாமரமும், வேயப்பட்ட ஒரு கட்டமும். வேயப்பட்ட ஒரு மண வீடுமுள்ள ஒரு தென்னந் தோட்டம்		உ. எஸ் விஜேதங்கா உபாத்தியாயர், குலவீசை சேதுவ	1 2 16